



தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட சந்திப்பு ஒன்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்தேறாமல் இழுபறி நிலையில் உள்ளது.

பக்கம்02 >>

காலைக்கதிர்

Kalaikkathir

விழயல் 06 வள்ளுவர் ஆண்டு 2052 கார்த்திகை 19 ஞாயிற்றுக்கிழமை 05.12.2021 கதிர் 30

சுயநிர்ணயம் உள்ளகம் மறுக்கப்பட்டால் வெளிப்புறம் கோருவோம்!

நாடாளுமன்றில் சுமந்திரன் முழுக்கம்

கொழும்பு, டிசம்பர் 05
 “ஒரு மக்கள் கூட்டம் என்ற முறையில் சுயநிர்ணய உரித்தைக் கொண்டவர்கள் - நாங்கள் - தமிழர்கள். சர்வதேசச் சட்டங்களின்படி, அந்த உரித்தை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் நிலைநாட்ட முடியாது போனால், தொடர்ந்தும் அந்த உரித்து எங்களுக்கு மறுக்கப்படுமானால், வெளிப்புறமாக அதை அடைவதற்கான உரிமை எங்களுக்கு உண்டு என்பதை இந்த நாடாளுமன்றத்தில் கூறி வைக்கிறேன்.”
 - இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் முழுங்கியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.



உரும்பிராய் விபத்தில் ஒருவர் சாவு; வானத்தை நோக்கி சுட்ட பொலிஸார்



(இ.கலையமுதன்)
 யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதை அடுத்து பொலிஸார் மேல் வெடி வைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மானிப்பாய் - கைதடி வீதியில், உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற ஹயஸ் மற்றும் சைக்கிள் விபத்தில் சைக்கிளில் பயணித்த உரும்பிராய் அன்னங்கை பகுதியைச் சேர்ந்த குணசிங்கம் சுதன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
 அதையடுத்து அங்கு கூடியோர், மல்லாகத்தைச்

யாழில் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்டு வந்தவர் சிக்கினார்

(எஸ்.நிதர்ஷன்)
 யாழ். நகர்ப் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்டு வந்த நபரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மதியம் யாழ்.கைலாச பிள்ளையார் கோயில் அருகில் உள்ள சொக்கன் உணவகத்தில் இடம்பெற்றுள்ளது.
 சம்பவம் தொடர்பில் மேலும்

தெரியவருவதாவது, குறித்த நபர் தான் கொண்டு செல்லும் பையில் இரு கத்திகளையும் வைத்துக் கொண்டு சென்று சந்தர்ப்பம் வரும் வேளையில் கத்தியைக் காட்டி மிரட்டிக் கொள்ளையிட்டு வந்துள்ளார். அதேபோல் நேற்றுக் காலை யாழ். மாம்பழம் சந்தியில் உள்ள புத்தகக் கடை யொன்றினுள்

முன்னாள் அரசியல் கைதியிடம் மூன்றரை மணிநேரம் விசாரணை



(வவுனியா நிருபர்)
 வவுனியாவில் வசிக்கும் முன்னாள் அரசியல் கைதி ஒருவரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மூன்றரை மணி நேரம் நேற்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) கடந்த முதலாம் திகதி கொழும்பில்

ஈரப்பெரியகுளத்தில் ஆணின் சடலம் மீட்பு

(வவுனியா நிருபர்)
 வவுனியா, ஈரப்பெரியகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
 வவுனியா, ஈரப்பெரியகுளம் குளத்துக்கு மீன் பிடிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 குறித்த குளத்தில் மீன்பிடிப்பதற்காகக்



21 பேர் சாவு!

இலங்கையில் மேலும் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் சாவடைந்துள்ளனர். நேற்றுமுன்தினம் 4 பெண்களும், 17 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
 சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசு தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 440 ஆக அதிகரித்துள்ளது.



இராமதாஸ் காலமானார்
 யுத்த காலத்திலும் பின்னரும் தமிழர்தாயகத்தில் சமூகக் கட்டுமானங்களை

திருமலையில் கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபச் சாவு!

திருகோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள வாழைத்தோட்டம் கடலில் நீராடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
 இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
 இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைத்தோட்டம் கடலில் நான்கு சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், இதில் இரண்டு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளனர்.
 இதன்போது உயிர்தப்பிய மற்றைய இரண்டு சிறுவர்கள் உடனடியாக பிரதேச மக்களிடம் நடந்த சம்பவத்தைத் தெரிவித்துள்ளனர்.
 இதையடுத்து, நீரில் மூழ்கிய சிறுவர்களைக் கடலில் தேடியபோது அவர்கள் உயிரி



மூத்த எழுத்தாளர் செ.கணேசலிங்கன் நம்மைப் பிரிந்தார்
 ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள்

இனி இது...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி..)

2019 ஜூலை முற்பகுதியில், இரண்டாவது தடவை தமது பிரதமர் பதவிக்கான தேர்தலில் வென்றவுடன், மாலைதீவுக்கான குறுகிய கால - ஒன்றரைநாள் - பயணம் ஒன்றை மேற்கொண்டார் மோடி. அச்சமயம் கொழும்பில் நான்கு மணி நேரம் தங்கினார். அந்த நெருக்கடியான - மிகவும் பிளியான - நிகழ்ச்சி நிரலுக்கு இடையில், சம்பந்தம் தலைமையிலான கூட்டமைப்பு பிரதிநிதிகளை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஒரு பத்து நிமிட நேரம் அவர் சந்தித்தார்.

“விளிவாகுப்பேசுவதற்கு நேரம் போதாது. புதுடில்லி வாருங்கள். அங்கு பேசுவோம்.” - என்று கூறிக் கைகுலுக்கி விட்டுப் பறந்தார் மோடி.

அந்த அழைப்பு இன்னும் - இரண்டரை ஆண்டுகள் கழிந்தும் - நிலுவையில் நிற்கின்றது. இடையில் கொரோனாத் தொற்றுப் பேரிடர் போன்ற சிக்கல்கள் வேறு.

இப்போதுதான் அதற்கான கூழல் மீளவும் கருக் கட்டியிருப்பதாகத் தெரிகின்றது.

ஒரு புறம் நாட்டின் ஆட்சிப் பீடத்தின் அதிகார சகோதரர்களில் இளையவரும், நிதியமைச்சருமான பஸில் ராஜபக்ஷ புதுல்லிக்கு நேரில் பறந்து சென்று பிரதமர் மோடியின் சந்திப்புக்குக் காத்திருக்க, இப்போது சந்திப்புக்கு நேரிடில்லை என்று பிரதமர் மோடி தரப்பு கைவிக்கின்றது. புதுடில்லியில் காத்துக் கிடந்தவரை ஓரிரு நிமிட நேர சந்திப்புக்குக் கூட இணங்காமல் திருப்பி அனுப்பிய பாரத ஆட்சித் தரப்பு, மறுபுறத்தில் தமிழ்க் கூட்டமைப்பினரைப் புதுடில்லிக்கு அழைத்து, மோடி உட்பட்ட உயர் தலைவர்களுடன் நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்கின்றது என்பதுதான் இதில் முக்கிய விடயம்.

அங்கு காத்துக் கிடந்த ராஜபக்ஷவுக்கு நேரம் இல்லை என்று பதில். இங்கோ புதுடில்லித் தரப்பு கூட்டமைப்பினருக்குத் திடீர் அழைப்பு விடுத்தபோது, ஒரு வாரம் பொறுங்கள் என்று கூட்டமைப்புத் தரப்பில் இருந்து விளக்கம்.

இப்படி சம்பந்தம் தெரிவித்த பதில், தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் ஒருவரை சீற்றத்துக்குள்ளாக்கியதாகத் தெரிகின்றது. அதனால் அவர் சார்ந்த இணையத்தில் வித்தியாசமான கோணத்தில் செய்தி பரவவிடப்பட்டது.

உண்மையில் நடந்தது இதுதான்:-

சுமந்திரன் தமது அமெரிக்க, பிரிட்டன், கனடாப் பயணங்களை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியதுமே கூட்டமைப்பினரை புதுடில்லிக்கு அழைக்க ஏற்பாடுகள் தயார் என்ற தகவல் இந்தியத் தரப்பினால் சம்பந்தம் - சுமந்திரனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

உடனே சுமந்திரன் கூட்டமைப்பின் மற்றைய தலைவர்களான சித்தார்த்தன், மாவை சேனாதிராசா ஆகியோருடன் தொடர்பு கொண்டு, எந்நேரத்திலும் புதுடில்லி செல்வதற்கான அழைப்பு வரும், தயாராக இருங்கள் என்று தகவல் தெரிவித்தார். இந்தியாவில் அச்சமயம் இருந்த செல்வத்திடம், அங்கேயே நிலுவைகள், திகதி அறிவிக்கிறோம், புதுடில்லியில் நேரடியாக இணைந்து கொள்ளலாம் என்றும் சுமந்திரன் கூறியிருக்கின்றார்.

ஆனால், இலங்கைத் தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கோ வேறு ஒரு சிக்கல். அவரின் மகன் - ரவிராஜ் தம்பதியினரின் மகன் திருமணம் 9ஆம் திகதி வியாழக்கிழமை நடக்க ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தி. அதற்கிடையில், இந்தியாவுக்குத் தாம் வருவது இயலாத காரியம், ஆகவே தம்மை விட்டு விட்டு விடயத்தைப் பாருங்கள் என்று தாமாகவே பதிலளித்தார் மாவை சேனாதிராசா - எப்படியும் கூட்டமைப்பு, மோடி சந்திப்பு நடக்க வேண்டும் என்ற விருப்பில் அப்படிக்கூறினார் மாவை.

ஆனால் சம்பந்தமில்லாதவாடோ வேறாக இருந்து.

இன்று ஞாயிற்றுக்கிழமை. இன்று பிறக்கும் இவ்வாரத்தில் பயணம் என்பதுதான் இந்தியத் தரப்பின் பூர்வாங்க ஏற்பாடு.

அதுதான் வசதியான திகதி, வேறுநாள் இல்லை, கட்டாயம் அத்திகதியில்தான் சந்திப்பு நடக்க வேண்டும் என்று புதுடில்லி விரும்பினால் அதனைப் பூர்த்தி செய்து, பயணத்தை மேற்கொள்ள நாங்கள்

தயாராக இருக்கிறோம். எனினும், முடிவுமானால் ஒரு வாரம் தள்ளிப் போடுங்கள் - என்ற கோரிக்கையை சம்பந்தம் முன்வைத்தார்.

அது, இந்தியத் தரப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அடுத்த வாரத்தில் சந்திப்புக்கு இப்போது ஏற்பாடு நடக்கின்றது.

சம்பந்தம் அத்தகைய கோரிக்கையை வைத்தமைக்குக் காரணம் உண்டு.

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு மாவை சேனாதிராசாவை விட்டு விட்டுச் செல்வதில் அவருக்கு உடன்பாடில்லை.

இந்தச் சந்திப்புகளில் மாவை சேனாதிராசா இருப்பது கட்டாயம் என்று அவர் கருதுகின்றார். எதிர்கால நடவடிக்கைகளுக்கு அது அவசியம் என்ற கருத்தில் அவர் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அதற்காக, மகனின் திருமணத்தை விட்டு விட்டு, எங்களுடன் புதுடில்லி வாருங்கள் என்று மாவையைக் கேட்க முடியாத இக்கட்டு சம்பந்தனுக்கு. அதனால்தான் இந்தியத் தரப்பிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, சந்திப்பை ஒரு வாரம் பிற்போட்டு, மாவையையும் புதுடில்லிப் பயணத்தில் தவறாமல் சேர்த்துக் கொள்வதை உறுதிப்படுத்த அவர் முயன்றார்.

அதில் சாதகமான பெறுபேறை எட்டவும் அவரால் முடிந்திருக்கின்றது.

சம்பந்தமில்லாத இத்தண்ணம் - முயற்சி - மாவைக்குத் தெரியுமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் இன்னொரு விடயம் மாவைக்குக் கட்டாயம் தெரிய வேண்டும். அதைக் குறிப்பிடுவது எனது கடமையும் கூட.

இப்படி நீண்ட இரண்டரை ஆண்டு காலம் காத்திருந்த இந்தியப் பிரதமரின் அழைப்புக்கு மாவையையும் சேர்த்துக் கொண்டு போவதற்காக - எதிர்காலத்துக்கு அது மிக அவசியம் என்று கருதி சம்பந்தம் முயற்சி எடுக்க -

‘இந்தியத் தரப்பு அழைத்தால் உடனே நாம் போக வேண்டியதுதானே, அதற்கு ஏன் பிடிவாதம் பிடித்துத் தள்ளிப் போடக் கேட்பான், வசதியுள்ள தலைவர்கள் போக வேண்டியதுதானே, ஒருவருக்காக இந்தியப் பிரதமரின் அழைப்பைத் தள்ளிப் போடுவதா?’ - என்று மறுபுறத்தில் சீறுகின்றாராம் கூட்டமைப்பின் ஒரு தலைவர். அவரது கையடக்க இணையம் கூட அந்தச் சார்புடைய தகவலை வெளியிட்டது.

இந்தத் தலைவரைத்தான் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் தலைமையை ஏற்குமாறு சந்திச் சரித்திரம் சொல்லி அழைக்கிறார் மாவை.

அரவணைக்க வேண்டியவர்களை அரவணைக்காமல், தேவையற்ற அரவணைப்புக்களால் இன்று இந்த நிலைக்குப் போயிருக்கும் மாவையர் இன்னும் திருந்தவில்லை. இனிமேலும் திருந்துவாரா? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

அவர் வீட்டில் சந்தோஷ சமாச்சாரம் நடக்கும் நேரம். அவர் மனதை நோக்கி நான் விரும்பவில்லை. அவர் வீட்டு நிகழ்வுக்கு எங்கள் வாழ்த்துகள். என்ன நோக்கத்துக்காக புதுடில்லிப் பயணத்திலும், மோடியுடனான சந்திப்பிலும், மாவையைத் தவறாது இணைத்துக் கொள்ள வேண்டும் என்று சம்பந்தம் விரும்புகின்றாரோ, அந்தப் பாரிய பொறுப்பைப் புரிந்து கொண்டு, அதற்குண்டான தகுதியோடு மாவையர் இனியாவது செயற்பட வேண்டும். செயற்படுவார் என நம்புகிறோம்.

உடனடியாக ஒரு நாள் முன்னறிவித்தலில் புதுடில்லிப் பயணத்தை மேற்கொள்வதில் சம்பந்தனுக்கு வேறு ஒரு சிக்கலும் இருந்தது. அது - அவரது கடவுச்சீட்டு ஏற்கனவே காலாவதியாகியிருந்தமைதான் அந்தப் பிரச்சினை.

எனினும், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடன் தொடர்பு

கொண்டு ஒரே நாளில் புதுப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கும் ஒழுங்கை சுமந்திரன் பார்த்துக்கொண்டார்.

இந்த விவகாரங்களை ஒட்டி இன்னொரு விடயமும் உண்டு.

அண்மைக் காலத்தில் புதுடில்லி பயணித்த மலையகத்தில் கூவும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை இந்தியாவின் மிக உயர்ந்த தரப்பு அழைத்துப் பேசியுள்ளது.

“இலங்கையில் அதிகாரப் பரிவு விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதுடில்லி உறுதியாக ஆதரவு தந்து நிற்கும். அச்சமயம் நீங்களும் கூட்டமைப்புக்கு சந்தேகத்துக்கு இடமின்றி ஆதரவு தந்து நிற்க வேண்டும். இது குறித்து கூட்டமைப்புடன் - இன்னொருன் - முற் கூட்டியே பேசிக் கொள்ளுங்கள்.” - என்று தெளிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டிருப்பதாக மிக மிக நம்பிக்கையாக அறிந்து கொண்டேன்.

விடயங்கள் விறுவிறுவென்று நகருகின்றன என்றே தோன்றுகின்றது. பொங்கல் பாணை எப்போதும் பொங்கி வழியலாம். அதற்கான முதல் சமிக்ஞைதான் புதுடில்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கும் பஸில் ராஜபக்ஷுவின் முயற்சி பயனளிக்காமல் போனதும், மறுபக்கத்தில் புதுடில்லி தானே அழைத்து கூட்டமைப்பினருடன் பேசுவதும் என்று நான் நினைக்கிறேன்.

திரைமறைவில் பல இராஜதந்திரங்கள் அவசர அவசரமாக நகருகின்றன - 1987 நடுப்பகுதியில் நடந்தவை போல...! எல்லாவற்றையும் வெளிப்படையாகவும் அப்பட்டமாகவும் எழுத முடியாது. சந்தர்ப்பம் வரும் போது, கோடி காட்டுவேன். அதுவரை காத்திருக்க...!

- மின்னல் -

திருமலையில்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி..)

முந்த நிலையில் சடலங்களாக மீட்கப் பட்டுள்ளனர்.

தரம் 09 இல் கல்வி கற்கும் 14 வயதுடைய யோகேந்திரராசா லக்ஷன், தரம் 06 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய டினைஸ்காந்த் நிம்ரோசன் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் சடலங்களும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஈச்சிலம்பற்று பொலிஸாரும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் பார்வையிட்டனர். அதன்பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சடலங்கள் அனுப்பப்பட்டன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

BRENNS Fashion Planet
எங்களிடம் பெண்களுக்கான அனைத்து ஆடைகளும், பிரத்யேகமான திருமணம், பூப்பணி நிராட்டு விழா மற்றும் சுப நிகழ்வுகளுக்கு சாறி பிளவுஸ் ஆர்டிவெக்ஸ் சிறந்த முறையில், குறித்த தவணையில் செய்து தரப்படும்.

பி.ஹென்ஸ் பவுன் பிளான்ட்
சிவன் கோவில் வடக்கு வீதி, வண்ணாரப்பண்ணை, யாழ்ப்பாணம்.
Fb: Brrrens Fashion Planet
Email: brrrens.fashion.planet@gmail.com

ஆண்கள், பெண்களுக்கான அனைத்து ஆடைகள்
☎ 075 5227 9110
077 882 1987
021 2221 2777

பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாடு - 2021
16 Days of Activism against Gender Based Violence
(கார்த்திகை 25 முதல் மார்கழி 10 வரை)

“பால்நிலை ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும், பெண்களை வலுப்படுத்துவதற்காகவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்..”

யாழ்ப்பாணம் **Jaffna Social Action Center (JSAC)**

யாழ். கலாலயா பயிற்சியகம்
இலங்கையின் மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தால் (TVEC) பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிலையம் விக்ரோறியா வீதி, யாழ்ப்பாணம்.
(யாழ். போதனா வைத்தியசாலை மின் புற வீதி)

வெளிநாடு செல்லவருக்கும் மங்களையுள்! சொந்தமாக தொழில் செய்ய வரும்படி நங்களையுள்! மற்றும் ஆர்வம் உள்ள மகளையுள்!

உங்களதக்கான 3 மாத பயன்மிகு பயிற்சிகள் ஆரம்பமாகின்றன!

கேக் ஐசிங் - ரோயல், Parchment, Frosting, Fondant, Whipping Cream Icing, மாச்சினி மலர்கள். (Sugar Flowers). -
உணவு தயாரித்தல் - உணவு வகைகள், 6 வகையான Cakes, Cup Cake மற்றும் டோ. சிற்றுண்டிகள் குளிப்பாணங்கள், ஊஸ் கிரீம், புஷ்ப தயாரித்தல்.
FACIALS (முக அழகுக்கலை) Pedicure, Manicure, Nail Art, கண் பூசுவம் சீராக்குதல் (Eye Brow Threading), தேவையற்ற முடிக்களை அகற்றுதல் (Waxing)
கூந்தல் வடிவமைப்புகளும் முடி சீராக்குதலும் 40 வகையான கொண்டைகள் போடுதல், முடி அயன் செய்தல், முடி சுருட்டுதல், Hair Colouring, முடி வெட்டுதல், Hair Perming.
BRIDAL DRESSINGS (மணப்பெண் அலங்காரங்கள்) இந்து, கிறிஸ்தவ இஸ்லாம் மணப் பெண் அலங்காரமும் Modern, கூர்க்கால், சிங்கப்பூர் குளாத்தி, மடிசார், சிங்கள முறையிலான சேவை அணியும் முறைகளும் பயிற்றுவிக்கப்படும்.

பயிற்சிகளின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
சனி, ஞாயிறு புதிய பிரிவுகள் ஆரம்பம்
05.12.2021 ஞாயிறு காலை 10.00
கிழமை நாள் புதிய பிரிவுகள் ஆரம்பம்
06.12.2021 திங்கள் காலை 10.00 மணி

மேலதிக விபரங்களை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நேரில் அறிந்து கொள்ளலாம்.

- இயக்குநர் -



அருந்ததி திருமண சேவை நிறுவனத்தினரின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் 'வரன் தேடுவோம் வாருங்கள்' எனும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருமணத்திற்காக காத்திருப்போர், அருந்ததி திருமண சேவையின் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் பங்குபற்றி தமக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொண்டனர்.

அது மட்டுமல்லாது விருந்தினரை மகிழ் லுட்டும் வகையில் நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'புலம் பெயர் தமிழர்களின் ஈடு பாடு தாயக மக்களுக்கு ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா?' எனும் தலைப்பிலான சிறப்புப் பட்டிமன்றம் பார்வையாளர்கள் இடையே புத்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு 600 மணமக்கள் விவரங்களுடன் அருந்ததி திருமண இதழ் 25ம் கையளிக்கப்பட்டது.

மாங்கல்யா லக்ஷ்மி நாராயணா திருமண சேவை
இல.266, பலாலி வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்.
077 197 1667, 077 316 4796

மணமகள் விவரம்		மணமகள் விவரம்	
பிறந்த திகதி - 15.11.1998 ஊதி - V (அட்டி) கி.பா - 64 தகைமை - G.C.E. A/L எதிர்பார்ப்பு - வெளிநாடு PR மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - அத்தம் 2 செவ் - 8 தொழில் - Student	பிறந்த திகதி - 12.01.1981 ஊதி - P பகுதி கி.பா - 61 தகைமை - BA எதிர்பார்ப்பு - அரச சேவை தனியார் மணமகள் (கூரி, செவ், அல்லாதவர்களும் தொடர்புகொள்ளலாம்)	மதம் - இந்து நடசத்திரம் - பூசம் செவ் / கூரி 7 இல் தொழில் - DO அரச சேவை
பிறந்த திகதி - 19.10.1991 ஊதி - V பெண் கி.பா - 11 தகைமை - BSc UK எதிர்பார்ப்பு - UK PR பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - சதயம் செவ் / கூரி 11 இல் தொழில் - UK Student	பிறந்த திகதி - 13.03.1991 ஊதி - V ஆண் கி.பா - 65 தகைமை - G.C.E A/L எதிர்பார்ப்பு - A/L மட்டந்த மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - அவிட்டம் 8 செவ் 11 இல் தொழில் - France PR
பிறந்த திகதி - 26.11.1992 ஊதி - K பகுதி கி.பா - 75 தகைமை - G.C.E. A/L எதிர்பார்ப்பு - அரச சேவை தனியார் மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - மூலம் செவ் 7 இல் தொழில் - Company	பிறந்த திகதி - 24.09.1988 ஊதி - V ஆண் கி.பா - 19 தகைமை - G.C.E A/L எதிர்பார்ப்பு - மட்டந்த மணமகள் (UK, Ceylon)	மதம் - இந்து நடசத்திரம் - யுனி செவ் 10 இல் தொழில் - UK PR
பிறந்த திகதி - 26.12.1994 ஊதி - K பகுதி கி.பா - 38 தகைமை - HNDA எதிர்பார்ப்பு - அரச சேவை தனியார் மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - அத்தம் 2 செவ் 11 இல் தொழில் - Post Master	பிறந்த திகதி - 21.11.1989 ஊதி - V ஆண் கி.பா - 23 தகைமை - CIMA Complete எதிர்பார்ப்பு - வெளிநாடு, உள்நாடு பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - மகம் செவ் 1 இல் தொழில் - சொந்த நகைக்கலை
பிறந்த திகதி - 14.05.1994 ஊதி - K பகுதி கி.பா - 42 தகைமை - BA எதிர்பார்ப்பு - அரச சேவை பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - மிருகசீரிடம் 4 செவ் 12 இல் தொழில் - Company	பிறந்த திகதி - 22.09.1989 ஊதி - V ஆண் கி.பா - 17 தகைமை - BSc (Hons) எதிர்பார்ப்பு - பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - மிருகசீரிடம் 2 செவ் / கூரி 12 இல் தொழில் - ஆசிரியர்
பிறந்த திகதி - 25.02.1992 ஊதி V பெண் கி.பா - 25 தகைமை - BSc எதிர்பார்ப்பு - அரச சேவை பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - அனுசம் 1 செவ் 2 இல் தொழில் - ஆசிரியர்	பிறந்த திகதி - 25.03.1993 ஊதி - V ஆண் கி.பா - 46 தகைமை - IT Diploma எதிர்பார்ப்பு - பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - அச்சுவினி 5'11" செவ் 8 இல் தொழில் - எர்சென் மான்டர்
பிறந்த திகதி - 05.03.1991 ஊதி V பெண் கி.பா - 18 தகைமை - Business management எதிர்பார்ப்பு - Eng., அரச சேவை தனியார் பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - சுவாதி செவ் 7 இல் தொழில் - Bank Officer	பிறந்த திகதி - 30.04.1992 ஊதி - V ஆண் கி.பா - 33 தகைமை - Electronic Eng. எதிர்பார்ப்பு - பட்டதாரி மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - உத்தராடம் செவ் 2 இல் தொழில் - விரிவுரைபாளர்
பிறந்த திகதி - 30.08.1990 ஊதி V பெண் கி.பா - 30 தகைமை - BSc, MSc எதிர்பார்ப்பு - அரச சேவை மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - மூலம் செவ் 1 இல் தொழில் - ஆராய்ச்சி உத்தியோகத்தர்	பிறந்த திகதி - 01.11.1991 ஊதி - V ஆண் கி.பா - 16 தகைமை - BSc எதிர்பார்ப்பு - பட்டதாரி அரச சேவை மணமகள்	மதம் - இந்து நடசத்திரம் - பூரம் செவ் / கூரி 16 இல் தொழில் - DO அரச சேவை

Australia, Canada, UK, USA, Swiss, Germany, Italy, France, Newzeland - இந்த நாடுகளில் Visa உள்ளவர்கள் இல்லாதவர்கள் மணமகள் மணமகள் விவரம் தந்தால் திருமணம் நிறைவேற்றித் தருவோம்.
காலைக்கதிர் தொலைபேசி 021 222 3000
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவரும் இம் மாங்கல்யா பகுதியில் மணமக்கள் விவரங்கள் பிரசுரிக்க விரும்பின் பின்வரும் தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது நேரடியாகவோ அலுவலகத்தில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Northern PC Park
வடக்கின்-கணினிப் பூங்கா
கணினி உலகில் நம்பகமான சேவையில் 15 வருடங்களுக்கு மேலாக யாழ் மண்ணில்
#10 Muddaskadai Junction, Stanley Road, Jaffna.
info@pcpark.co www.pcpark.co Hot Line :- 077 777 1545
077 757 0124 | 075 555 7327 | 021 567 5566 | 021 222 9581
077 336 6443 | 071 777 2377 | 021 222 2050 | 021 222 0388
Northern PC Park Npcpark northernpcpark Northern PC Park

சிறுநீரகம் தேவை
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் 45 வயது நபருக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்வதற்கு சிறுநீரகம் (A+ குருதி இனம்) அவசரமாகத் தேவைப்படுகிறது. தானம் செய்ய விரும்புவவர்கள் புகைபிடித்தல், மதுப்பழக்கம் இல்லாதவர்களாகவும் இருதய நோய், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவர்களாகவும் இருத்தல் வேண்டும். HLA Report வைத்திருப்பவர்கள் அவசரமாகத் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு - 0773126807

இறைச்சிக் கோழி விற்பனை
புறோய்லர், கல்பேட்ஸ், பேரன்ஸ் இறைச்சிக் கோழிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் சுத்தம் செய்து மிகக் குறைந்த விலையில் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
U.S.A பாய்ம்
குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை.
077 868 9500

நமது பார்வை

உண்மை - நேர்மை - பக்கம் சாராமை

ஆசிரியரிடம்: 30, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம் மின்னஞ்சல் - kalaikkathirnews@gmail.com
தொலைபேசி - 021 222 3000 இணையம் - onlinekathi.com

பாடம் படிக்குமா கொழும்பு?

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உரை ஒன்றை நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றியிருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தி விட்டு அண்மையில்தான் அவர் நாடு திரும்பியிருந்தார்.

உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தி, இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதற்கு வழி செய்கின்றார் என்ற குற்றச்சாட்டு தென்னி லங்கை பௌத்த, சிங்கள மட்டத்தில் அவருக்கு எதிராகப் பரவலாச் சமத்தப்பட்டு வரும் பின்புலத்தில், அவற்றுக்கெல் லாம் தமது உரையில் நல்ல பதிலடி கொடுத்திருக்கின்றார் அவர்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை உள்நாட்டு விவகாரம் என்ற எல்லை மீறாதது, சர்வதேச மயப்படுத்தப் பட்டு நாற்பது ஆண்டுகளாகி விட்டன என்ற உண்மையை விவரித்தார் அவர்.

உள்நாட்டில் சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டிய இந்தப் பிரச்சினை, ஓர் உள்நாட்டு யுத்தமாக மூன்று தசாப்தகாலம் இழுப்பது, பெரும் இன வன்முறை மோதலாக விஸ்வரூபம் எடுத்து, அதில் சர்வதேசம் தலையிடும் நிலைமை வந்தமைக்கு பௌத்த, சிங்கள மேலாதிக்க சிந்தனைப் போக்குக் கொண்ட இலங்கையின் அரசுகளே காரணம்.

அதனைத் தமது உரையில் நேற்று தெளவுபடுத்தியிருக்கின்றார் சுமந்திரன்.

சுமார் நாற்பது ஆண்டுகளாக சர்வதேசப் பங்களிப்பை இந்த விடயத்துக்குள் இழுந்து வரும் நிலைமையை ஏற்படுத்தியதே பேரினவாத மேலாண்மைத் திமிர்தான்.

தமது அரசியல் சுதந்திரத்துக்கான, சட்டரீதியான - நீதியான - தார்மிக முறைமையில் நியாயப்படுத்தக் கூடிய - அபி லாஷைகளை 1956 முதல் தமிழ் மக்கள் உறுதியாகவும் தெளிவாகவும் தமது வாக்குகள் மூலமும், பிற வழிகளிலும் வெளிப்படுத்தி வருகின்றமையை சுமந்திரன் நேற்றைய தமது நாடாளுமன்ற உரையில் சிங்கள தேசத்துக்கு மீண்டும் ஒரு தடவை சுட்டிக்காட்டினார்.

ஒரு நேரத்தில், பிரிந்து சென்று தனிநாடு அமைத்து, எமது தேசத்தின் உரிமையை - இறைமையை - நிலை நாட்டும் உரித்தைக் கூட தமிழர்கள் வெளிப்படுத்தினார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இப்போதும் - இன்னும் கூட - ஐக்கியப்பட்ட, பிரிக்க முடியாத, பிளவுபடாத நாட்டுக்குள் சமஷ்டி முறையில் அதிகாரப் பகிர்வைப் பெற்று, ஒரு நாடாகச் சேர்ந்து வாழ தமிழர்கள் தயார் என்ற செய்தியையும் உரத் துச் சொன்னார்.

ஒன்றுபட்ட நாட்டுக்குள், உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சமஷ்டித் தீர்வு ஒன்றைத் தமிழினம் கோரி நிற்கின்றது. அதனை, பௌத்த, சிங்கள தேசம் வழங்க மறுக்குமாயின், வெளிப்புற சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் பிரிந்து சென்று, தமிழ் மக்களின் அரசியல் அபி லாஷைகளை அடைய நடவடிக்கை எடுப்போம், அதற்குத் தமிழர்களுக்கு உரித்துள்ளது என்றும் நாடாளுமன்றத் தில் கூளுரைத்தார் அவர்.

மூன்றாவது குடியரசு அரசமைப்பை உருவாக்கும் முயற் சியில் இந்த அரசு உள்ளது. முதல் இரண்டு யாப்புகளின் உருவாக்கங்களின் போதும் தமிழர்களின் நீதி, நியாய மான அபி லாஷைகளை வேண்டுகின்றே புறமொதுக்கி, உதாசீனப்படுத்தி நடந்தமை போல இந்த அரசமைப்பு உரு வாக்க முயற்சியிலும் இந்த அரசு நடக்குமானால், விளைவு கள் விபரீதமாக இருக்கும்.

இங்குதான் சர்வதேச தலையீடு எல்லை மீறிவரும் ஆபத்து ஏதுநிலை உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி, தென் னிலங்கைக்கு விளக்கமளித்திருக்கின்றார் சுமந்திரன்.

இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு, புத்திசாதுரிய மாக நடப்பதும், அப்படி இல்லாமல் முட்டாள்தனமாகக் காய் நகர்த்தி, சர்வதேசத்திடம் புதிய பாடம் படிப்பதும் கொழும்பு ஆட்சிப்பீடத்தைப் பொறுத்தது.

சவேந்திர சில்வாவிற்கு தடைவிதிக்க வேண்டும்!

பிரித்தானிய எம்.பி. கோரிக்கை

ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ் தப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

அதனை முன்னிறுத்தி அமெரிக்காவைப் போன்று அவர் பிரிட்டனுக்குள் நுழைவதற் குத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று பிரித் தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக்மான் அந்நாட்டு வெளிவிவகாரச் செயலாளரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டி ருப்பதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரித்தானியா 'மெக்னிர்ஸ்கி' முறையிலான தடையை விதிக்கவேண்டும் என்று அந்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்கள் வெளிவிவகாரச் செய லாளரிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள மெக்னிர்ஸ்கி சட்டத்தின் ஊடாக மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பாரிய ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எதிராகத் தடைவிதிக்கமுடியும் என்பதுடன் அவர்களின் சொத்துக்களையும் முடக்கமுடியும்.

அதன்படி ஏற்கனவே பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சாரா ஜோன்ஸ், எலியற் கெல்பேர்ன் மற்றும் தெரேஸா வில்லியர்ஸ் ஆகிய மூவரும் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராக தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்தி யிருந்தனர்.

இந்நிலையில் நான்காவதாக பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் பொப் பிளக் மானும் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைக் கோரிக்கையை முன்வைத்து காணொலி யொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொலியின் ஊடாக அவர் மேலும் கூறியிருப்பவை வருமாறு-

பிரித்தானியாவின் சர்வதேச தடை வழி காட்டல்களுக்கு அமைவாக இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விற்கு எதிராகத் தடைவிதிக்கப்படவேண்டும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளிவிவகாரச் செயலாளரி டம் கோரியுள்ளது.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டில்



முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த 'யுத்த சூனிய வலயங் களில்' ஹெல் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கை இராணு வத்தின் 58 ஆவது படைப்பிரிவின் கட்ட னைத்தளபதியாக ஜெனரல் சவேந்திர சில்வா செயற்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி இறுதிக்கட்டப்போரின் போது பல நூற்றுக்கணக்கானோர் படையினரி டம் சரணடைந்தபோது அந்த இடத்தில் சவேந்திர சில்வாவும் இருந்ததை உறுதிப் படுத்திய கண்கண்ட சாட்சியங்களின் வாக்கு மூலங்களையும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் சமர்ப்பித்துள்ளது. அவர்களில் பலர் காணாமலாக்கப்பட்டிருக் கின்றார்கள்.

அவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என் பதை அறிந்துகொள்வதற்காக பல வருடங் களாக அவர்களின் படங்களுடன் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றார்கள்.

இருப்பினும் அதற்கு இன்று வரை அந்தக் கேள்விக்குரிய பதில் கிட்டவில்லை. போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான 58 ஆவது படைப்பிரிவினால் நிகழ்த்தப்பட்ட சட்டவிரோதமான படுகொலைகள் உள்ள டங்கலாக மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் நோக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக் களம் சவேந்திர சில்வாவிற்கு எதிராகப் பய ணத்தடை விதித்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாம் அவருக்கெதிராகத் தடைவிதிக்கவேண்டிய தருணம் இதுவாகும். அவர் பிரித்தானியா விற்குள் நுழைவதை அனுமதிக்கக்கூடாது.

சவேந்திர சில்வா 58 ஆவது படைப்பிரி வின் கட்டளைத்தளபதியாக இருந்தபோது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் அதன்போது அவ ரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் பொறுப்புக் கூறலுக்குட்படுத் தப்பட வேண்டும் என்று பிளக்மான் வலியு றுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு பலாக்காய்க்கு அதிகமான மவுசு

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்து வரு கின்றது.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக் கும் பொருளாதார சிக்கல் காரணமாக மக்கள் அநேகமானோர் பலாக்காய் களை கொள்வனவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புஸ்ஸல்லாவ நகரில் பலாக்காய் பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டி யடித்து கொண்டிருந்தமையை காணக் கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கப்படு கின்றது. இதற்கமைய, பலாக்காய் ஒரு கிலோ 100 ரூபாவுக்கு விற்கப்பட்ட போதும்



மக்கள் அதிகளவில் பலாக்காயை கொள் வனவு செய்து வருகின்றமையும் குறிப் பிடத்தக்கது.

சொர்க்கம் திருமண சேவை



இல. 102/A
பருத்தித்துறை வீதி
யாழ்ப்பாணம்.

மணமகள் விபரம்

பிறந்த திகதி : 21.10.1987
மதம் : இந்து
ஜாதி: வெள்ளாளர்
நடசத்திரம்: அத்தம்
செவ் : -
தகைமை: Automotive
Technican Canada
எதிர்பார்ப்பு: யாழ்ப்பாணப்
பெண்

பிறந்த திகதி : 14.10.1983
மதம் : இந்து
ஜாதி: வெள்ளாளர்
நடசத்திரம்: உத்தராடம்
2ம் பாதம்
செவ் : -
தகைமை: Media Communi-
cation
Canada
தொழில் : Stock Controller
Canada
எதிர்பார்ப்பு: யாழ்ப்பாணப்
பெண்

பிறந்த திகதி : 02.06.1987
மதம் : இந்து
ஜாதி: கோவியர்
நடசத்திரம்: ஆயிலியம்
செவ் : 7ல்
தகைமை: M.B.B.S
தொழில் : வைத்தியர்
எதிர்பார்ப்பு: வைத்தியர்
பொறியியலாளர்

பிறந்த திகதி : 21.1.1990
மதம் : இந்து
ஜாதி: வெள்ளாளர்
நடசத்திரம்: அனுசம் 3ம் பாதம்
செவ் : 4ல்
தகைமை: A/L
தொழில் : Restaurant France
எதிர்பார்ப்பு: யாழ்ப்பாணப்
பெண்

மணமகள் விபரம்

பிறந்த திகதி : 1993.07.18
மதம் : இந்து
ஜாதி: வேளாளர்
நடசத்திரம்: திருவாதிரை
செவ் : -
தகைமை: M.B.B.S
தொழில்: வைத்தியர்
எதிர்பார்ப்பு:
வைத்தியர், பொறியியலாளர்

பிறந்த திகதி : 1992.05.30
மதம் : இந்து
ஜாதி: குருகுலம்
நடசத்திரம்: பரணி
செவ் : -
தகைமை: A/L
தொழில் :
எதிர்பார்ப்பு: உள்ளூர் மண
மகன்

பிறந்த திகதி : 09.04.1991
மதம் : இந்து
ஜாதி: வெள்ளாளர்
நடசத்திரம்: திருவோணம்
செவ் : -
தகைமை: கட்டல் பொறியியலாளர்
(கொழும்பு)
தொழில் : பொறியியலாளர்
(கொழும்பு)
எதிர்பார்ப்பு: பொறியியலாளர்

பிறந்த திகதி : 1992.07.06
மதம் : இந்து
ஜாதி: கோவியர்
நடசத்திரம்: உத்தரம் 4ம் பாதம்
செவ் : -
தகைமை: M.B.B.S
எதிர்பார்ப்பு: வைத்தியர்,
பொறியியலாளர், கணக்காளர்,
நில அளவையாளர்

0776505097
0778876969

தலைமை அலுவலகம் :
கனலா
0014166661855

திடீர் மின்தடையால் சத்திரசிகிச்சை பெற்றோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பாதிப்பு!

நாட்டில் ஏற்பட்ட திடீர் மின்தடை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை அறையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 8 நோயாளிகளின் சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என சிங்கள உடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் திடீர் மின்சாரத்

தடை ஏற்பட்டுள்ளதையடுத்து தேசிய வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் பல அய்யாவி நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமை முற்பகல் வேளை தொடக்கம் திரைநாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

STUDY IN UK

உங்கள் LONDON செல்லும் கனவை நனவாக்க இன்றே
எம்முடன் இணையுங்கள் நடைமுறைகள் மாறினாலும் எவ்வித
மாற்றமும் இன்றி LONDON செல்லுங்கள்

நீங்கள் ஏன் Exponet ஐ தெரிவுசெய்ய வேண்டும்

- ✓ ஆகக் கூடுதல் விசாக்களைப் பெற்றுக்கொடுத்திருப்பதால்
- ✓ 4 வருட ஏனைய உத்தரவாதம்
- ✓ இலவச IELTS மற்றும் City Guilds வகுப்புக்கள்
- ✓ முதல் தர வரிசையில் உள்ள 50 இற்கு மேற்பட்ட கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுக்கான ஆலோசனை
- ✓ பல வருடங்கள் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணிகளின் உதவி உங்கள் Visa தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
- ✓ உரிய ஆவணங்கள் இருப்பின் இரு மாதத்தில் பயணம்
- ✓ எம்மிடம் Visa பெற வரும் மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கான வகுப்புக்கள் ஒழுங்கு செய்து கொடுக்கப்படும்.



January / February இற்கான
அனுமதிகள் தற்போது
பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

No.345, Kasthuriyar Road,
Jaffna.



021 435 5115, 071 415 0995

இன்று
8 ஆவது ஆண்டில்
கால் பதிக்கும்

சசிகா லேர்னர்ஸ் THE SASIKA LEARNERS

Reg.No:DS882

அரச அங்கீகாரம் பெற்ற சாரதி
பயிற்சிப் பாடசாலை



தலைமைக் காரியாலம்

இல.57, வேம்படி வீதி, யாழ்ப்பாணம்.

021 221 7578/ 7678

070 301 3011/ 077 949 5706

உரிமையாளரின் தொடர்புக்கு: 0777 226 247/ 077 614 0361



கிளை நிறுவனங்கள்

மல்லாகம்	பண்டித்தரிப்பு	சங்காலை
T.P: 021 224 3393	T.P: 021 225 2333	T.P: 021 225 1664
070 301 3014	071 255 4135	070 301 3016
077 343 6622	077 434 3798	077 434 3149
சாவகச்சேரி	காரைநகர்	நெல்லியடி
T.P: 021 227 0616	T.P: 021 225 2454	T.P: 021 226 0999
071 577 0616	070 510 2484	071 755 0999
077 435 3995		077 261 2446
யாழ்ப்பாணம் (Town)	புள்ளாலைக்கட்டுவன்	வேலைவை
T.P: 021 222 8004	T.P: 021 221 5472	T.P: 021 221 5472
070 301 5004		070 301 3012
070 301 3017	T.P: 021 224 5001	
077 998 6247	076 384 0684	
	077 934 6509	

email:- sasikadrivingschool@gmail.com
web:- sasikallearners.com

எழில் கதிர்

ஆரோக்கியமான சருமத்திற்கு என்ன செய்யலாம்?

ஆரோக்கியமான மற்றும் ஒளிரும் சருமத்தைப் பெறுவதற்கான முயற்சியாக, இந்த இரசாயனமில்லாத இயற்கைப் பொருள்களை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு தோல் வகைக்கும் இது பொருந்தும். இது எண்ணெய், உலர்ந்த, சாதாரண அல்லது உணர்திறன் கொண்ட சருமமாக இருக்கலாம். உங்கள்

சருமத்தை குணப்படுத்தவும் இயற்கையாகவே அழகுபடுத்தவும் இயற்கை யின் சக்தியை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு நேரம் இல்லாதபோது, உங்கள் அழகை மேம்படுத்த சில இயற்கையான முக அழகு குறிப்புகளை தெரிந்து கொள்வது அவசியம்.



முகத்தில் எண்ணெயைக் கட்டுப்படுத்த தக்காளி

அதிகப்படியான எண்ணெய் சருமம் உள்ளவர்கள் மிகவும் பொதுவானவர்களே. லைகோபீனுடன் செறிவுடைய தக்காளியில் அன்டி-ஒக்ஸிடன்ட்கள் உள்ளன. மேலும் சிறந்த குளிரூட்டும் மற்றும் அஸ்டரிஜென்ட் பண்புகளும் உள்ளன. இது சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை கட்டுப்படுத்த உதவுகிறது. மற்றும் நீங்கள் அதிகப்படியான எண்ணெயிலிருந்து விடுபடவும் உதவும். இந்த இயற்கை முகம் அழகு குறிப்பு சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தக்காளியை கூழ் போல் செய்து உங்கள் முகத்தில் சமமாக தடவவும். இதை 15 நிமிடங்கள் உலர அனுமதிக்கவும். வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இயற்கையாக ஒளிரும் சருமத்தை இது வெளிப்படுத்தும்.



கடலை மாவு

இறந்த தோல் செல்கள், மற்றும் வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு, இருக்கின்றது உங்களுக்காகவே கடலை மாவு. தெளிவான, மென்மையான மற்றும் இயற்கையாக ஒளிரும் சருமத்தை நீங்கள் பெற விரும்பினால், ஒரு பாத்திரத்தில் சம அளவு கடலைமாவு மற்றும் தயிரை எடுத்து அவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.

இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சமமாக தடவவும், தண்ணீரில் கழுவும் முன் அரை மணி நேரம் உலர விடவும். இது இறந்த சரும செல்கள் மற்றும் ஆழமான அழுக்குகளை அகற்றும், இதனால் உங்கள் சருமத்தின் பிரகாசமாக இருக்கும்.

வெள்ளரி மற்றும் எலுமிச்சை



இயற்கையாகவே பிளாக்ஹெட்ஸிலிருந்து விடுபடவும், பிரகாசமான மற்றும் தோற்றமளிக்கும் தோல் பொலிவை பெறவும், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு கலவையைப் பயன்படுத்துங்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை சாற்றை சம அளவு எடுத்து குளிக்கும் முன் முகத்தில் தடவவும். அதைக் கழுவாதற்கு முன்பு 10 நிமிடங்கள் இருக்கட்டும். இந்த இயற்கையான முறையை தவறாமல் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் பிளாக்ஹெட்ஸ் குறைக்கும்.

இது அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றது.



எரிச்சலூட்டப்பட்ட சருமத்தை அமைதிப்படுத்தும் கற்றாழை

எரிச்சலூட்டப்பட்ட சருமத்தை அமைதிப்படுத்துவது முதல் ஊட்டச்சத்து அளிப்பது வரை, கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவது ஒரு இயற்கை முறை. ஒரு சிறிய வெட்டு, முகப்பரு, அரிக்கும் தோலழற்சி அல்லது வேறு ஏதேனும் தோல் பிரச்சினையாக இருந்தாலும், சில கற்றாழை ஜெல்லை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தினால் அது குணப்படுத்தும்.



இறந்த சருமத்திலிருந்து விடுபட பப்பாளி

'பப்பேன்' எனப்படும் இயற்கையான நொதியால் உட்கொள்ளப்பட்ட பப்பாளி இயற்கையாகவே சருமத்தை மென்மையாக்கும். பழுக்காத பப்பாளிப்பழத்தில் அதிக அளவு பப்பேன் உள்ளது. எனவே இறந்த சரும செல்கள் மற்றும் பிற அசுத்தங்களை அகற்றவும் பயன்படுத்தலாம். உணர்திறன் வாய்ந்த தோல் வகை உள்ளவர்கள் பப்பாளிப்பழத்தையும் பயன்படுத்தலாம். ஏனெனில் இது எதிர்வினையைத் தூண்டும் வாய்ப்பு குறைவு. பப்பாளி சதைகளை வெளியேற்றி, 1 தேக்கரண்டி புதிய அன்னாசிப்பழத்துடன் கலந்து மென்மையான கலவையை உருவாக்கி முகத்தில் தடவவும். பின்னர் கழுவாதற்கு முன் 5 முதல் 15 நிமிடங்கள் வரை உலர விடவும்.



விருந்துக்கதிர்

விருந்துக்கதிர்

பச்சைப் பயறு

நம் பாரம்பரிய உணவுமுறைகளில் பச்சைப்பயறு முக்கிய உணவாக திகழ்கிறது. இதில் ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளமையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். தினசரி அதிக வேலை பளு உள்ளவர்கள் முளைக்கவைத்து காலையில் சாப்பிடலாம்.

பச்சைப்பயறு பித்தத்தை நீக்கும், கபரோகத்தை போக்கும், அரோசகத்தை நீக்கும்.

பச்சைப் பயற்றை நீர்விட்டு வேகவைத்து வடித்து, உப்பிட்டு சுண்டலாக உண்பதுண்டு. இதன்பருப்பை, அரிசி நெய்யுடன் கலந்து கஞ்சியாகவும் அல்லது அரிசி, கோதுமை நெய் முதலியவற்றுடன் கூட்டி பொங்கலாகவும் செய்து உண்பது வழக்கம். இது தேகத்தின் வெப்பத்தை நீக்கும், பித்தத்தை சாந்தப்படுத்தும்.

பச்சைப் பயறுடன் கீரை வகைகளை கூட்டி கடையலாகவும் செய்து சாப்பிட தாது விருத்தியுண்டாகும்.

இதன் மாவை தண்ணீர் விட்டு களி போல் கிளறி பால் கட்டு உண்டான பெண்களுக்கு மாப்பில் வைத்து கட்ட நோய் நீங்கி எளிதில் பால் சுரப்பு உண்டாகும்.

பச்சைப்பயறு கண்களுக்கு குளிர்ச்சி தரும். பார்வைத்திறனை அதிகரிக்கும்.

முளைக்கட்டிய பச்சைப்பயறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.



பயறுத் துவையல்



தேவையானவை:-

- பச்சைப்பயறு - அரை கப்
- பூண்டு - ஒரு பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - 3 கரண்டி
- காய்ந்த மிளகாய் - 5
- புளி - சிறிது அளவு
- எண்ணெய் - ஒருகரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:-

வெறும் தாச்சியை சூடாக்கி, பயறை நன்கு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி ஆகியவற்றை எண்ணெய் விட்டு தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறியபின், பயறு, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். பின்னர் பரிமாறவும்.



அவரைக்காய்

தனமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

உணவுக்கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும்.

வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவுகிறது. அவரைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும். பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண்

பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.

அவரைக்காயில் கல்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

அவரைப்பிஞ்சில் துவர்ப்புச்சுவை உள்ளதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். இரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.



அவரைக்காய் பொரியல்

தேவையான பொருள்கள்:-

- அவரைக்காய் - 1/4 கிலோ
- பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
- தக்காளி - 1 (நறுக்கியது)
- பூண்டு - 4 பற்கள் (துட்டியது)
- கடுகு - 1/2 கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 கரண்டி
- கடலைப்பருப்பு - 1/2 கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- மிளகாய் தூள் - 1/2 கரண்டி
- மல்லி தூள் - 1/2 கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 கரண்டி
- தேங்காய் - 1/4 கப் (துருவியது)
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:-

முதலில் அவரைக்காயை கழுவி, சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தாச்சியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய அவரைக்காயை சேர்த்து, 2 நிமிடம் கிளறி, மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து தண்ணீர் நன்கு சுண்டும் வரை வேக வைக்க வேண்டும்.

தண்ணீரானது முற்றிலும் சுண்டியவுடன், துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.



உணவே மருந்து



ன்று மனித சமுதாயத்தில் பல்வேறுபட்ட நோய்கள் உருவாகி பலரும் அவதியுறுவதைக்காண முடிகின்றது. ஏற்கனவே இருக்கும் நோய்கள் போதாது என்று பல புதிய நோய்கள் உருவாகி மக்களை மேலும் அல்லல் பட வைக்கின்றன. இதற்குநாம் உண்ணும் உணவுகளே முக்கிய காரணமாக இருக்கின்றன.

நோய்களை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் மற்றும் நோயே வராமல் தடுக்கவும், உணவு முறைகள் மூலமே ஆரோக்கிய வாழ்வை பெற முடியும். அப்படி இருக்கையில் உணவு முறைகளைத் தெரிந்து கொள்ளாமல் எதற்கெடுத்தாலும் மருந்து மருந்து என மருந்தை நம்பி வாழ்வது எப்படி இருக்கிறது என்றால், 'கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவது' போல் இருக்கிறது.

உணவுகளின் மூலமே நிரந்தர குணத்தைப் பெற முடியும் என்பது 'உள்ளங்கையில் நெல்லிக்கனி போல' பரவலாக அனைவருக்கும் தெரிந்த விடயமே. இருந்த போதிலும் இன்னமும் மக்கள் இந்த சாதாரண விடயத்தைக் கூட புரிந்துகொள்ள முடியாத வகையில் நோய்களுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.

பஞ்ச பூதங்களான விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய இவற்றால் உலகம் எப்படி இயங்குகிறதோ அதே போலதான் மனித உடலும் இந்த பஞ்ச மூலகங்களால் இயக்கப்படுகின்றன. இந்த ஊம்பெரும் மூலகங்களால் உருவாக்கப்பட்டதே இந்த மனித உடல். உடலில் உள்ள பஞ்ச மூலகங்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் போது உடலில் நோய், வலி, வியாதி போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

இந்த பஞ்ச மூலகங்களையே மருத்துவமாக கையாண்டு செயல்படுத்தும் முறையே இயற்கை மருத்துவமாகும். உணவே மருந்து, மருந்தே உணவு என்பது இதன் முக்கிய விதி ஆகும்.

மருந்துகள் இதில் கையாள்படுவதில்லை என்பதால் மருத்துவம் பார்க்கும்போது பின் விளைவுகள், பக்க விளைவுகள் போன்ற தொல்லைகளும் ஏற்படுவதில்லை. அதனால் எல்லா நோய்களுக்கும் இதில் எளிய, தொல்லை ஏதுமில்லாத சிகிச்சை உண்டு எனலாம். இயற்கை மருத்துவம் வெற்றிகரமாக வளர்ந்து நோய்களை அகற்றி வளமான வாழ்க்கையையும், மகிழ்ச்சி தரும் நலமான வாழ்க்கையையும் மக்களுக்கு அளித்து வருகிறது.

இயற்கை மருத்துவம் எல்லா மருத்துவ முறைகளுக்கும் நட்பு மருத்துவமாக வளர்ந்து வருவதால் ஆங்கில மருத்துவர்களும் மற்ற மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவர்களும் இதனைப் பாராட்டுகின்றனர். பொதுவாக எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் ஏதோ ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்திருக்கிறோம் என்ற எண்ணம் உங்கள் மனதிலிருப்பதை உணருவீர்கள். ஆனால் இயற்கை மருத்துவ நிலையங்களுக்கு நோயாளியாக நீங்கள் வரும்போது உறவினர்கள் வீட்டுக்கு வந்ததாகவும், நண்பர்கள் வீட்டுக்கு வந்ததாகவும்தான் இருக்கும்.

இதற்கு காரணம் இங்கு மருந்துக்கே வேலை கிடையாது. இங்கு கொடுப்பதெல்லாம் உணவுகளே ஆகும்.

இந்த உணவுகள் உங்களுக்கு ஒருவேளை புதிய ரக உணவுகளாக இருக்கலாம். அல்லது நீங்கள் மறந்த உணவுகளாக இருக்கலாம். அல்லது உங்களுடைய மனதுக்குப் பிடிக்காத உணவுகள் என்று ஒதுக்கி விட்ட உணவுகளாகக்கூட இருக்கலாம்.

ஆரம்ப காலத்தில், விரும்பி சாப்பிடும் உணவுகளை எதிர்காலத்தில் நோய்க்கு ஆளான பிறகு நீங்கள் ஒதுக்கி விடும்படியாக ஆகிவிடும். அல்லது மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டு இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிடும்படியாகி விடும்.

உதாரணம்:- நிறைய கிழங்குகளையும், கொட்டை வகைகளையும், விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஒரு காலத்தில் மூட்டுவலி வருகிறது. மூட்டுவலி குணமாக வேண்டுமெனில் முதலில் கிழங்கு வகைகளையும், கொட்டை வகைகளையும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி விடுகிறோம். இப்படி பல நோய்களுக்கு உதாரணங்களை சொல்ல முடியும்.

அதேபோல் ஆரம்ப காலத்தில் உங்களுக்கு பிடிக்காத உணவுகள் என்று சிலவற்றை ஒதுக்கி இருப்பீர்கள். எதிர்காலத்தில் நோய் வந்த பிறகு, நீங்கள் ஒதுக்கிய உணவுகளையே நீங்கள் சாப்பிட வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. உதாரணமாக உங்களுக்கு முள்ளங்கி பிடிக்கவில்லை எனில் உங்களுக்கு மூட்டு வலிக்கு முள்ளங்கியைத்தான் அதிக அளவில் சாப்பிடச் சொல்கிறோம். கசப்புச் சுவைப் பிடிப்பதில்லை என்பதால் அறுசுவையில் மற்ற சுவைகளான இனிப்பு, காரம், உப்பு, துவர்ப்பு, புளிப்பு இவற்றை ஒவ்வொரு வேளையும் ரசித்து ரசித்து சாப்பிடுகிறீர்கள். பிறகு ஏதேனும் நோய்களால் அவதியுறும்போது நீங்கள் சாப்பிடும் மருந்துகள் அத்தனையும் கசப்புச்சுவைகளாகவே இருப்பதை உணர்வீர்கள்.

ஏன் இந்த தடுமாற்றம்? ஒழுங்காக ஆரம்பத்தில் இருந்தே கசப்புச் சுவையுடைய சுண்டைக்காய், அகத்திக்கீரை, பாகற்காய், வேம்புக்கீரை போன்றவற்றை சாப்பிட்டிருந்தால் இப்போது கசப்புச் சுவையுள்ள மருந்துகளை நீங்கள் சாப்பிட வேண்டியிருக்காது அல்லவா? நீங்கள் விரும்பி சாப்பிட்ட உணவுகளே இப்போது உங்களுக்கு பத்தியமாக இருக்கின்றன. நீங்கள் ஒதுக்கி விட்ட உணவுகளையே இப்போது மருந்துகளாக சாப்பிடுகிறீர்கள்.

நீங்கள் மறந்த உணவுகளை ஞாபகப்படுத்தியும், நீங்கள் விரும்பிய உணவுகளை ஒதுக்கச் சொல்லியும் சொல்கிறோம். மேலும் உங்களுக்குள்ளே நோய்களுக்கு ஏற்றவாறு சில உணவுகளை பட்டியல் செய்து சாப்பிடச் சொல்கிறோம். அதேபோல் நீங்கள் தெரியாமல் சாப்பிட்டு வந்த உணவுகளை நிறுத்தவும் சொல்கிறோம்.

அதனால்தான் நீங்கள் இயற்கை மருத்துவ நிலையங்களுக்கு வரும்போது, உங்களுக்கு ஏதோ மருத்துவமனைகளுக்கு செல்கிறோம் என்ற எண்ணமே உருவாவதில்லை. மருந்தே இல்லாமல் அனைத்து நோய்களையும் உணவின் மூலமாகவே குணமாக்கும் இயற்கை மருத்துவத்தை எப்படி ஒரு மருத்துவமுறை என்று சொல்ல முடியும்? ஆனால் நோய்களை குணமாக்குவதால் இயற்கை மருத்துவத்தை ஒரு மருத்துவ முறை என்று சொல்லித்தான் ஆக வேண்டும்.

எனவேதான் இயற்கை மருத்துவம் நாடு, இனம், ஜாதி வேறுபாடு இன்றி உலகம் முழுவதும் மக்களிடையே வெகுவேகமாக பரவி பிரசித்தி பெற்று வருகிறது.

இன்றைக்கும் சரி, அன்றைக்கும் சரி, ஏன் என்றென்றும் உயிருள்ள ஜீவராசிகளையும், மனித இனத்தையும் காப்பாற்றும் முதல் டாக்டர் சூரியனே ஆகும். சூரிய வெளிச்சம் படாத செடி, கொடியினங்கள் பெரும்பாலும் இறந்து விடுகின்றன. சூரிய வெளிச்சம் மறைக்கப்படும்போது பெரும்பாலும் வாதம், பித்தம், கபம் போன்ற சீற்றங்களால் பலர் நோயாளிகளாகின்றனர்.

எனவே சூரிய வெளிச்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து தினமும் சூரிய குளியலை செய்து வர வேண்டும்.

சூரியனுக்கு அடுத்தாற்போல் மிகப்பெரிய டாக்டர் மனித உடலே ஆகும். இறைவனால் படைக்கப்பட்ட இந்த உடல் தேவையான அனைத்து பஞ்சபூத சக்திகளையும் தானாகவே பெற்று விடுகின்றது. தாகம் எடுக்க வைப்பது உடலின் வேலை, தாகத்தை தணிப்பது மனிதனின் வேலை. பசியை உருவாக்கும் இந்த உடலின் பசியைத் தணிக்க வைக்க வேண்டியது நமது கடமை.

அதேபோல் எது எது எவ்வப்போது மனித உடலுக்கு தேவை என அறிந்து செயல்படுவதும் இந்த மனித உடலுக்குத் தெரியும். ஒரு ஆண் குழந்தைக்கு சில குறிப்பிட்ட வருடங்கள் கழித்து முகத்தில் மீசையை அரும்ப வைப்பதும், தாடி முடிகளைத் தோற்றுவிப்பதும், குரல் வளத்தை மாற்றுவதும், விந்து சுரத்தலும் நீங்கள் பார்த்து வருகிறீர்கள்.

அதேபோல் பெண் குழந்தைகளுக்கும் சில குறிப்பிட்ட ஆண்டுகள் கழிந்த பிறகு பூப்படையச் செய்தலும் உடல் உறுப்புகளில் மாற்றம் ஏற்படுவதும் அனைவருக்கும் தெரிந்ததே.

அதேபோல் உடலில் உப்பு தேவைக்கு அதிகமாக சேர்ந்தால், விக்கல், வீக்கம், தினவுபோன்ற அறிகுறிகளாக உணர்ந்தும், அப்போதே நாம் ஜாக்கிரதையாக உணவில் உப்பு குறைத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். சர்க்கரை அளவு உடலில் அதிகமானால் உடலில் தினவு, அடிபட்ட பிறகு புண் ஆறாமலிருத்தல், ஆண்மைக்குறைவு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற குறைகளை உணர்த்தி உனக்கு சர்க்கரை நோய் வரப்போகிறது என்று உடல் உஷார்படுத்தும்.

உணவுக்குழலுக்கு பதிலாக மூச்சுக்குழலில் உணவு சென்றால் உடனே தும்மல் வருவதும் இதுவே. இரத்தத்தில் சீத்தளம் அதிகமானால் சளியாக வருவதும் இதுவே. புண்ணில் இருந்து சீழ் வெளியேற்றப்படுவதும் இதுவே. இவ்வாறு இன்னும் பல விடயங்கள் இயற்கையாகவே நம் உடலே நமக்காக போராடி நம்மை பாதுகாக்க முயல்வதை இப்போது புரிந்து கொள்ளலாம். எனவே உடலைப் பேணி பாதுகாக்க முயல்வோம்.

அதேபோல் கருவுற்ற தாயிடம் குழந்தை பெறுவதற்கு முன்பு தாய்ப்பால் வெளி வருவதில்லை. குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பாலை சுரக்கின்றாள். இவ்வாறு இந்த மனித உடல் இயற்கையிலேயே தன்னைத் தானே கவனித்து காப்பாற்றும் செயலைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே இயற்கையிலேயே உடலானது தன்னைத் தானே பேணிப் பாதுகாத்துக் கொள்ளும்போது மனித மனமும், இயற்கை வழி நின்று இந்த உடலுடன் ஒத்துழைப்பு கொடுக்கும் வண்ணம் ஊம்பெரும் மூலகங்களான விண், மண், காற்று, தீ, நீர் ஆகியவற்றுடன் ஊக்கியமாகி இருக்கும் இயற்கை உணவுகளை உண்டு நோய் நொடியின்றி வாழலாம்.

டாக்டர். மதுரம் சேகர்
(யோகா - இயற்கை மருத்துவர்)





விவசாயி

பாற்பசு வளர்ப்பும் பசும்பால் உற்பத்தியும்

செற்காசியநாடுகளில் இலங்கை பொருளாதார வளர்ச்சியடைகின்ற ஒரு நாடாகும். அதன் துறைகளிற்கு கால்நடை வளர்ப்பை தொகுதியாக கொண்ட விவசாயத்துறை முக்கியத்துவமளிக்கின்றது அதன் பொருட்டு உலகளாவியரீதியில் பால் உற்பத்தியினை வழங்கி இலங்கையானது தனது பங்கினை வகித்து கொண்டிருக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் சவாலாக அமைவது மந்த போசணையாகும். இலங்கையில் வாழ்கின்ற மக்களில் குறிப்பிடத்தக்களவு மந்த போசணையில் பாதிக்கப்படுவதென்பது இரகசியமான விடயமல்ல.

ஒரு நாட்டின் திறன் மிக்க பொருளாதார வளர்ச்சிக்கு சமநிலைமட்ட போசணை கூறுகள் வினைத்திறனாக அமைகின்ற போது மட்டுமே அதன் அடைவுமட்டத்தை நிவர்த்தி செய்ய முடியும். போசணைக்கூறுகளாக அமைகின்ற புரதம், விற்றமின் மற்றும் கனிப்பு குறைபாட்டுநிலை மந்தபோசணையை ஏற்படுத்தும் பிரதான உணவுக்கூறுகளாகும். அந்தவகையில் இவை அடங்கியுள்ள உணவுகளை நுகர்வதற்கு சந்தர்ப்பம் வழங்குவதும் மந்த போசணையை இல்லாதொழிக்க அவ்வாறான தரமான உற்பத்திகளை அதிகப்படுத்தல் மற்றும் குறைந்தவிலையில் கீழ் பூதிதாக பெற்றுக்கொள்ள முடிதல் போன்ற அபிவிருத்தியடைகின்ற இலங்கை போன்ற நாட்டிற்கு பெரும் சவாலாகமைகின்றது. இச்சவாலை இலகுவாக



நிலைநிறுத்துவது தேசிய விவசாயத்துறையை போன்று தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்ற வழிகாட்டியாகும். மேலும் பாற்பொருள்களை இறக்குமதி செய்வதற்கான அந்நியசெலாவாணியை குறைத்து கொள்ள முடிவதும் இதற்கு கிடைக்கும் பெறுமதி மிக்க பேறாகும்.

பால் உற்பத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்

1. பண்ணை முகாமெத்துவத்தினை பேணுதல்
2. தமது பிரதேசத்திற்கு பொருத்தமான அதிகளவு பாலுற்பத்தி திறனுடைய பாலுற்பத்திக்கு உகந்த பாற்பசுவினை தெரிவு செய்தல்
3. உரிய முறையில் மாட்டுத்தொழுவங்களை அமைத்தல்
4. உரிய பரிபாலனை முறையில் அனைத்து விடயங்களையும் கையாளுதல்
5. பாலுற்பத்திக்கு பொருத்தமான உணவினை வழங்குதல்
6. தொழிற்பாட அறிவினை பெற்றுக்கொண்டு அதனை பண்ணைகளில் வினைத்திறனாக பயன்படுத்துதல்
7. பொருத்தமான பால்சேகரிக்கும் முறையினை பயன்படுத்துதல்
8. நோய்கள் வருமூன் தடுத்தலும் பொருத்தமான ஆலோசனைகளை பெற்று நோய்களை கட்டுப்படுத்துதலும்

பால் மிகவும் போசணை மிக்க உணவாகையால் இலகுவாக பழுதடையக் கூடிய வாய்ப்பு அதிகமாகும் எனவே தினமும் பால்பழுதடைதல் மற்றும் பால்சேகரிப்பு நிலையங்களில் பால் நிராகரிக்கப்படுதல் போன்றன பாலுற்பத்தியாளர்களுக்கு நடத்தை ஏற்படுத்துகின்றன. ஆகையால் சாதகமற்ற நுண்ணைங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து இவற்றின் தரத்தினை அதிகரித்தல் அத்துடன் பெரும்பாலான பாலுற்பத்தியாளர்கள் பாலின் முக்கியத்துவத்தினை விளங்கிக்கொள்ளாது வருமானத்தை அதிகரிப்பதற்காக சேகரிக்கும் அனைத்து பாலினையும் தாம் பயன்படுத்தாது விற்றபனை செய்கிறார்கள் எனவே அவர்களுக்கு தேவையான செயலமர்வினை நடாத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தி சிறந்த மாற்றத்தினை கொண்டுவருதல் வேண்டும். பசும்பால் நுகர்வு மற்றும் பாற்பொருள்களுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இவ்வாறு அதிகரிக்கும் கேள்விகளுக்கு ஏற்ப பாலையும் பாலுற்பத்திகளையும் தற்போது வழங்க முடியாமல் போனாலும் எதிர்வரும் காலங்களில் மிகவும் இலாபகரமான வியாபாரமாக இந்நாட்டில் பிரபல்யப்படுத்த சாத்தியங்கள் அதிகமாகும். பாற்பண்ணைத் தொழிலில் சரியான தொழிற்பாடங்களை கையாள்வதும் தரமுயர்த்தப்பட உகந்த இனவிருத்தி வேலைத்திட்டங்களை கையாள்வதும் தரமுயர்ந்த உயர்ந்த முகாமெத்துவத்தில் பாற்பண்ணைத் தொழிலை இலாபகரமான வியாபாரமாக நடாத்தமுடியும்.



வெற்றி கொள்வதற்கு பாலும், பாற் பொருள்களும் இதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் உணவாகும். பாற்பண்ணைத் தொழிலை தரமுயர்த்துவதன் மூலம் பாலையும், பாலுற்பத்திப் பொருள்களையும் அதிகரிப்பது இதற்கு மாற்று நடவடிக்கையாகும். இந்த தொழில் முயற்சிக்கு இலங்கையில் சிறந்த வளங்கள் காணப்பட்ட போதிலும் அதன் பின்னடைவு வருத்தத்திற்குரிய விடயமாகும். பாலிற்கும், பாற்பொருள்களுக்கும் உள்ள கேள்வியை கருத்திற் கொண்டு அத்தொழிலை நாட்டிற்குள் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை விளிவுபடுத்த வேண்டியுள்ளது.

பால்மாவின் விலை அதிகரிப்பும்; இலங்கை மக்களிடையே பசும்பாலிற்கான அதிக கேள்வியும், குடிசைத்தொழிலாக இதை ஆரம்பிப்பதற்குரிய வசதிகள் இருப்பதும், களைகளை கட்டுப்படுத்தக் கூடியதுமாக இருப்பதும், சேதனை உரத்தை பெற்றுக் கொள்ள கூடியதுமான பாற்பண்ணைத் தொழிலை



**ஆக்கம்:- க.தனிகா,
NVQ6 மாணவி,
யாழ்ப்பாணக்கல்லூரி விவசாய நிறுவனம்,
மருதனார்மடம்.**

கலைக்கதிர்



கவிஞர் வை.கே.ராஜ்

செங்குருதி படிந்த செந்தமிழ் ஈழத்தில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை எனும் இடத்தில் அழகிய விவசாயக் கிராமத்தில் 1986 ஓகஸ்ட் 17ஆம் திகதி யோகராசா கமல்ராஜ் பிறந்தார். அவரது இலக்கிய வாழ்க்கை 16 வயதிலே ஆரம்பமானது.

தமிழ் வீழும் இடத்தில் நான் இறப்பேன், நான் இறக்கும் இடத்திலும் தமிழ் வளர்ப்பேன் என்பது அவரது



தாரக மந்திரமாகும்.

முதல் முதலாய் 'விடியாத கிழக்கு வானில் இடியாத மேகமில்லை பொடியான உடல் கண்டும் - இவனில் தனியாத மோகம் என்ன?' என்ற கவிதையை எழுதியவர்.

தொடர்ந்தும் தேசத்தைப் பற்றி கவிதைகளை எழுதி 'ஈழநாதம்' எனும் பத்திரிகையில் தன் பெயரில் வெளியீடு செய்து வந்தார். 2005 ஆண்டு அவரது பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்றது. அவர் எழுத்துக்கள் பத்திரிகைகளிலும் வெற்றி கண்டது. கவிதை மட்டுமே எழுதிய ராஜ், சிறுகதை, சுயசரிதை என தன்னை மேம்

படுத்தும் வேளையில் 2003 ஆம் ஆண்டு 'கனவிலும் உன் நினைவுதான்', 2004 'புன்னகையால் பூத்த பூக்கள்' எனும் சமூக சீர்திருத்த நாடகங்களை எழுதி, இயக்கி, மேடை ஏற்றினார்

இதுவரை, 6,000ற்கு மேற்பட்ட கவிதைகளை எழுதிய அவர் குறைந்த அளவிலே சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். ஆனால் சிறுகதைகள் அனைத்துமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் வைத்து எழுதப்பட்டவை. அதிலும் 'நினைவுகளோடு, ஆறாத காயங்கள்', 'நானும் நிலாவும் போன்ற சிறுகதைகள் அவருக்கு பாரிய வரவேற்பையும் ஆதரவையும் தந்தாலும் 'உயிரைத் தேடிய பயணம்' என்னும் சிறுகதை நாடுகடந்து மலேசிய தமிழ் பத்திரிகையில் வெளியாகியது.

2011 டிசம்பர் கோவை தமிழ் குடில் கலை மன்றத்தினர் நடாத்திய 72 மணிநேர சாதனைப் பதிவிற்கான தொடர்கவியரங்கத்தில் 'முயன்று பாருங்கள்' என்ற கவிதை சாதனைப் பதிவிற்கான கவிதைப் புத்தகத்தில் அச்சுப்பிரதி பெற்றிருக்கின்றது.

இப்படி பல கவிதைகளை எழுதி வாசகர் மன தினைக் கவர்ந்தவர்.

அத்தோடு 'காற்றோடு போன கனவுகள்' சிறுகதை நூலுக்கு சொந்தக்காரர்.

'கலைமணி, கவிமாமணி' போன்ற பட்டங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசையில் 2010இலிருந்து பல ஈழத்து இசையமைப்பாளர்களை 2 வருடங்களாக வாய்ப்புக் கேட்டு அலைந்து 2012 இல் வெல்வாய் வெல்வாய் தோழா! கூனி நீக்க நீ என்ன தேளா? என்ற பாடலை எழுதும் வாய்ப்பு முகநூல் நண்பன் லோககாந்தன் அவர்களினால் கிடைத்தது. அதைத் தொடர்ந்து இன்னும் பல இலக்கிய ஆக்கங்களை செய்து கொண்டிருக்கின்றார்.

கௌ.மோகனா.

நினைவுகளாய் பாரம்பரியங்கள்



முன்னவர் திறத்தில் வாழ்வியல் வகுத்து சொன்னவர் வாழ்வே தமிழர் வாழ்க்கை!

இன்னவர் வாழ்வில் அத்துனை மறந்து தையிலே பொங்கலிட தமிழ் எங்கே!

ஏரெடுத்து உழுதுண்ட உழவன் எங்கே தேரிழுத்து இறை வணங்கும் பக்தனெங்கே!

சோறளித்து விருந்தோம்பும் தமிழன் எங்கே புட்டும் பலாப்பழம் பணியாரம் மறந்தோம்!

கூத்தும்பும்மி மயிலாட்டம் பரதம் வெறுத்தோம் உடுக்கையும் பறையும் அடித்தல் இழிவென்றோம்!

சேலையும் வேட்டியும் உடுப்பது குறை யென்றோம் கிடடியும்புள்ளும் கிளித்தட்டும் வினையாட மறந்தோம்!

ஆச்சியும் அப்பனும் சொல்வதும் அறனை என்றோம் மாட்சிமை காணா மானுடமின்று மாந்தும் நிலையோ!

துரோகம் ஒன்றே தமிழ்வழி அன்றே பாரம்பரியமாய் மறத்தமிழன் வீரமும் மடிந்துபோனதோ ஞான்றில்!

குலமரபு மறந்திட்ட தமிழனாய் நாமின்று நினைவுகளாய் மட்டுமே பாரம்பரியங்கள் நம்முளே!

- சம்பூர் சச்சிதானந்தம்-

பெண்கள் (கண்ணம்மாக்கள்)



கின்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சில கண்ணம்மாக்கள்

சிமிட்டும் கண்களின் ரசனையில் சிரிப்பின் சத்தமும் சிறிதாக குழைத்து சித்திரமாய் வண்ண நடை நடந்து சிங்கார கிறுக்கல்களில் குழந்தையாக

வரமான பேரின்புகளின் சாயல்களாய் தரமான தென்றல்களின் கீதங்களாய் நேசமான மொழிகளின் ஸ்பரிசங்களாய் பாசமான தளிர்களில் நம் தாயாகவே

கோபத்திலும் சலனமற்றவள் போல சோகத்திலும் சிதறலற்றவள் போல தாகத்திலும் பதற்றமற்றவள் போல நாடகனை கடத்தும் உடன்பிறந்தவளாக..

எம் நோய்க்கு துடிக்கும் தருணங்களாயும் நம் வாய்க்கு இனிய நல் உணவுகளாக எம் வார்த்தைக்கு நல் வருகைகளாக நம் மனதோடு இணைந்த நம் தாரமாக..

கண்ணம்மாக்களுக்கான காத்திரமான பாத்திரமாய் பாரதிகளின் சாயல்கள் இருக்கும் வரையிலே கின்றும் உலகில் வாழ்ந்து கொண்டு தானிருக்கிறார்கள் கண்ணம்மாக்கள்

வஞ்சகமில்லா பார்வைகளாய் வலியில்லா நேசங்களாய் வதைசெய்யா வார்த்தைகளாய் வயதில் சிறிய தங்கைகளாய்

ஐராளமான இன்பங்களாய் எதிர்பார்த்த இச்சுகளாய் எல்லையில்லா இரக்கங்களாய் எந்தன்பு இம்சுகளாய்

கண்ணசைவின் காவியமாய் கதை சொல்லும் கவிதைகளாய் கனவுகளின் சொற்பதமாய் கனக்கும் அழகு பெண்களாய்...

கவிக்கு கரு கொடுத்து - என் கற்பனைக்கு உரு கொடுத்து கனமான என் காதலாய் என் கவி வரிகளிலும் உயிராய் நீயேயடி கண்ணம்மா

ஆம் கின்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் சில கண்ணம்மாக்கள்

ப்ரியா காசிநாதன்

RADIANT DAWN

A Sunday Supplement in English to Kalaikkathir

We welcome students' articles in word for publication

-Editor-

kalaikkathiredu@gmail.com

Page I

Sunday the 05th of December 2021

President appoints committee to probe gas explosions

President Gotabaya Rajapaksa has appointed an eight-member committee to investigate recent reports of liquid petroleum (LP) gas cylinder fires and make recommendations, President Rajapaksa appointed the committee to look into a spate of incidents reported to have occurred at domestic and commercial settings such as restaurants and sales outlets in various parts of the country. The committee is tasked with finding possible causes in order to provide immediate solutions to the issue, the PMD said in a statement.

Chaired by Prof Shantha Walpola from the University of Moratuwa, the committee comprises Senior Deputy Inspector General (SDIG) Deshabandu Tennakoon, Prof Ajith De Alwis, University of Moratuwa, Prof W D W Jayathilaka, University of Sri Jayewardenepura, Prof Pradeep Jayaweera, Prof Narayan Sirimuthu, Commissioner of the Sri Lanka Inventors Commission, Dr Sudarshana Somasiri, Additional Director General of Technical Services and Sujeewa Mahagama, Senior Deputy Director of the Sri Lanka Standards Institute.

Authorities have yet to find the cause behind over 20 incidents of fire and explosions suspected to be due to gas leaks. Multiple gas linked fires were reported around the country with some blaming alleged composition changes in the cooking gas cylinders. The government has acknowledged that the incidents of fire and explosions are unusual and has said it is looking into the matter.



South Africa new cases surge as Omicron spreads

South Africa's president has urged everyone to get vaccinated

The new coronavirus variant Omicron has now become dominant in South Africa and is driving a sharp increase in new infections, health officials say.

Some 11,500 new Covid infections were registered in the latest daily figures. That is a sharp rise on the 8,500 cases confirmed the previous day. By contrast, daily infections were averaging between 200 and 300 in mid-November, a top South African scientist told the BBC.

Omicron has now been detected in at least 24 countries around the world, according to the World Health Organization. Those who have already had other variants of coronavirus do not appear to be protected against Omicron but vaccines are still believed to protect against severe disease, according to top scientists from the global health body and South Africa's National Institute for Communicable Diseases.

The full picture in South Africa will not become clear until "people get so sick that they need to go to hospital" which is generally "three, four weeks later," says Prof Salim Abdool Karim of the Africa Task Force for Coronavirus. "But the feedback we're getting from the ground is that there's really no red flags - we're not seeing anything dramatically different, what we're seeing is what we are used to," he told the BBC's Newsday programme.

In South Africa's biggest city, Johannesburg, restaurants and supermarkets remain packed, ahead of the Christmas and New Year holidays. People are talking about the new variant - but so far there's little panic and, according to scientists, there shouldn't be.

India, Ghana, Saudi Arabia and the UAE are among the latest countries to have confirmed their first cases of Omicron. Others including the UK, US and Germany have also seen people infected by the new variant. Many questions about Omicron remain to be answered, including how much protection current vaccines provide.



Sri Lanka Finance Minister - economic co-operation talks - a fiasco

Sri Lanka Finance Minister Basil Rajapaksa on Wednesday met his Indian counterpart Nirmala Sitharaman in New Delhi discussed steps to deepen economic cooperation with India amid expectations of support for the country's foreign exchange crisis. Rajapaksa's visit comes as Sri Lanka's foreign reserves have fallen to low levels and liquidity injections to maintain 6.0 percent policy were pushing up imports above dollar receipts raising doubts over the ability to make debt repayments.



The meeting focused on a range of issues pertaining to bilateral economic cooperation and ways and means to improve existing bilateral economic cooperation between the two countries, sources who are aware of the visit said. Sri Lanka government officials have said that they are in discussion with India for a 500 million US dollar fuel credit and 400 million US dollar swap with the central bank of Sri Lanka. Sri Lankan government has requested a 1 billion US dollar financial support from India, but chances of it materializing are low, sources said.

Latest reports say that Basil Rajapaksa has not met with the Indian Prime Minister as anticipated on his visit to Delhi. Further more the economic talks has not brought the desired results. It is understood that it has turned out to be a fiasco.

Island-wide power failure reported - has now been restored

Sri Lanka experienced an Island-wide Power failure. Power outages in several areas again. CEB asks everyone to be patient as attempts being made to restore power fully.

Island-wide electricity supply has been restored, Ministry of Power announced short while ago. Operations at all electricity grid substations are now back to normal and countrywide power supply has been restored, says Duminda Dissanayake, the State Minister of Solar Power, Wind and Hydro Power Generation Projects Development.

The recent disruptions to the electricity supply are suspected to be acts of sabotage, says the General Manager of Ceylon Electricity Board. Eng. M.R. Ranatunge alleged that CEB engineers are deliberately dragging the restoration activities. Meanwhile, State Minister of National Security & Disaster Management Chamal Rajapaksa stressed that necessary actions would be sought against the CEB engineers if it is revealed that deliberate acts of sabotage have caused the power outages.

The CEB said measures are currently underway to restore power supply. They added that power has been restored in several parts of Colombo as of now. The CEB said, however, it will take at least three hours for the complete restoration of the power supply. Major disruptions to the electricity supply are currently being experienced across the country, says the Ministry of Power. According to the media spokesman of Power Ministry Sulakshana Jayawardena, the root cause of the power outages is yet to be detected. However, the CEB maintenance services are already deployed to restore the power supply with the least possible delay.



Good friends, good books and a sleepy conscience; this is the ideal life - Mark Twain

Class 5 English Worksheet

Verbs

Fill in the blanks in the following sentences with is + 'ing' form of the verb or are + 'ing' form of verb. Choose the suitable verb from the box below :

Chasing painting dancing crying solving
Shining banking chirping sitting doing

- The stars in the sky.
- The birds in the trees.
- The baker a cake.
- The cat a mouse.
- Ramesh and Rohit their homework.
- The girls on the bench.
- The artist a picture.
- The child the sums.
- The baby bitterly.
- The dancers on the stage.

Write the sounds, animals and birds make, in plural and singular forms. Choose the verb suggesting sound from the box below.

bark neigh roar mew trumpet
cackle chirp howl crow low

- Birds A bird
- Dogs A dog
- Cows A cow
- Cats A cat
- Cocks A cock

Collective Nouns

Fill in the blanks with words at the bottom of the page. Enter in the best possible answer for each collective noun.

- A _____ of birds
- A _____ of ships
- A _____ of cattle
- A _____ of wolves
- A _____ of bees
- An _____ of ants
- A _____ of hay
- A _____ of fish
- A _____ of cards
- A _____ of papers
- A _____ of grapes
- A _____ of lions
- A _____ of rice
- A _____ of oysters
- A _____ of musicians
- A _____ of geese
- A _____ of drawers
- A _____ of singers
- A _____ of mountains
- A _____ of trees

army chest range bunch flock fleet band
herd deck forest pack bale bowl swarm
pride bed stack school gaggle choir

Simple Past Tenses: Archie's Birthday Gift

Read the following. Fill in the blanks with the correct form of the verbs in the brackets.

Last weekend, Archie _____ (be) in town walking around the shops. He _____ (want) to buy a gift for his grandmother Daisy. It _____ (be) going to be her 80th birthday. After an hour, he _____ (go) into Debenhams to see if anything caught his eye. As he _____ (know, not) what to choose, he _____ (ask) the shop assistant if she could help him choose something nice. She _____ (say) she would be happy to help. Archie _____ (give) her his grandmother's age and interests. He _____ (remember) she _____ (like) jewellery. The helpful assistant _____ (show) him a few necklaces, bracelets and rings. Then she _____ (take) out a set of pearl earring and necklace. Archie _____ (look) at them and _____ (think) how much she would love them. The assistant _____ (tell) him that the set _____ (be) on sale and were half price today. Archie _____ (agree) _____ immediately to buy them. He _____ (ask) if the set _____ (come) in a gift box, which it _____ (do). Archie then _____ (go) to the till and _____ (pay) in cash, _____ (take) the gift receipt and _____ (leave) the shop. He _____ (walk) to the car park and he _____ (be) happy because he _____ (find) a perfect present for his grandmother.

Circle (True) or (False).

- | | | |
|---|------|-------|
| 1 Archie was out shopping. | True | False |
| 2 He was out shopping for party clothes. | True | False |
| 3 It was his mother's birthday. | True | False |
| 4 Archie needed help choosing a present. | True | False |
| 5 Archie found a nice present at Debenhams. | True | False |
| 6 Archie paid in full for the gift. | True | False |
| 7 He used his credit card. | True | False |
| 8 Archie bought a gift box for the pearl set. | True | False |
| 9 He was happy with his gift. | True | False |

Look at the pictures and match the words.

sore throat - backache - high fever - cough - toothache - stomach-ache - headache
broken arm - flu - sprain ankle - cut my finger - heart attack



Match the sentences with the advice.

- | | |
|--------------------------|---|
| 1. He has a sore throat. | a. He should brush his teeth 3 times a day. |
| 2. He has a toothache. | b. He shouldn't drink cold water. |
| 3. He has a cough. | c. He should take a warm shower. |
| 4. He has a high fever. | d. He should take a cough syrup. |
| 5. He has a stomachache. | e. He shouldn't carry heavy things. |
| 6. He has a backache. | f. He shouldn't eat chips and chocolate. |

Reena, My Teacher

My name is Reena. I'm eight years old. I'm studying in Chennai, India. I like my art class a lot. My art teacher's name is also Reena. We do drawing and painting twice a week. Our school planned to conduct an art walk this academic year.

Answer the questions:

- What is my favorite subject?
- What is the name of my teacher?
- Where am I studying now?
- What do I do twice a week?
- What does our school plan this year?



THE ANT AND THE DOVE

Read the story below.

There was once an Ant who was very thirsty, and she went down to the brook to drink, but the current carried her away down the stream. A Dove pulled a leaf from a bush nearby and dropped it into the water. The Ant, climbing upon the leaf, floated down the stream and she landed safely. Not long after, a man who was out in the woods tried to catch the Dove, and just as the man was about to catch the Dove the Ant bit him on his heel. So the Dove flew away in safety.



Answer each question.

- Was the Ant thirsty?
a. Yes b. No
- Why did she go down to the brook?

- What did Dove do?

- Where did the Ant bite a man?

Sritharan off to Tamil Nadu

The MP for Jaffna District Sivagnanam Sritharan left for Madurai yesterday morning to participate in the meeting to be held in the district of Virudunagar to commemorate the demise of the father of Vanniyarasu, the General Secretary of Viduthalai Chiruthaikal Party. He was to pay his tribute to Iya Mallappan Rathinasamy, Champion of Social Justice, in his address to the gathering comprising the State Ministers, the MLAs and other leading political stalwarts of Tamil Nadu.

He is also scheduled to meet the other dignitaries and leading entrepreneurs of



the state while attending several other functions. His visit is looked upon as a very significant one at a time when a new government has been voted to power and quite a number development schemes are introduced and successfully implemented.

Are Tamil Schools the Cinderellas?



The MP for Jaffna district Sivagnanam Sritharan raised a question about the inequality in the allocation of funds for the development of schools in Jaffna, Trincomalee, Mannar and Batticaloa.

He stated that a new modern playground for Jaffna Hindu College has been built with the funds that flowed from the London OBA and the well-wishers of the school.

He lamented that huge sums of monies are being pumped into by the government for leading schools such as Ananda and Nalanda while the schools in the Tamil areas are treated like the Cinderellas of this country.

He lamented that more than the strength of the schools there are other discriminatory factors when it comes to the allocation of funds for school development.

I therefore urge the government to refrain from the step motherly treatment meted out to the schools in the Tamil areas.



P.D.B. Exhibition

Hon. Arundika Fernando, State Minister of Coconut, Kithul and Palmyrah Cultivation promotion, Related Industrial Product Manufacturing & Export Diversification. And Krishantha Pathirajah, Chairman, Palmyrah Development Board

Palmyrah Development Board and ODEL organized this exhibition to promote palmyrah products and local items. This exhibition will be held on 3,4,5 December 2021 in Independent Archaid, Colombo 7.

Restoration of Ariyakulam

An event of great significance in the annals of the recent history of the Tamils in Sri Lanka.

Protection and preservation of the historical and traditional monuments of the Tamils have always been the strong desire and aspiration of everyone.

It is a commendable accomplishment initiated by the Jaffna Municipal Council and made a reality by the Thiyagi Trust Funds. The Mayor of Jaffna V. Manivannan presided over the opening ceremony and the Governor for Northern Province Jeevan Thiyagarajah was the guest of honour among many others.



How and where did the lake of Ariyakulam get its name?

Professor Pushparatnam has cited evidence from the Choolavamsam, Yalpanavaipavamalai and the stone inscriptions in the Puthukkoddai to prove that Ariyakulam was constructed by the Pandiyaraj Kings who invaded the island in A.D 12th century.

They later created the Kingdom of Jaffna with Nallur as its capital. Later, Kings who hailed from Jaffna ruled the Kingdom until it was conquered by the Portuguese. Until then the Kingdom of Jaffna had existed for almost 350 years.

Restoration of Ariyakulam is looked upon as a step in the right direction to protect and preserve our ancestral monuments for our posterity.

Professor Pathmanathan who had carried out an in-depth study on the Kingdom of Jaffna has stated that the Tamil Language, Literature, Saivism, Dance and Music, Medicine, Astrology and several other things had thrived and developed during the long reign of Eight Great Kings of Jaffna whose names had 'Ariyan' suffixes. That means 'A Great Hero'.



“Tamil Homeland” & “Tamil National Leader Prabhakaran”

Question for the Week answered

by Justice C.V.Wigneswaran, M.P 30/11/2021

Question: - Recently in Parliament the words “Tamil Homeland” & “Tamil National Leader Prabhakaran” were used and objected to by the Government Members who wanted those words to be expunged from the Hansard. The Chairman of that time Hon’ Mr.Velukumar MP had promised to bring the matter to the notice of the Speaker. He did not make any decision on the objections raised. Do you not think this Country is a Sinhala Country and that a Terrorist Leader who killed so many innocents must not have his name mentioned as a National Hero?

Response: - No. I do not think so.

Firstly, this Country is not a Sinhala Country. It is a Sinhala Majority Country. But in the North and East the majority of people are Tamil Speaking. Before 1833 when the British united the Country for administrative purposes there was a Jaffna Kingdom in the North and the Chiefs in the East who were Tamils paid tithes to the Kandyan King. As you know the last King of Kandy was a Tamil and signed the 1815 Agreement with the British in Tamil. So did some of the Kandyan Chiefs.

By no stretch of imagination could you call this Country a Sinhala or Sinhala Buddhist Country. It consists of areas which are majority Sinhala speaking and majority Tamil speaking. The original inhabitants of this Country 3000 years ago were Tamil speaking. There was no Sinhala language born then. Therefore no Sinhalese existed then. The Sinhala Language is a mixture of mainly Tamil and Pali. Some Sanskrit words went into Sinhala language through the Tamil Language.

The first grammar of the Sinhalese the “Sidath Sangaraya” was written in the 13th Century AD just eight centuries ago. If the Sinhala language had come into being 3000 years ago why did it take 1700 years for its grammar to be born?

The Sinhala people have been fed with wrong history based on Mahawansa. When Mahawansa was written there was no Sinhala Language born then. That is why it was written in Pali. The Attakatta too was written in Pali. There are no evidence of any Sinhala inscriptions before 5th Century AD. Mahawansa was written for the glorification of Buddhism as the Author Mahanama himself says at the end of every stanza.

During the past 73 years the Sinhala Politicians and the Sinhalese intelligentsia have resorted to the gimmick of giving a distorted picture of Sinhalese Language and Sinhala History.

Officially the Tamil names of places in the North and East of the Island were translated into Sinhala language during the second half of last Century only. For example Manal Aru which was for Centuries referred to as Manal Aru (in Tamil) was translated to Weli Oya (Manal-Weli-Sand / Aru- Oya-River), post Independence. After sometime, since the translations were done, Buddhist priests and others have started referring to the Tamil areas and the Tamil place names in the North and East by the Sinhala translated names saying that the Original names of those places in the North East were in the Sinhala Language and that those Sinhala names were translated into Tamil after the Chola Conquest in the 10th Century AD. If the Sinhala language came into being in the 5th or 6th Century AD how could there have been Sinhala names of Tamil places 2000 years ago?

There is no evidence of any of those Sinhala names existing in the North and East prior to the translations of recent times. How they resorted to such deception, was, by connecting Buddhism to the Sinhalese and say wherever Buddhist remains exist those were originally occupied by Sinhalese.

This is an absolute falsehood. Professor Sunil Ariyaratne has written a Book in Sinhalese a few years ago by the name of Demala Baudhayo (Tamil Buddhists). He accepts that Tamils at a stage in our history were Buddhists. That was a time when the Sinhalese language had not come into existence. Hence there were no Sinhalese when the Demala Baudhayo existed.

How the Sinhalese racial historians and scheming Buddhist priests manage to refer to the existence of Sinhalese prior to 5th and 6th Centuries AD is by referring to words in Pali which later got into Sinhala to make the Sinhalese Language. Those words were not Sinhala words but Pali words. Since in later times those words from Pali got into the new language to make the Sinhala Language, these historians refer to the existence of the Sinhala language then, by identifying the Pali words in inscriptions and other sources which were not Sinhala words but Pali words because they only later came into the Sinhalese Language.

Their argument that Sinhala language existed for over 3000 years is like saying I existed when my grand father (who died long before I was born) existed because I came from my grand father!

There is every plausibility to refer to Sri Lanka as a Tamil Hindu Country. The Saivaite Tamils were the original inhabitants of this Island. The Shivalingas at Naguleswaram at Keerimalai (North), Munneswaram in Chilaw (West), Koneswaram in Trincomalee (East) and Thondeswaram in Dondra (South) protected the Country from pre historic times. The Sinhalese descend from the original Tamil inhabitants who adopted a new language called Sinhala language around 5th or 6th Century AD. Their language is a mixture of Tamil, Pali and other dialects.

No proper historian now believes there was an Aryan invasion of the Country. The Westerners misunderstood our history. The word Aryan

did not refer to a race. So the Sinhalese cannot refer to themselves as the Aryan Race. They were local Dravidians who adopted a new language in course of time around 1500 years ago. That the Sinhalese and the Tamils belong to a common origin is proved by DNA Tests conducted recently.

In Chennai today a new language is in the offing. May be in 25 to 50 years it would be identified as Tamilish because the new language is a mixture of Tamil and English!

On the other hand, North and East of Sri Lanka is Tamil Homeland (for over 3000 years). This has been accepted by the Sri Lankan Government in the 1987 Indo Sri Lanka Accord. I need not explain at length about this matter.

Now to come to Tamil National Leader Prabhakaran.

If Prabhakaran was a Terrorist so too Keppetipola Dissawe who fought the British must be considered a Terrorist. But why are the Sinhalese building Roads in his name and naming Buildings in his name and calling him a Hero? It is the British who considered Keppetipola a Traitor and an enemy. The Sinhalese still call him a Hero and a leader among the Sinhalese.


Tamils of the North and East do not call Prabhakaran a terrorist and an enemy. They call him their Saviour and National Leader. The truth is that. When the Sinhalese brought the Sinhala Only Act in 1956, it was an act of betrayal of the Tamils. They foisted the Language of the majority of the Seven Provinces (Sinhala) on the majority of the Two Provinces (Tamils). The Sinhalese started the violence. They illtreated Tamil leaders in 1956 and threw them into the Beira Lake. The Sinhala Politicians unleashed violence on the Tamils in 1958 and got the Sinhalese to rape Tamil women, kill Tamils including infants and burn properties owned by the Tamils in Colombo and other areas in the Island. Madame Sirima sent her relative Colonel Udugama in 1961 to quell the “Uprising” in the North. When Tamils in the North and East demonstrated against the unreasonable Sinhala Only Act and other discriminatory laws passed against the Tamils, their activities were referred to as an “Uprising”. The discriminatory law that broke the back of the Camel was the Higher Education Standardization scheme with regard to University Entrants. It was only after this, the Tamil youth took up to arms. Having taken up to arms, they kept the Sinhala Armed forces at bay for nearly 30 years. This is something the Tamils are proud about concerning their Youth.

Finally it was the participation of 22 other countries in favour of the Sri Lankan Army that brought an end to Prabhakaran and the LTTE. What is wrong in the Tamils calling Prabhakaran a Leader of the Tamil Nation? They are not calling him a Leader of the Sinhala South! How could Sinhala MPs ask for the expunging of Prabhakaran’s name from the Hansard?

In any event who decides whether a person is Terrorist or not? Any independent, international, professional Inquiring Panel would no doubt refer to the Sri Lankan Forces as Terrorists. They did not protect the Tamils as the Government claimed. They destroyed the Tamils, their properties and their cultural remains. It was they who burnt the Jaffna Library which was the best in South East Asia at that time with 95000 Books including rare manuscripts.

Innocent Tamils were killed by Prabhakaran the Sinhalese say as if they are so concerned about Tamils’ lives. Many a Sinhala Leader killed those Sinhalese whom they considered traitors and enemies during the JVP riots and during the War. If proper independent international inquiries are held the culprits would be known. Many of their killings were foisted on the LTTE and its Leader. While I do not condone any form of violence by any one, picking out one person out of a Country full of political killers and picturing him as a Terrorist leaving out the others, amuses me.

Just as killers like Keppetipola Dissawe among the Sinhalese are now called Leaders and Heroes, those Tamils who fought the Sinhalese and their acolytes among the Tamils, could no doubt be called Heroes considering their ultimate purpose to free Tamils from Sinhala hegemony. Keppetipola wanted emancipation of his people. So did Prabhakaran. There was nothing wrong in remembering the martyrs and heroes among the Tamils on a suitable day. Tamils have fixed the week starting from 21st of November and ending on 27th as Martyrs’ Week.



Justice C.V.Wigneswaran
Member of Parliament
Jaffna District



குட்டிக் கதை ஒன்று
படித்துப் பாருங்கள்



பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருள்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர். இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி 'இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய் இது இப்படியே நீடித்தால் வறுமை தாங்காது நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை' என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத் தீர்க்க அவனுக்கு வாத்து ஒன்றைப் பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும் அதை விற்று அன்றாடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளை சந்தோஷமாகக் கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழித்தனர்.

ஒருநாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று 'தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது. இப்

படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னார். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியென தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொண்டு அதன் வயிற்றைக் கிழித்தான். ஆ என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒரு முட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிற்றில் மற்றைய வாத்துகள் போல் வெறும் குட்டை இருந்தது கண்டு ஏளங்கினார்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்து கொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

கொடுத்துப் பெறுதல்


ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்குகள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு பெறும்? என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்தபிக்குகளுக்கு விவரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! சுவடிச் செயல்படும் போது கொடுத்தும் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

சிறந்த வர்ணத்துக்கு பரிசு தரும் எண்ணம்



கீழ்வரும் ஓவியத்துக்கு பொருத்தமாக வர்ணம் தீட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் தீட்டலுக்கு பெறுமதியான பரிசு காத்திருக்கிறது.
முகவரி - காலைக்கதிர், சிறுவர் பகுதி, இல - 30, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்
(ஒவ்வொரு வாரமும் உங்கள் படைப்புகளை அனுப்பி பெறுமதியான பரிசுகளை வெல்லுங்கள்.)
சிறுவர் ஆக்கங்களையும் மேலுள்ள முகவரிக்கு அனுப்பி வைப்புகள் சிறந்த ஆக்கங்களுக்கு பரிசுகளை நீங்கள் வெல்லலாம்.

மாரி மழை பொழியுது!



கோடை காலம் போனது மாரி காலம் வந்தது வெப்பம் அகன்று எங்கிலும் விரைந்து குளிரும் பரவது (கோடை...)
காய்ந்து கிடந்த பூமியில் கனத்த மழையும் பொழியுது பாய்ந்து வெள்ளம் புரளுது பசுமை எங்கும் தவமுது (கோடை...)

குளங்கள் யாவும் நிறையுது கூடித் தவளை கத்துது உறங்கிக் கிடந்த ஆம்பலும் ஓங்கி வளர்ந்து சிரிக்குது (கோடை...)

வாடிக் கிடந்த பயிர்களும் வாட்டம் தெளிந்து நிமிருது ஓடும் வாய்க்கால் நீரிலே ஓட்டி ஓரா தள்ளுது (கோடை...)
உழவர் மனமும் களிக்குது ஊரில் மகிழ்ச்சி பொங்குது வயலில் கதிரும் விளையுது வாழ்வில் இன்பம் மலருது (கோடை...)

- வெல்லிதாசன் -

கல்விக்கதிர்



கா.பொ.த. சாதாரண தரத்தில் சித்தியடையத் தவறியவர்களுக்கான வழிகாட்டலில் NVQ



கல்வி தொழில் கல்வி ஆணைக் குழுவின் மூலமாக வழங்கப்படும். மேலும் NAITA மூலம் மாணவர்களிற்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு ON The JOB Training (OJT) சான்றிதழ் வழங்கப்படும். மேலும் 13 வருடங்கள் கல்வி அமைச்சினால் உத்தரவாதமளிக்கப்பட்ட கலைத் திட்டத்திற்கு அமைய கல்வி அமைச்சின் சான்றிதழும் வழங்கப்படும்.

NVQ பற்றி நோக்கும் போது வேலை அடிப்படையிலான கற்றல் வழி முறையாகும். இது மூன்றாம் நிலைக்கல்வி நிறுவகம், பாடசாலை அல்லது பணியிடத்தில் மேற்கொள்ள வதாகும். NVQ கட்டமைப்பு ஏழு படி நிலைகளை கொண்டுள்ளது.

NVQ Level 3 = GCE Ordinary Level
NVQ Level 4 = GCE Advanced Level
NVQ Level 5 = Diploma Level
NVQ 6 = Diploma
NVQ 7 = Degree Level
தொழிற் கல்விக்கு தொழில் செய்வக்கூடிய உபபாடக்

கற்கை நெறிகளாவன.

- உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு
- நவநாகரிக ஆடை வடிவமைப்பு
- கிரபிக் வடிவமைப்பு
- தரை வடிவமைப்பு
- தோட்டக்கலை விவசாயக்கற்கை
- கால்நடைப் உற்பத்தி கற்கை
- கட்டுமானத் தொழிற்கற்கை
- மோட்டார் வாகன தொழில்நுட்பக்கற்கை
- மின் இலத்திரனியல் தொழில்நுட்பம்
- கணினி வன்பொருள் மற்றும் வலைஅமைப்பு
- விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்

இக்கற்கை நெறிகள் பெருமளவிற்கு செய்முறைத் தொழில்நுட்பத்துடன் கூடியதாக அமைகின்றமை சிறப்பானது. மேலும் இச்சான்றிதழ் பெற்றவர்களிற்கு சிறப்பான வேலைவாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவதோடு உயர் ஊதியத்தை கொண்ட வெளிநாடுகளிற்கான வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. கல்வி அமைச்சின் இச் செயல்திட்டமானது சகல மாணவர்களிற்குமான முழு மையாக வழிகாட்டல்களாகவும் 13 வருடம் உத்தரவு வாதமளிக்கப்பட்ட கல்விக்கான முழுத்தரசு செயற்பாடாகவும் அமைவது குறிப்பிடத்தக்கதே.

சு.இரகுராகவன்
யா/ ஏழாலை மீமுருகன் வித்தியாலயம்

கல்வி என்பது அறிவு, திறன், மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்துகின்ற ஒரு உயர்ந்த செயற்பாடாகும். முறை சார்ந்த நிறுவனமான பாடசாலை என்பது சமூகத்தால் உருவாக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு நிறுவனமாகும். 13 வருடங்கள் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பாடசாலைக்கல்வி முறையானது க.பொ.த. சாதாரணதர. உயர்தரங்களில் உயர்ந்த பெறுகளை பெறுகின்றவர்கள் பல்வேறு மட்டங்களில் உயர்வினைப் பெறுவதற்கு வாய்ப்பான ஒரு கல்வி முறையாக அமைகின்றது. மேலும் ஆரம்பக்கல்வியில் கற்கும் மாணவர்களில் 10 விதமானவர்களே பல்கலைக்கழக தகுதி பெறு கின்றனர்.

மாறாக NVQ என்பது கா.பொ.த. சாதாரணதர பரீட்சையில் சித்தியடையத் தவறுகின்ற மாணவர்களுக்கு அடுத்த கட்டத்தினை தீர்மானிப்பதற்கு வசதியாகவும் மாணவரிடம் காணப்படுகின்ற சுய தனித்திறன் வாய்ந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு தொழில் துறைக்கு வித்திடும் கல்வி முறையாகவும் இது அமைகின்றது. க.பொ.த. சாதாரணதரப் பெறுகளில் சித்தியடையத் தவறுபவர்களை மீண்டும் அதே கல்வி முறைக்குள் உள்ளீர்க்கப்பட்டு சுய தொழில் முயற்சியில் ஊக்குவிக்கும் பல திட்டங்களுடன் குறித்த இக்கலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களையும் உயர் தரத்திற்கு இணைக்கும் நோக்கில் கல்வி அமைச்சினால் 2017 ஆம் ஆண்டு பரிசோதனை செயற்றிட்டமாக ஆரம்பிக்கப்பட்டு 2019 ஆண்டு இச்செயற்றிட்டம் உத்தியோகபூர்வ செயல்திட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. தரம் ஒன்று முதல் பதின்மூன்று வரை மாணவர்கள் இடைவிலகுவதைத் தவிர்த்து குறித்த மாணவர்களிற்கு தொழிற்கல்வியை வழங்கும் செயற்றிட்டமாக இது அமைகின்றது.

திறன்களை வளர்த்தல் மற்றும் அனைத்துப் பிள்ளைகளினதும் கல்வியுரிமை, பாதுகாப்பு என்ற தேசியக்கொள்கைக்கு அமைவாக இது முன்னெடுக்கப்படுகிறது. பாடசாலை இடைவிலகலை தவிர்த்தல், சிறுவர் குற்றங்களை தடுத்தல், மாணவர்களை தொழில் உலகிற்கு தயார்ப்படுத்தல் ஆகிய விடயங்களை முக்கியத்துவப்படுத்துகின்றது.

க.பொ.த. உடயர்தர பாடத்துறையில் காணப்படும்.

- Physical Science Stream
- Biological Science Stream
- Commerce Stream
- Arts Stream
- Technology Stream

ஆகிய பாடத்துறைகளுடன் இணைந்த புதிய பாடத்துறையாக Vocational Stream புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர்தரப்பாடத்துறை போன்று இப்பாடத்துறையும் இரண்டு வருடங்களை கொண்டது. இப்பாடத்துறையில் சித்தியடையும் மாணவர்களிற்கு NVQ LEVEL 4 சான்றிதழானது மூன்றாம் நிலைக்



வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம்

கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.

மேலும் கிணறு அமைப்பதில் வாஸ்து சாஸ்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுகள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது. பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு.

அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள்.

கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது. எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது.

அவமானங்களை அழகாய் எதிர்கொள்ள முடியுமா?

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர்த்தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்தது.

'ஆப்ரஹாம்... உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது' என்றாராம். அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

'நண்பரே என் தந்தை இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது

இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும். நாட்டை ஆளவும் தெரியும்' என்று பதிலுரைத்தாராம்...!!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணியேடு பதில் அளித்தே அவமானப்படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன்.

இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

இதைத் தான் கண்ணதாசனும் நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்குகின்றன லிங்கனை.



ராஜி சிக்னல் சந்தியைக் கடந்துவிடலாம் ரெட் சிக்னல் விழுந்துவிட முன்னம் என்றுதான் ஓடி வந்து கொண்டிருந்தான். ஆனால் அவள் அருகே வரவும் சிக்னலில் மணித்துளிகள் ஐந்து, நாலு, மூன்று, இரண்டு, ஒன்று என்று கடக்கவும் சரியாக இருந்தது. படக் கென்று மஞ்சள் நிறத்தில் இலக்கங்கள் மாறத் தொடங்கி இறங்குவரிசையில் மாறி ரெட் லைட் எரிய ஆரம்பித்தது. ராஜி நேரத்தைப் பார்த்தான். சரியாக 8.25 காட்டி நின்றது கைக்கடிகாரம். கடவுளே எவ்வளவு நேரத்

பழகும் சபாவம் கொண்டவன். பொதுவாகவே அவன் யாரையும் மனம் நோகும் வண்ணம் பேசுவனோ செயற்படுவனோ இல்லை. ஆண்கள் இரகத்தில் தப்பிப் பிறந்த பிறப்புப் போலும் பொதுவாக பெண்கள் என்றாலே போகப் பொருளாகப் பார்க்கும் ஆண் வர்க்கத்தில் இராகுலன் தன் உத்தியோகத்தர்களில் உள்ள பெண்களை மட்டுமல்ல பொதுவாகப் பழகும் பெண்கள் யாவரிடமும் வயதுக்குரிய மரியாதையோடு அணுகத் தெரிந்தவன். அம்மா, மாமி, அன்ரி, சித்தி, அக்கா, தங்கச்சி, மருமகள் என்ற உறவு முறைகளைத் தானே சிருஷ்டித்துக் கொள்வான். ஆனால் அவன் இந்த ராஜியிடம் மட்டும் தான் அவனது கண்களும் சரி முகமும் சரி அவளைக் காணும் வேளையில் மகிழ்ச்சிப் பூரிப்பை அள்ளித் தெளிக்காமல் இருப்பதே இல்லை. இராகுலனை விட ராஜி இரண்டு வயது சிறியவன் தான். ஆனால் அலுவலகத்தில் வயது வித்தியாசம் உணர்ந்து யாரும் தங்கச்சி என்றோ அண்ணா என்றோ அழைப்பதில்லைத் தானே. இவர்கள் இருவருமே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பெயர் சொல்லியே அழைத்துக் கொண்டனர். இன்றும் இராகுலனை எதிர்ப்பட்ட ராஜியிடம்..... ராஜி என்று கூறிக்கொண்டான். அவனை எதிர்ப்பட்ட ராஜியும்.... இராகுலன் என்றவன் பொறும் பொறும். AO றும் வரைக்கும் போயிட்டு வாறன் என்றான். ஓ... என்னப்பா... பண்ணவோ? என்ன இண்டைக்கு லேற்றோ நீர்.. சரி... சரி... ஓடிப்போய் வாரும் என்று அனுப்பிய பின் இராகுலன் அவளைப் போகவிட்டுப் பின்பக்கம் பார்த்தவனாக அலுவலகச் சிற்றுண்டிச்சாலைக்குள் நுழைந்தான். 'அக்கா எனக்கு 3 தோசையும் ஒரு வடையும் ஒரு இஞ்சி பிளேன்ரீயும்' என உரத்த குரலில் கூவினான். 'ஆரு இராகுலனோ? என்ன இண்டைக்கு அதிசயமாக... பக்கம் வந்திருக்கிறீர் சாப்பிட' என்றான். ஓம் அக்கா அம்மாவுக்கு கொஞ்சம் கால்நோவு. அதுதான் சாப்பாடு செய்ய வேண்டாம் என்றுட்டன் என்றவன் உணவுத் தட்டு வரும்வரை சிந்தனைக்குள் மூழ்கினான்.... இராகுலன் வீட்டுக்கு மூன்றாவது மகன். பெரியண்ணை, சின்னண்ணை, தங்கச்சி என நால்வர் அடங்கிய குடும்பத்தில் மற்றைய மூவரும் திருமணம் செய்து போய்விட்டனர். இவன் மட்டும் வீட்டில் பார்க்கும் எந்தத் திருமணத்துக்கும் சம்மதம் தெரிவிப்பதாக இல்லை. காரணம் அவன் மனம் விரும்பும் ராஜி... ராஜி... அழகானவன் தான். ஆனால் இராகுலன் மனதில் பேரழகி. இந்த அலுவலகத்துக்கு மாற்றலாகி அவள் வந்தபோது ஏதோ குளிர்ந்தென்றால் உள்ளத்தில் கதிரை போட்டு உட்கார்ந்தது போல ஒருவிதக் குளுமை அவனுக்குள் அவளது இயல்புகள் சபாவங்கள் யாவும் பிடித்துப் போக அவளைப் பற்றிய தேடலில் இறங்க ஆரம்பித்தான் இராகுலன். அதன் விளைவு ராஜி திருமண நிச்சயார்த்தம் முடிந்த ஒரு பெண் என்பதே. மனதிலே வெறுமை உண்டாக மேற்கொண்டு அவன் அவளை நினைப்பதை நிறுத்தி விடலாமோ என எண்ணிய போதுதான் இன்னுமொரு விடயம் அவனது காதுக்கு எட்டியது ராஜி திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும் அந்த ஒப்பந்தம் கேள்விக்குறியானதே அது. அதாவது அவளது கணவனாக நிச்சயிக்கப்பட்டவனுக்கு வேறு ஓர் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருந்தது. இது காலப்போக்கில் தெரியவரும் போது அவன் ராஜி வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்டு தான் ராஜியை மணம் முடிக்க முடியாது என்றும் தனக்குரியவளைத் தான் கைவிட முடியாது என்றும் கூறி விளக்கிக் கொண்டான். அவனது பெற்றோர் அவனது விருப்பம் கேட்காமல் செயற்படுத்திய திருமண முன் ஆயத்தத்தில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாக்கப்பட்டு இருவருக்கும் இடையில் ஒப்பந்த முறிவும் நடந்தேறியிருந்தது. இந்த நிகழ்வுக்குப் பின் இராகுலன் எப்படியும் ராஜியிடம் தன் காதலைச் சொல்லி அனுமதி பெற்று அவனால் நேசிக்கப்படும் அன்பனாக

சவுக்கடி.....

துக்கு எழும்பி வெளிக்கிட்டாலும் எப்படித்தான் பிந்திப் போயிடுதோ சரி... சரி... இனி 8.35 ஓ அல்லது 8.40 ஓ ஆகிவிடும் போய்ச்சேர என்று நினைத்தவள் இது பரவாயில்லை நேரம் தாழ்த்திப் போனால் நேரம் தாழ்த்தித்தான் திரும்ப வேண்டும் என்பது அலுவலக நடைமுறை. சரி பிந்தி வந்தால் போச்சு என நினைத்துக் கொண்டவள் இதையாவது சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த AO அவனோடு காலந்தள்ள முடியுமா? அவன் கூப்பிட்டு நிற்க வைத்துக் கேள்வி கேட்பதோடு அவனது அந்த அசிங்கப் பார்வைக்கு உடுத்திய சேலைக்குள் ஊடுருவிப் பார்க்கும் அலங்கோலப் பார்வைக்குத் தான் தப்புவது எந்தளவு கஷ்டமானது என்பது நினைக்க அவளுக்கு ஓர் முறை உடல் குறுகிப் போனது. நொடிப் பொழுதில் சிந்தனைக்குள் ஊடுருவிய அலுவலக நிர்வாக உத்தியோகத்தரின் அந்த சிவப்பேறிய கண்களும் சிகரெட் காவியடிந்த பற்களும் அவனது பருத்த உருவமும் விகாரமுடைய முகமும் சிந்தனைக்குள் வந்துபோனது.... பின்னால் ஓர் காரினது ஹோர்ன் சத்தம் மூளையில் உறைக்க ஓர்முறை தலையைச் சிலுப்பிக் கொண்டு சிக்னலைப் பார்த்தான். பச்சை நிறத்தில் இலக்கம் ஓட ஆரம்பித்திருந்தது.

ஓ.. சிந்தனை வயப்பட்ட அந்த சில மணித்துளிக் குள் இவ்வளவு நீண்ட காட்சி ஓடிவிட்டதை நினைத்துச் சிரித்துக் கொண்டவள் மன்னிப்புக் கேட்கும் விதமாக அந்த சாம்பல் நிறக் காரைப் பார்த்துக் கொண்டே தனது ஹீரோ பிளஸ்ஸரை இயக்கினாள். மோட்டார் சைக்கிள் அவளது மன வேகத்துக்கு ஈடு கொடுப்பதுபோல் பறந்து போக ஆரம்பித்தது. சுமார் 8 நிமிட இடைவெளியில் அவள் அலுவலகத்தினை அடைந்துவிட்டாள். தனது இருசக்கர மோட்டார் வாகனத்தினை உத்தியோகத்தர் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்திக் கொண்டவள் மிகத் துரிதமாகச் செயற்பட்டாள். விடுவிறுவென நடந்து அலுவலகத்தினுள் நுழைந்தவளின் கண்கள் வருகைப் புத்தகப் பதிவேட்டினைத் தேடித்துள்ளாவின. அன்றைய வரவேற்பாளராக அமர்ந்திருந்த மீரா அக்கா.. ராஜி அக்கா... அற்றண்டன்ஸ் ரெஜிஸ்டிராரை AO கொண்டு வரச் சொல்லிவிட்டார் அக்கா.... என்றாள். ஓ.. அப்போ அது அவரது மேசைக்கோ போயிட்டுது. சை... நேரத்துக்கு வெளிக்கிட்டாலும் ஏதோ காரணம் வந்து இப்படிப் பிந்தி வர வைக்குதே எனச் சலித்துக் கொண்டாள். அத்தோடு அந்த மனுசன் முன் நிற்கின்ற சில நிமிடங்கள் மனதுக்குள் வேதனை நிறைந்த நிமிடங்கள். நாகைப் பிடுங்கிச் சாகலாம் போல இருக்கும் அந்த ஆளினது பார்வையும் ஏனென்பேச்சும் என நினைத்த மாத்திரத்தில் அவளது வதனம் வாடிச் சுருங்கியது. ஆனாலும் சுதாகரித்துக் கொண்டாள் பார்வையாலே. துயிலுறியும் துச்சாதனை தன் பார்வை கொண்டே எரித்துவிடும் திடத்துடன் அவனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். நடந்து கொண்டிருக்கும் போதே சக உத்தியோகத்தரான இராகுலன் எதிர்ப்பட்டான். எப்போதுமே இராகுலன் ராஜியிடம் மிக அன்பாகவே

மாற வேண்டும் என தீராத ஆசையும் காதலும் கொண்டிருந்தான். ராஜிக்கு இராகுலனின் இதயத்து ஆசைகளைத் தெளிவாக்கிய போதும் அவள் அவன்முன் எந்த முகபாவமோ மன ஆழமோ காட்டியதில்லை. வலி நிறைந்த சில ரணங்கள் ஆறுதல்பட சில காலங்கள் தேவைப்படலாம். காலமருத்துவனின் மருந்தில் குணம் பெற்ற பின் இராகுலனின் காதலுக்கும் ஆயுள் அதிகமென்றால் நிச்சயம் அவனைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியும் எனத் தெளிவாக நம்பினாள். அதனால் எல்லை மீறாத அவர்கள் இருவரது பழக்கமும் பார்வைகள் பரிமாற்றம் வாய்வழி நல்ல நலம் விசாரிப்பு. அத்தோடு சிறி சிறிய உரையாடல்களோடு எப்போதும் பண்பு மாறாத அவர்களது உறவும் இனிதே வளர்ந்தது. இராகுலனின் ஆசைகள் கூட ராஜியிடம் எல்லை தாண்டி எப்போதும் வேகம் எடுத்தது கிடையாது. நல்ல ஒரு பரஸ்பரம். ஆரோக்கியமான சிந்தனையும் பழக்கமும் அவர்களிடத்தில் இழையோடியது.

ராஜி AO வினது அறைக்குள் நுழைந்தாள். கதவினைத் திறந்ததும் அது மீண்டும் பழையபடி மூடிக் கொண்டது. ஆனால் உரையாடல் கேட்காவிட்டாலும் கண்ணாடிக் கதவின் வழி நடப்பதைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. சுமார் 45 மதிக்கத்தக்க உருவம். பருத்த உருவம். வண்டி எப்போதும் பருத்தே இருந்தது. சேட் பட்டின்கள் தெறித்து விடும்போல பூட்டியிருப்பது பார்க்க ஏதோ போல இருக்கும். அறைக்குள் நுழைந்தவுடன் சிகரெட் நாற்றம் குடலைப் புரட்டிப் போட்டது. கண்களில் எப்போதும் போதையேறிய சிவப்பு. வாயில் ஏனென்புன்னகை.... இவற்றினோடு ஓ... ஓ... வாங்கோ மடம் என்று மரியாதையாக அழைப்பது போல அவளைச் சீண்டினான். ஓ சொறி சேர் கொஞ்சம் பிந்திப் போச்சு. அற்றண்டன் புக் இங்கே போல அதுதான்... என இழுத்தான் ராஜி... ஓம்... ஓம்... இங்கதான் இருக்கு இப்போ வர வர எல்லோருமே Office க்கு லேட்டா தான். அதுவும் லேட்டல் வரவர மோசம்... இரவை என ஆட்டம் போடுறதோ தெரியாது. காலையில் பிந்தித்தான் வாறது... என்று மனதின்வக்கிரத்தைவாத்தையில் கொட்ட ஆரம்பித்தான். மீண்டும் தனது காமப் பார்வையால் அவளைத் துகிலுரித்த அந்தத் துச்சாதனை அவளிடம் அந்த அசிங்கமான கேள்வி யைக் கொஞ்சமும் கூசாமல் கேட்டான். அது சரி ராஜி.. உமக்கு ஏன் இன்றைக்குப் பிந்தினது. வாறபோது கண்டன் நீரும் இராகுலனும் சிரிச்சுக் கொண்டு வந்ததை. இரவு இராகுலன் வீட்டுக்கு வந்தவரோ? இரண்டு பேரும் சல்லாபம் பண்ணினதில் நித்திரை பிந்திப் போச்சோ... என்றான். அவனது இந்த அசிங்க வாத்தைகளால் நெருப்பில் எரிந்தவள் போல உடலும் உள்ளமும் எரிய வெடுக்கென நிமிர்ந்த ராஜி மூளைக்கு இரத்தம் குடிக்கெனப் பாய்வதையும்



மதிவதனி இராஜசேகரன்

கண்களில் கோபம் கசிவதையும் அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை. ஓர் எட்டு முன் எடுத்து வைத்தவள் ஏறெடுத்து AO பார்த்தாள். தூ... எனக் காறி அவனது மூஞ்சியில் துப்பிய அவள்.. சீ... நீயும் மனுசனா வக்கிரம் பிடித்து நாயிலும் கேவலமான பிறவி நீ... எனக் கூறியவள் நிற்காமல் தனது பலங்கொண்ட கரங்களை நீட்டி 'பளார்' எனக் கன்னத்தில் அறைந்தவள் அவ்விடத்தில் நிற்க விருப்பமற்றவளாக வெடுக்கென கதவினைத் திறந்து விடுவிடுவென வெளியேறி வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஆத்திரம் கொப்பளித்த அவளினது நெஞ்சத்து ஆவேசம் அவளது நடையில் பிரதிபலித்தது....



சரண்யா

ஹலோ..... விஸ்வின் என்னடா செய்றா? பத்துமணி ஆகிட்டே ஏன் ஒரு கோல் எஸ்.எம்.எஸ். கூட பண்ணாம.....?

கொஞ்சம் கதைக்க விரியா? என்ன சொல்லு

என்ட் ப்ரன்ட் பொடியன் நைட் பைக் கொண்டு போனவன் எண்டு சொன்னான் தானே அவன் சந்தி பென்ட்ல அடிபட்டான். அவன பாத்து அப்புறம் இப்போ பொலிஸ் ஸ்டேஷன்ல பைக் எடுக்க நிக்கிறன்

ஓ மை கோட்ஓகே ஓகே விச்சு நீ அந்த வேலைய முடிச்சிட்டு ஆறுதலா எடு உன் கூட கொஞ்சம் கதைக்க னும் இப்போ நான் கார் ரைவ பண்ணிட்டிருக்கேன். ஓகே வைக்கிறன் பாய்..

ம்ம்ம்..... டேக்கையர் லவ் யு மா... பாய்..

தொலைபேசியை துண்டித்தவள் கார் கண்ணாடியில் முகத்தை சரி செய்து கொண்டு கவனமாக பயணம் செய்யத் தொடங்கினாள். புன்முறுவலுடன் பல நிமிடம் சில மைல் தூரங்களையும் கடந்தது ஏனே திடீரென்று கார் வேகம் குறைந்தது. முகத்தில் ஏதோ ஆழமான யோசனை குடி கொண்டது நெற்றிச்சுருக்கம் அதிக ரிக்க கண் கலங்கி வழியை தெளிவற்றதாக்கியது. புதுப்பொலிவுடன் கரங்களை எடுத்து விழியால் வழிந்த துயரங்களை துடைக்க தொலைபேசி சத்தம் அவள் சிந்தனைக்கு முற்றிட்டது.

ஹலோ....

பாரதி... என்ன குரல் சரியில்ல

ஒண்டுமில்லை....

சாப்பிட்டா வேலைக்கு வெளிக்கிட்டா?

ம்ம்... நான் வேலைக்கு போகல்லராகினிட்ட போறன். (கொடுமான குரலில் குரைக்கத் தொடங்கினான் விஸ்வின்)

பாரதி உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாதா? இந்த சமூகம் உன்ன தப்பா கதைக்கும் ஏன் சொன்னா கேக்கிறாயில்லை.

(காரை ஓரமாக நிறுத்து கிறாள்)

ராகினிய என்கூடவே கூட்டிவரபோறன்.

அப்போ என்ன மறந்திரு. எங்க வீட்டாக்கள என்னால சமாளிக்க முடியாது இனி உன் முடிவு.

என்ன விஸ்வின் ராகினிய கூட்டிவாறதால இந்த சமூகத்தில் இருந்து வாற எல்லா பிரச்சினைகளையும் சமாளிக்கவோ முகம் கொடுக்கவோ நான் தயாராக இருக்கேன். உனக்கு உன் கென்வென்ஸ் பண்ண முடியாதா? பட் ஓகே விஸ்வின் எல்லாதுக்கும் தயாராக தான் இந்த முடிவெடுத்தான.

ஓ முடிவே எடுத்தீட்டீங்களா?

எதிர்பார்த்து தான் நிகழ்ந்தது என்று பெருமூச்சுடன் தொடங்கினாள் புதுப்பயணத்தை

ஒவ்வொரு இழப்புடன் கூடிய பெருமாற்றம் பல சாதனைகளுக்கு வலை விரிக்கின்றது. இன்று என் பாதை விரிந்து கிடக்கிறது என்று முணுமுணுத்தபடி துயர் தொலைத்த புன்னகையோடு பயணத்தை வேகப்படுத்திக் கொள்கிறாள் பாரதி.

பாரதியை தோண்டி தொடங்கியவன் கோளவகம் கண்டு கொண்டான். விண்ணை பிளந்து பறந்தவன் கோளை கண்டு கொண்டான். இவளோ இழப்பின் இடுக்கால் புது வரலாறு எழுதப் புறப்பட்டாள்

உயர்தரப் பரீட்சை உச்சப்பெறுபேற்றோடு அவளது அக்கா ருத்ராவின இறப்புச் செய்தியும் சேர்ந்து வந்தது. ஆனால் பாரதியின் ஆற்றல் அறிவால் அநாதை என்று உணராத அளவுக்கு பண உதவிகளும் அன்பான உறவுகளும் குவிந்து கிடந்தன. இதனால் ஆயிரம் போராட்டங்களில் தோற்றாலும் ஆயிரத்து ஓராவதாக பெரும் வெற்றி கண்டே விடுவாள். பல்கலைக்கழக கலைகளோடு காதலையும் சரிவர நடத்தி வந்தாள். இவளது ஆற்றலுடன் கூடிய சாதனைகளால் இலகுவாக பல வேலைத் தளங்களை வேகுபார்த்து வந்தாள்.

அவள் இலட்சிய பாதையில் யாரையும் குறுக்கிட விடாது ஓரமாய் வாழ்க்கையை வட்டமிட்டு வந்தாள். அவள் இழப்புக்கு மேலாக கடவுள் கொட்டிக்கொடுத்த கொண்டிருந்தான். இன்று நிரந்தரமான வேலை தனக்கென ஓர் கார் அதோடு ஒழுக்கமும் குறையாமல் வாழ்க்கையை நகர்த்தி வந்தாள் பாரதி.

கவலை மலையில் மெல்ல மெல்ல ஏறி உச்சியில் சென்று கொண்டிருந்த பாரதி ஜனக்குத் ஜனே

பாகம்
01

கன்னிப் பிரசவம்...

ராகினிய கூட்டி வந்த பிறகு உன்ன கலியாணம் பண்ணாதானே உனக்குப் பிரச்சினை நான்தனியாவே இருக்கிறதா முடிவெடுத்தன் என்ன யாரும் தப்பாக கதைச்சா பரவாயில்ல ராகினிய தனியா தவிக்க விட்டு உன்கூட சந்தோசமாக இருக்கிற போல நடிச்சுக் கொண்டு வாழ முடியாது. இவ்வளவு நாள் நான் ரொம்ப கஷ்டப்பட்டன் விச்சு. பட் உன் அன்பால அது எனக்கு தெரில அண்டு என் அக்கா என்ன தூக்கியறிச்சிட்டு அவளடலை பாத்திருந்தா இன்னைக்கு ராகினிட இடத்துல நான் இருந்திருப்பன். அத யோசிக்கும் போது என்னால அவள பத்திக் கவலைப் படாமல் இருக்க முடிவ விஸ்வின்....

அதான் முடிவெடுத்தீங்க அல்லோ விஸ்வின் சொறி.... அம்மா அப்பா இறந்தப்புறம் என் அக்கா என்ன ரொம்ப கஷ்டப்பட்டு.....

ப்ளீஸ் உன் புராணத்த நிற்பாட்டு உன் விருப்பப் படியே ஏதோ செய் நானும் என் விருப்பப்படி தான் செய்வன் ஓகே

விஸ்வின்..... (தயக்கமான குரலில்)

குட் பாய்.....

விஸ்வின்... விச்சு....

(தொலைபேசி துண்டிக்கப்பட்டது)

ஆறுதல் உரைத்து தெளிவானாள். இது ஒன்றும் அவளுக்கு புதிதல்ல.

(கடை ஓரமாய் காரை நிறுத்தி கடையினுள் செல் கிறாள்)

ஐயா ப்பத்ரு போட்டுல் எக்காக் தென்ட் குண்ணிப் போத்தல் ஒன்று தாங்க)

கூல்த? நோமல்த? (குளிரூட்டப்பட்டதா? சாதாரண மானதா?)

கூல்லெக்காக் (குளிரூட்டப்பட்டது)

(குண்ணிர் போத்தலை வாங்கி திருப்புகிறாள்)

அக்கே மே இத்துறு சல்லி ஒன்னெத்த?

ஓ சொறி சொறி தைங் யு

தன்னிலை மறந்ததை உணர்ந்து பாரதி சுயநினைவிற்கு வர எண்ணி தண்ணீரை அருந்தி ஆறுதலாய் தொலைபேசியை நோண்டிக்கொண்டாள்.

கலோ மிஸ் நான் வந்துகொண்டிருக்கன்

சரிமா வாங்கம்மா...

அவளுக்கென்று சொந்தமாக இருபுறமும் காட்டு மரங்களும் களைத்த மிருகங்களுமே இருந்தன. வாடிப்போன மரங்களிடையே மேடு பள்ளங்களோடு பட்டமரங்களை கூட விடாமல் ரசித்து மூளைக்கு புத்துயிர் ஊட்டினாள். இழுகிய மனம் ...

தெல்கூம்...


இலக்கிய நயம்

‘யாபும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே’
(குறுந்தொகை - 40)

கண்ணும் கண்ணும் கலந்து கருத்தினில் ஒன்றாய் இணைந்து இருமனம் கனிந்து மலர்ந்து இன்பம் மிகவுயர துய்த்து காதலான தலைவனும் காதலியான தலைவியும் காதல் வசப்பட்டு இன்பம் துய்த்திட்ட பொழுதின் அவள் தலைவியின் உள்ளத்தினில் தன் காதலனான தலைவன் மேல் சந்தேகம் தலை தூக்கியது. அதனால் அவள் கலக்கமுற்றாள். வேதனைப்பட்டாள். இந்நிலை கண்ணுற்ற அவள் மனதுக்கினிய காதலனான தலைவன் அவள் வாட்டம் போக்க எண்ணி தலைவியிடம் வினாவுவது போன்று இப்பாடல் அமையப்பெற்றுள்ளது.


என்தாயும் உன்தாயும் உறவினர் அல்லர். என் தந்தையும் உன் தந்தையும் உறவினர் அல்லர். இதற்கு முன் நாமிருவரும் சந்தித்தது கூட இல்லை. இருவேறு திசைகளில் வாழ்ந்து வந்துள்ளோம். ஆனால் நமது அன்புக்கினிய நெஞ்சங்கள் இரண்டும் செம்புலப் பெயர்நீர்போல ஒன்று கலந்தது விட்டனவே என்கிறான் தலைவன். இங்குவரும் நயமானது

யாதெனில் சிறப்பு வாய்ந்த உவமையணி இலக்கிய நயமானது இங்கு பேசப்படுகின்றது. அதாவது செம்மண் நிலமும் எட்டாத உயரத்திலுள்ள வானமும் ஒன்றையொன்று நெருங்க முடியாத தூரத்திலுள்ளவை. ஆனால் வானம் மழையைப் பொழிக்கின்றது. அதைக் கீழுள்ள நிலமானது வாங்கிக் கொண்டு இனிதே ஏற்றுக் கொள்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றினது பண்பு இன்னொன்றுடன் இணைந்துவிடுகின்றது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகின்றது. செம்மண்ணின் நிறம் பெய்த மழைநீருக்கு வருகின்றது. நீரின் நெகிழ்ச்சித்தன்மை நிலத்துக்கு வருகின்றது. இவ்விரண்டையும் இனித் தனித்தனியே பிரிக்க முடியாது. இவ்வாறே தலைவன் தலைவி காதலையும் பிரிக்க முடியாது. முன்பின் அறியாத தலைவன் தலைவியின் மனதில் தன்மேலுள்ள சந்தேகத்தைப்



போக்கி நம்பிக்கையை உருவாக்குவதற்கு அருமையான உவமையணி. இங்கே பாவனைக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது காணலாம்.

குந்தவி நாச்சியார்.



ப்ரியமதா பயஸ்

ஆண்கள் பற்றிய உண்மைகள் இதுதான்

பொதுவாகவே ஆண்களிடம் ஒரு குணம் உண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற குணம் தான் செய்ததே சரி என வாதாடும் குணம் பெண் குழந்தைகளிடம் வெளிப்படையான அளவுகடந்த பிரியம், ஆண்குழந்தைகளிடம் உள்ளதற்குள் அளவுகடந்த பிரியம் மனைவியின் மேல் இருக்கும் பிரியத்தை வெளிப்படையாக வெளிப்படுத்த தெரியாமல் தீண்டாடுவார்கள்.

தாய் சகோதரிகளின் மேல் அதிகம் பிரியம். தந்தையை மறைமுகமாக ரசிப்பார்கள். தனது கஷ்டத்தை அவமானத்தை ஒன்றுமில்லை.

என்ற ஒற்றை வார்த்தைக்குள் ஒளித்து வைப்பார்கள். குடும்பத்தில் காண்பிக்க மாட்டார்கள்.

சந்தோசத்தை குடும்பத்திடம் காண்பிப்பார்கள். ஆண் குடும்பத்திற்காக அனைத்தையும் இழப்பான். ஆனால் தனது கடைசிக்காலத்தில் தன் மனைவியை இழக்கவே விரும்பமாட்டான்.

ஏனென்றால் ஒருநாள் பொழுதை கூட மனைவியின் துணையின்றி அவனால் வெற்றிகரமாக நகர்த்த முடியாது.

மனைவி இல்லையேல் மன்னவன் இல்லவே இல்லை.

வாழ்க்கையில் அதிகம் கண்ணீர்வடிக்க காரணம்

வாழ்க்கையில் அதிகம் கண்ணீர்வடிக்க காரணம் பூர்வ ஜென்ம கர்ம வினை தான் என்கிறார்கள். அதன் பயனாகத்தான் வாழ்க்கையில் நாம் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

நிறைய பேரின் வாழ்க்கை கண்ணீரில் தான் முடிகின்றது. வரலாற்றுக் காவியங்களும் அதைத் தான் பேசுகின்றன.

வெற்றிபெற்றவர்கள் பாண்டவர்கள். சொந்த பந்தங்களை இழந்து பெற்ற பிள்ளைகளை இழந்து, நாட்டை கைப்பற்றி, வாழ்வில் நிறைவை காணமுடியாது சரித்திரம் படைத்தார்கள் என்றது மகாபாரதம்.

பதிவிரதையாக சீதாதேவி வாழ்ந்து பல துயரங்கள் சுமந்து முடிவில் வாழ்க்கையே வேண்டாம் என முடிவெடுத்து, தாய் பூமா தேவியின் மடியில் நிம்மதியாக உறங்கி விட்டாள் என்கின்றது இராமாயணம்.

இதுதான் வாழ்க்கையின் சாராம்சம். ஐந்தறிவு ஜீவன்கள் முதல் ஆற்றிவு படைத்த மனிதர்கள் வரை போராட்டமே வாழ்க்கையாக அமைகின்றது. வாழ்க்கையில் போராடு, துணிவோடு போராடு, கண்களில் கண்ணீர் சிந்த போராடு இன்பம்

துன்பம் இரண்டிலும் உழன்று போராடு .நல்லதும் வரலாம் - கெட்டதும் வரலாம்.

வரவும் வரலாம்- இழப்பும் வரலாம். தெய்வம் துணை இருக்கலாம் சோதித்தும் பார்க்கலாம் .

தளராதே .மனம் தளராதே. துயரங்கள் மனதை ஆட்கொள்ளும் சூழ்நிலை வரலாம்.

தளர்வு வரலாம். சற்று ஓய்வெடு. ஓய்வெடுக்கும் நேரத்தில் கண்ணீர் சிந்தும் நிலைமை வரலாம். அதனால் தவறில்லை. அமுதால் தான் மனம் லேசாகும்.

தெளிவு கிடைக்கும். புரிதல் கிடைக்கும். அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வழி பிறக்கும்.

வாழ்வை புரிந்துகொள். மனதை தெளிவுபடுத்து. கண்ணீரை துடைத்து விடு. வாழும் வரை மகிழ்ச்சியோடு வாழ்க .

பூர்வஜென்ம கர்ம வினைப்பயனை கண்ணீரால் கரைத்து புண்ணிய பலன்களை நிறைய ஏற்று வாழ்ந்த பயனை நிறைவு செய்யுங்கள்.



சின்புடன் இருங்கள் சிதுவே உலக நியதி

ஒருமுறை கடைவீதியில் ஒரு பெண் மணி ஒரு முதியவரிடம், நீங்கள் விற்கும் முட்டைகளின் விலை என்ன? என்று கேட்டாள். அந்த முதிய விற்பனையாளர், ஒரு முட்டை விலை ரூபா 5 என்றார்.

அவள் அவரிடம், எனக்கு 6 முட்டைகளை ரூபா 25 க்கு தர வேண்டும், இல்லை என்றால் வேண்டாம், நான் போகிறேன் என்றாள்.

முதியவர், நீங்கள் கேட்டபடியே எடுத்து கொள்ளுங்கள், இதுவரை ஒரு முட்டையை கூட விற்க முடியவில்லை, இதை வைத்து தான் என் பிழைப்பு நடந்து வருகிறது என்றார்.

அவள் முட்டைகளை வாங்கிக்கொண்டு வெற்றி பெற்ற உணர்வோடு கிளம்பி சென்றாள்.

அவள் காரில் ஏறி தன் தோழியுடன் ஒரு ஆடம்பரமான உணவகத்திற்கு சென்றாள்.

அவளும் அவளுடைய தோழியும் தங்களுக்கு பிடித்த பிரியாணி முதல் பல உணவுகளை வாங்க முடிவு செய்தார்கள். கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, நிறைய வீணாக்கினார்கள். பில் வந்தது ரூ 1,950/- அந்தப் பெண் நான்கு ஐநூறு ரூபா தாள்களைகொடுத்துவிட்டு, மிச்சபணத்தை வைத்துக் கொள்ளும்படி சொன்னாள் இது அந்த ஆடம்பர உணவகத்தினருக்கு மிகவும் சாதாரணமாகத்

தோன்றலாம், ஆனால் முதலில் சொன்ன முட்டை விற்பனையாளர் பார்வையில் மிகவும் நியாயமற்றது.

கேள்வி என்னவென்றால் சாமானிய மனிதர்கள் விற்கும் பொருள்களை வாங்கும் போது நாம் அவர்களிடம் நமது பேரம் பேசும் சக்தியை காட்ட வேண்டுமா ?

நமது தாராள மனப்பான்மை தேவைப்படாதவர்களிடம் நாம் ஏன் அந்த அளவுக்கு தாராளமாக இருக்கிறோம்?

ஏழை மக்களிடம் பொருள்களை வாங்கும் போது, அவர்கள் கேட்கும் விலையை பேரம் பேதாதீர்கள் அதிக விலை என்றாலும் மனம் உவந்து கொடுங்கள். சில நேரங்களில் அவர்கள் கேட்பதைவிட அதிகமாகவே கொடுத்துப் பாருங்கள்.

இது கண்ணியத்தால் மூடப்பட்ட ஒரு தானதர்மம் தான்.

உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த இது உங்களுக்கு ஒரு உதவிக்குறிப்பாக்க இருக்கும், அது என்ன என்றால் தகுதியானவர்களிடம் தாராளமாக இருப்பதும், தேவைப்படும் எளியவர்களிடம் பேரம் பேசுவதை நிறுத்துவதும்.





பஸ்றி ஸ்.ஹனியா
LL.B (Jaffna)

ஒருவரைப் பற்றி பேசும்

அவதூறு என்றால் என்ன என்பது பற்றிய அறிவு முன்னைய பதிவில் வழங்கப்பட்டிருந்தது. இன்றைய புரிதலானது ஒரு விடயத்தை எவ்வாறு அவதூறு எனக் கணித்தல் தொடர்பானதாகும்.

அந்தவகையிலே பொதுவெளியில் ஒருவர் இவ்வாறுதான் என்று சாதாரணமாக அல்லது சுட்டிக்காட்டும் விடயங்கள் அனைத்துமே அவதூறுக்குள் அடங்குமா என்று கேட்டால் நிச்சயமாகக் கிடையாது. ஒரு விடயத்தை அவதூறு எனக் கணிப்பதற்குக் கீழ்வரும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.



ஒரு நபருடைய நன்மதிப்பை அது குறைப்பதாக இருக்க வேண்டும். அது மற்றவர்களின் மதிப்பீட்டில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருவரின் நன்மதிப்பைக் குறைப்பதாக இருக்க வேண்டும். அல்லது, நபருடைய ஒழுக்கம் மற்றும் அறிவு பற்றி கூறுவதன் மூலம் ஒரு நபரின் நன்மதிப்பைக் கூறுவதாக இருக்க வேண்டும். அல்லது, ஒருவரின் சாதியை, இனத்தைக் குறைத்துக் கூறுவதாக இருந்தல் வேண்டும். அல்லது, ஒரு பெண்ணின் தூய்மைக்குத் தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டும். அல்லது, ஒரு நபருடைய மதிப்புக்கு ஏதாவது வகையில் கூறுவிளைவிப்பதாக இருக்க வேண்டும். அதாவது ஒட்டுமொத்தத்தில் ஒரு நபருக்குப் பங்கம் விளைவிப்பதாக இருக்க வேண்டும்.

இவற்றுக்கு மாறாகக் கீழ் வரும் சந்தர்ப்பங்களைப் போல் அவதூறு சந்தர்ப்பங்கள் நிகழமானால் அவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் இன்னுமொருவரைத் தனியாக

அனைத்துமே அவதூறாக அமையுமா?

அழைத்துத் திட்டினால் அதற்கு எதிராக வழக்கு ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், பொது இடங்களில் ஒருவரைத் திட்டினால் வழக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், நீதிமன்றங்களில் கூறும் சாட்சியங்களை வைத்து அவமான வழக்குத் தொடர முடியாது. அதாவது ஒருவருக்கு எதிராகச் சாட்சிக் கூண்டில் அவர் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது அவதூறாக அமையாது.

அனைவருக்கும் முன் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லுவதானது ஒரு நாளும அவதூறாக அமையாது.

பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யலாம். ஆனால், பொதுநன்மைக்காக அவை வெளியிடப்பட்டமை என்று நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது.

பொதுவாக எந்தப் பத்திரிகையும் தனிப்பட்ட நபரைத் தாக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆரம்பிப்பதும் இல்லை; செயற்படுவதும் இல்லை. பொதுமக்களின் நன்மைக்காகவே செய்திகளை வெளியிடுகின்றன என்பதனால் பொதுவாகவே பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதில்லை.

அவதூறுக்கான சாட்சியங்கள் எனும் போது அவதூறுக்கு அறிவிப்பு ஒன்று இருக்க வேண்டும் என்பது நாம் அறிந்ததே. ஆகவே, அந்த அறிவிப்புக்கான சாட்சியம்

இதற்குச் சாட்சியங்களாகக் கருதப்படுகின்றன.

எவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதிலும் சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் அவதூறுக்கு நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களாக,

* நாடாளுமன்ற நடவடிக்கை

கள், நாடாளுமன்றத்தில் கூறப்படும் கூற்றுக்கள் அவதூறாக இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. இதன்போது நாடாளு



வேண்டும்.

அவமரியாதையும் அவதூறும் ஒன்றான கேள்விகள் பலரிடம் காணப்படுகின்றன.

அவதூறானது ஆங்கிலத்தில் 'Defamation' என்று அழைக்கப்படுகின்றது. ஆனால், அவமரியாதை என்பது 'Insult' என அழைக்கப்படுகின்றது. இதில் இரண்டுக்கும் இடையிலே வேறுபாடு காணப்படுகின்றது.

ஒருவரை அவமரியாதை செய்வதற்கும் அவதூறாகப் பேசுவதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

அந்தவகையில், அவமரியாதை என்பது ஒருவருக்குக் கொடுக்க வேண்டிய சுயமரியாதையில் ஏற்படுத்தும் பங்கமாகும். இது பொதுவாக நேரடியாக நடைபெறும் சம்பவமாகும். அதாவது இரண்டாவது நபரை சுயமரியாதையை நாசம் செய்வதாகும். ஆனால், அவதூறைப் பொறுத்தவரை அங்கு மூன்றாம் நபரின் தலையீடு இருக்கும் அதாவது மூன்றாவது நபரிடமும் இரண்டாவது நபர் நன்மதிப்பைக் குறைப்பதாகச் செய்யப்படும் அறிவிப்பாகும்.

அவதூறுப் பிரச்சினைகளுக்குச் சட்டமானது சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. இவற்றை நன்கு விளங்கி தேவையில்லாத விடயங்களில் தலையிடுவதைத் தவிர்த்து சட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபடுவோம்.



புலம்பெயர் ஆன்மீகப் பணியகங்களின் தந்தை வண.அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அடிகள்

குருத்துவப் பணியின் 50ஆம் ஆண்டு நிறைவில்

- கலாநீதி ரூபன் மரியாம்பிள்ளை அடிகள் -
(உடக வருகை விரிவுரையாளர் - இலங்கை
தீர்ந்த பல்கலைக்கழகம், ஓய்வு நிலை உடக
வருகை விரிவுரையாளர்- யாழ்ப்பல்கலைக்கழகம்;
இயக்குநர் - விசப் சவுந்தரம் மீடியா சென்டர்)

யாழ்ப்பாணம் மறை
வாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த
பிரான்சிஸ் ஜெயசேகரம்
அடிகளாரின் குருத்துவ திரு
நிலைப்படுத்தலின் 50ஆம் ஆண்டு
நிறைவு அல்லைப்பிடடியில்
அவரின் எண்ணக்கருவில்
உருவான வெண்புரவி நகரில்
நடைபெற்றமை பற்றிய கடந்த
வார ஆக்கத்தின் தொடர்ச்சி
இதுவாகும்.



**எதிலும் ஆர்ப்பாட்டம் காட்டாத
அமைதியான அணுகுமுறை**

எப்போதுமே புன்சிரிப்புநிறைந்த செழிப்பான முகம், என்றும் இளமையும் முழுமையும் நிறைந்த ஆளுமை, எவரையும் புண்படுத்தாத அமைதியும் இனிமையும் கலந்த பேச்சு, யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்ற தேடல், அறிவும் அனுபவமும் நிறைந்த தீர்க்கதரிசனம் மிக்க தூரப் பார்வை, எப்போதும் தூய தமிழ்ச் சொற்களைப் பாவிக்க விரும்பும் தமிழ்ப்பற்று, எதையும் படைப்பாற்றலுடன் புதுமையாய்ப் படைக்கத் துடிக்கும் எண்ணம், எதிலும் ஆர்ப்பாட்டம் காட்டாத அமைதியான அணுகுமுறை - இவற்றின் முழுவடிவேமே அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அடிகளார்.

முன்னோடிகள் இருவர்

புலம்பெயர் மண்ணில் ஆன்மீகப் பணியகங்களின் முன்னோடிகள் யாழ்ப்பாணமாவட்டத்தைச் சேர்ந்த அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அடிகளாரும் திருச்செல்வம் இம்மனுவேல் தேவராஜன் அடிகளாரும் ஆவர்.

1983ஆம் ஆண்டிற்கு முன்னரே இலங்கையில் இருந்துமத்திய கிழக்கு நாடுகளுக்குத் தமிழ் இளைஞர்கள் பொருளாதார நோக்கங்களுக்காக செல்லத் தொடங்கி இருந்தாலும் 1983ஆம் ஆண்டு இலங்கை நாட்டில் நடைபெற்ற வரலாறு காணாத இனக்கலவரத்தின் பின்னர் தமிழ் மக்கள் குடும்பங்களாக வெளிநாடுகளுக்கு புலம்பெயரத் தொடங்கினர் என்பது வரலாறு.

புலம்பெயர் மண்ணில் ஆன்மீகப் பணியகங்கள் என்ற ஓர் எண்ணக்கருவை உருவாக்கிச் செயல்படவும் கொடுத்த முன்னோடிகளாக அப்போது ஜெரோப்பாவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த குருக்களான அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அடிகளாரையும் திருச்செல்வம் இம்மனுவேல் தேவராஜன் அடிகளாரையும் குறிப்பிட வேண்டும். அமிர்த ஜெயசேகரம் அடிகளார் ஜேர்மனியிலும் இம்மனுவேல் தேவராஜன் அடிகளார் லண்டனிலும் ஆன்மீகப் பணியகங்களை உருவாக்கி அதன் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்களின் இந்த ஆரம்பக் கட்ட செயற்பாட்டின் பயனாகவே இன்று தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் லண்டன் உட்பட ஜெரோப்பா மற்றும் கனடா பல போன்ற பகுதிகளில் சில நாடுகளில் ஒன்றிற்கும் அதிகமான ஆன்மீகப் பணியகங்கள் இயங்குகின்றன.



புலம்பெயர் நாடுகளில் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகங்கள் பற்றி ஆய்வு செய்யும் போது காலத்தின் தேவையை உணர்ந்து தூரநோக்குடனும் துணிவான எண்ணத்துடனும் செயற்பட்ட யாழ்ப்பாண மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசேகரம் அடிகளாரையும் தேவராஜன் அடிகளாரையும் தவிர்த்து ஆய்வு செய்ய முடியாது.

தமிழ் ஆன்மீகப் பணியகங்கள் குறிப்பாக ஜேர்மனியிலும் லண்டனிலும் உருவாகவும் அதன் பயனாக இன்று பல நாடுகளில் ஆன்மீகப் பணியகங்கள் உருவாகவும் காரண கர்த்தாக்களாகச் செயற்பட்ட இவர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூரப்பட வேண்டியவர்கள். வரலாற்று ஏட்டில் பதியப்பட வேண்டியவர்கள்.

அமிர்த பிரான்சிஸ் ஜெயசேகரம் அடிகளாருடன் கலந்துரையாடல்

புலம்பெயர் நாடுகளில் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகங்கள் பற்றி ஜெயசேகரம் அடிகளாரிடம் கலந்துரையாடியபோது அவர் முதன் முதலில் தெரிவித்த - கவனத்தைக் கவர்ந்த - விடயம் இங்கு கட்டாயம் பதியப்பட வேண்டும்.

1987 ஆண்டு காலப்பகுதியில் ஜேர்மனியில் தமிழ் ஆன்மீகப் பணியகம் முதன்முதலாக தொடங்கப்பட்டது. அப்போது தமிழ் ஆன்மீகப் பணியகம் என்ற பெயரிடப்பட்டது. கத்தோலிக்கம் என்ற பெயர் அப்போது இணைக்கப்படவில்லை.

இலங்கை நாட்டில் வசித்து வந்த இரண்டே இனங்களான தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் முதல் நடைபெற்று வந்த சங்கிலித் தொடரான இன மோதல்களும் அதன் உச்சக்கட்டமாக 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரமும் தமிழ் மக்களை சுதந்திரத்துடன் உயிர்ப்பாதுகாப்பாக பொருளாதார வளம் பெற்று வாழ குடும்பங்களாக ஜெரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயரத் தூண்டியது. அப்போது கத்தோலிக் சமய மக்கள், இந்துசமய மக்கள் என்று அவர்கள் புலம்பெயரவில்லை.

இனப்பிரச்சினையால் இலங்கை நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் மக்கள் என்ற பெயருடனேயே வெளியேறினர்.

அந்நிய மண் - அறியாத காலசாரம் - புரியாத மொழி - புதிய காலநிலை - என்ன செய்வது - எங்கு போவது - யாரை அணுகுவது - யார் உதவி செய்வார் என்ற மன ஏக்கங்களின் மத்தியில், ஏதோ வந்து விட்டோம் - வாழ்ந்தேயாக வேண்டும் - எமது எதிர்காலம் என்ன என்ற ஏக்க உணர்வே அவர்கள் மனதுகளில் மேலோங்கி இருந்தது.

அந்த நேரத்தில்தான் இந்தத் தமிழ் மக்களுக்கு உதவி புரிய வேண்டும், இவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும், வேறு யாரும் இப்பணியை ஆற்ற முடியாது என்ற எண்ணத்துடன் தமிழ் ஆன்மீகப் பணியகம் என்ற பெயருடன் ஜெரோப்பிய நாடுகள் முழுவதற்குமான பணியை ஜேர்மனியில் இருந்து தமிழ் மக்கள் அனைவருக்குமாக ஆரம்பித்தோம்.

இந்து மக்கள், கத்தோலிக்க மக்கள் என்ற பாகுபாட்டை நாம் ஏற்படுத்தவில்லை

இந்து சமய மக்கள், கத்தோலிக்க சமய மக்கள் என்ற பாகுபாட்டை நாம் ஏற்படுத்தவில்லை. அனைவருக்கும் எம்மால் இயன்ற எல்லா உதவிகளையும் வழங்கினோம். கத்தோலிக்க சமய மண்டபங்களில் பல்சமய வழிபாடுகள், இந்துசமய வழிபாடுகள் நடத்தினோம். எமது திருவிழாக்களுக்கு 60 வீதமான இந்து சமய அன்பர்கள் வந்தார்கள். நாம் சமய வேறுபாடோ, பாகுபாடோ இன்றி அன்பாகப் புரிந்துணர்வுடன் இருந்தோம். ஜேர்மன் நாட்டு கத்தோலிக்க திரு அவையும் நாம் அவ்வாறு இருப்பதையே விரும்பியது.

காலப்போக்கில் இந்து சமய மக்களுக்கும் உதவி புரிய அமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் தனியாகச் செயற்படத் தொடங்கிய போது கத்தோலிக்க மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு முறைகளைக் கவனத்தில் கொண்டு கத்தோலிக்கம் என்ற பெயர் இணைக்கப்பட்டு தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகங்கள் எனப் பெயர் மாற்றம் பெற்றன.

அதிகாரபூர்வமாக ஆரம்பம்

அப்போதைய யாழ்ப்பாணம் மேதகு கலாநீதி வ.தீயோகுப்பிள்ளை ஆண்டகையின் அனுமதியுடன் 1987 ஆம் ஆண்டு தமிழ் ஆன்மீகப் பணியகம் அதிகாரபூர்வமாக ஆரம்பமானது.

1987ஆம் ஆண்டு அப்போதைய யாழ்ப்பாணம் மேதகு கலாநீதி வ.தீயோகுப்பிள்ளை ஆண்டகையிடம் இப்பணி பற்றிக் கேட்டபோது இப்பணியை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்க அனுமதி தந்தார் ஆனால் கல்வியை முடித்து ஓராண்டு மட்டும் பணியாற்ற அனுமதித்தார். ஆனால் கல்வி கற்ற காலத்தோடு இணைத்து 14 ஆண்டுகள் ஜேர்மனியில் இருந்து இப்பணியை ஆற்றினோம்.

1987ஆம் ஆண்டு தமிழ் ஆன்மீகப் பணியகம் அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழர் அகதி வாழ்வில் ஒரு திருப்புமுனை. ஜேர்மன் அரசு தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து அவர்களை அங்கீகரிக்க தொடங்கியது. பின்னர் படிப்படியாக மற்ற நாடுகளிலும் தமிழ் ஆன்மீகப் பணியகங்கள் உருவாக்கப்பட்டன. 1994ஆம் ஆண்டில் பிரான்ஸ், டென்மார்க், சுவீட்சலாந்து, லண்டன் ஆகிய நாடுகளில் ஆன்மீகப் பணியகங்கள் உருவாக்கப்பட்டன.

ஜேர்மனிக்கான பணியை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் மறைந்த மேதகு கலாநீதி தீயோகுப்பிள்ளை ஆண்டகையும், சுவீட்சலாந்து நாட்டிற்கான பணியை மன்னார் மறைமாவட்டம் ஆயர் மறைந்த




காலைக்கதிர்
Kalaikkathir
கிறிஸ்தவ செய்தி இதழ்
ப.வி.செல்வம் எழுதினார். பதிப்பு: சி.என்.எஸ். - கல்கத்தா
ஆசிரியர்: அருந்ததி, து.அன்.வி.செல்வம், பி.செல்வம்
- கல்கத்தா, கிறிஸ்தவம்

மேதகு கலாநீதி இராயப்பு ஜோசவ் ஆண்டகையும் ஏற்றுக் கொண்டனர். பிரான்ஸ் மற்றும் நோர்வே நாடுகளுக்கான பணியாழ் வடமாகாண அமலமரித் தியாகிகள் சபை ஏற்றுக் கொண்டது. டென்மார்க் நாட்டுக் கான பணியையும் அமலமரித்தியாகிகள் தற்பொழுது பொறுப்பெடுத்துள்ளார்கள். மிகவும் காலம் பிந்தியே கனடா நாட்டில் ஆன்மீகப் பணியகம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்று லண்டன், நெதர்லாந்து, சுவீட்சலாந்து, நோர்வே, ஜேர்மனி, கனடா, இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளின் ஆன்மீகப் பணியகங்கள் பற்றி தகவல்கள் இங்கு பகிரப்படுகின்றன.

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் ஜேர்மனியில் அரசுடன் இணைந்து அரசின் நிதியைப் பெற்று நாம் செயற்படக்கூடியதாக இருந்தது. ஆனால் லண்டனில் அவ்வாறு இலகுவாக செயற்பட அரசின் ஒத்துழைப்பை உடன் பெற முடியவில்லை. லண்டன் ஆன்மீகப் பணியகம் பற்றிய விவரங்களையும் விளக்கங்களையும் தேவராஜன் அடிகளாரிடம் நேரடியாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்ற ஜெயசேகரம் அடிகளாரின் பதிவுடன் கலந்துரையாடல் நிறைவு பெற்றது.

'ஓமிக்ரோன்' வைரஸ் தொற்றாளருடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலில்



இலங்கையில் 'ஓமிக்ரோன்' தொற்றுடன் இனங்காணப்பட்ட நபர் ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்து கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டமையால் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தற்போது இவரது குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் அவருடன் நேரடி தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையோடு, அவர்களது மாநிலங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

அத்தோடு கடந்த ஒரு மாத காலத்

துக்குள் தென் ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்ட சகலரது மாநிலங்களையும் சேகரித்து அவற்றையும் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் வைத்திய நிபுணர் சமித கினிகே தெரி

வித்தார்.

இலங்கையில் கடந்த வியாழக் கிழமை முதலாவதாக 'ஓமிக்ரோன்' தொற்றுக்குள்ளான நபர் இனங்காணப்பட்டமையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விசேட அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் - கடந்த நவம்பர் 26 ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஓமிக்ரோன் பிறழ்வு தொடர்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்ட அன்றையதினமே சுகாதார அமைச்சால் 'தென் ஆபிரிக்கா, போஸ்ட்வானா, லெசோதோ, நபீயா, சிம்பாபே மற்றும் சுவீஸ்லாந்து' ஆகிய நாடுகளிலிருந்து

பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது.

இது தவிர, கடந்த ஒரு மாத காலத்துக்குள் மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் தகவல்களைச் சேகரித்து, அவை மதிப்பீடுகளுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு மாத காலத்துக்குள் இந்த நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களின் சுகாதார நலன்தொடர்பில் பரிசோதித்தல், மேலதிக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தல் உள்ளிட்ட நடைமுறைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இதுவரையில் எவரும் 'ஓமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என இனங்காணப்படவில்லை.

இதற்கும் மேலதிகமாக அண்மைக்காலமாக வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்பட்டவர்களின் மாதிரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பிரதிபலனாகவே ஆபிரிக்காவிலிருந்து வருகை தந்த நபரொருவர் 'ஓமிக்ரோன்' தொற்றுக்கு

உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதும் இது போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் ஏற்கனவே தொற்றுறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவராவார். எனவே, சமூகப்பரவல் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவரது குடும்ப அங்கத்தவர்களும், நேரடி தொடர்புகளைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மாநிலங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. எனவே, மக்கள் இது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உலகளாவிய பெருந்தொற்றுநிலையின் போது இவ்வாறான பிறழ்வுகள் நாட்டுக்குள் நுழைவது புதுமையானதொரு விடயமல்ல. எம்மால் செய்யக் கூடியது பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதுமாதிரியேயாகும். இதில் பிரதானமானது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதாகும். அத்தோடு சகலரும் சுகாதார அமைச்சால் வழங்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளை இறுக்கமாகப் பேண வேண்டியதும் அத்தியாவசியமானதாகும். - என்றார்.

அனைத்து மக்களையும் ஒன்றாக இணைத்து செயற்படுவதற்காகவே ஒரே நாடு ஒரே சட்டம்

அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கம்

ஹஸ்பர் ஏ ஹீலீம்
ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கருத்தறியும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட செயலகத்தில் செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நடைபெற்றது.

ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முதலாவது செயலமர்வு வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கிழக்கு மாகாணத்தில் முதலாவது அமர்வு திருகோணமலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடைபெற ஏற்பாடாகி உள்ளன.

இந்தப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களுடைய பிரச்சினைகள், கல்வி, காணி உட்பட பல விடயங்களை இதன்போது மக்கள் தெரிவித்தார்கள். இதன் மூலம் இந்தப் பிரதேச மக்கள்

படும் வேதனைகளை - துன்பங்களை - அறியக் கூடியதாக உள்ளதாகவும் அவை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட உள்ளதாக இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

அந்நிய ஆட்சி காரணமாக இந்நாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்தப்பட்டது. இதன் வடுக்கள் இன்றும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றன. எனவே, அனைத்து மக்களையும் ஒன்றாக ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற அடிப்படையில் இணைத்து செய்வதற்காகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டதாகும். இன்று நாட்டில் பல சட்டங்கள் இருக்கின்றமை மக்களை ஒன்றிணைக்கத் தடையாகவுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செயலணியின் அங்கத்தவர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதேசங்களும் கலந்து கொண்டனர்.



இலங்கையர் ஒருவர் கோரமாக பாகிஸ்தானில் எரித்துக் கொலை!

பாகிஸ்தான் - சியால்கோட் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய இலங்கையர் ஒருவர், இனநீதிரியாத குழுவொன்றின் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில், கடந்த வெள்ளிக்கிழமை தனியார் தொழிற்சாலை ஊழியர்கள், தொழிற்சாலை ஒன்றின் ஏற்றுமதி மேலாளரை தாக்கி, அவரது உடலை எரித்துக் கொன்றனர்

எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அப்பகுதிக்கு பலத்த பொலிஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, சம்பவம் குறித்து தெரிவித்துள்ள சியால்கோட் மாவட்ட பொலிஸ் அதிகாரி உமர் சயீத் மாலிக், உயிரிழந்த நபர் இலங்கையர் எனத் தெரிவித்துள்ளார்.

ஜா-எல பாலம் விஸ்தரிப்பு

கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல நகர அபிவிருத்தியுடன் இணைந்ததாக கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் உள்ள ஜா-எல பாலத்தை விஸ்தரித்து அபிவிருத்தி செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஊடாக ஜா-எல நகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும் என்று நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ குறிப்பிடுகையில் -

குருநாகல் - தம்புள்ளை வீதியில் கொஸ்கெலே வனபாதுகாப்பு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களை அகற்றி வருவதாக ஊடகங்கள் வாயிலாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அது அப்பட்டமான பொய்யாகும். நல்லாட்சி அரசாங்கத்தில் கொஸ்கெலே மட்டுமன்றி படகமுவ - முகலான பகுதி வர்த்தகர்களையும் நல்லாட்சி அரசாங்கம் விரட்டியடித்தது. இன்று படகமுவ வர்த்தகர்கள் பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ளனர்.

ஆனால் அதனை நடைமுறைப்படுத்தாதிருக்க மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுப்போம். மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று தீர்ப்பை மீள்பரிசீலனை செய்யுமாறு கோர இருக்கிறோம். நீதிமன்றத்துக்குச் சென்று இது தொடர்பில் விளக்கமளிக்கமாறு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்கள் வெளியேற்றப்படுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளோம்.

பாதை அமைப்பதற்காக தமது கடைகளை அகற்றியதாக அந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொஸ்கெலே மற்றும் படகமுவ பகுதிகளில் உள்ள வர்த்தகர்களுக்கு நவீன கடைகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கிறோம்.

இந்தத் திட்டத்தை நாங்கள் செயற்படுத்தும் போதே கடந்த அரசு எடுத்த முடிவின்படி அந்தத் திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் அவர்களின் கடைகள்

உடைக்கப்பட்டன. இதற்கு கடந்த அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். அதேபோன்று கடந்த அரசாங்கத்துக்கு சார்பான அதிகாரிகளும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். - என்றார்.



சுயநிர்ணயம்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

நேற்று நாடாளுமன்றத்தில் பெருந் தெருக்கள், போக்குவரத்து, தொழில் அமைச்சகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீது நடைபெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவற்றின் சாராம்சம் வருமாறு:-

‘தேசிய இனப் பிரச்சினை உள்ளாட்டு விவகாரம், ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை சர்வதேச மயப் படுத்துகின்றது, சர்வதேசத் தலையீட்டை கூட்டமைப்பு உள்ளாட்டு விவகாரங்களுக்கும் இழுத்து வருகின்றது’ - என்று சிலர் கூறுகின்றனர். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரங்களை அடுத்து இந்தியா இவ்விடயங்களில்தலையிட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானது. அதன் பின்னர் நடந்த விடயங்கள் இந்த விவகாரம் ஏற்கனவே சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது என்பதை தெளிவுபடுத்தப் போதுமானவை.

இது விடயத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பெற்றுக் கொண்டார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அடுத்து 13 ஆவது அரசமைப்புத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. 1987 நவம்பரில் புதுடில்லிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஜெயவர்த்தன, 13 ஆவது திருத்தத்தில் உள்ள பின்னடைவுகள் அடையாளம் காணப்பட்டு சீர் செய்யப்படும் என்று அப்போது எழுத்தில் உறுதியளித்தார்.

சர்வதேச சட்டங்களின்படி இத்தகைய ஒப்பந்தத்திலிருந்து நீங்கள் விலக முடியாது. உள்ளாட்டு சட்டங்களின் மூலம் கூட அந்த ஒப்பந்தங்களை மீறி நடந்து விட முடியாது என்பதுதான் சர்வதேச சட்ட ஏற்பாடா ஏற்பாடாகும்.

13ஆவது திருத்தத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள், பல்வேறு ஜனாதிபதிகளின் கீழ், பல்வேறு அரசுகளினால் முன்னெடுக்கப்பட்ட மையநாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜனாதிபதி பிரேமதாஸா காலத்தில் மங்கள முனிசிங்க தெரிவுக் குழு செயல்பட்டது. பின்னர் சந்திரிகா குமாரதுங்க வின் காலத்தில் 95, 97ஆம் ஆண்டுகளில் சில யோசனைகள் திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் அரசமைப்புத் திருத்தத்திற்கான சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் 2002 இல் ஓஸ்லோவில் உள்ள சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் இணக்கம் பற்றி அமைச்சர் பீரிஸ் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிவித்தல் விடுத்தார்.

13 ஆவது திருத்தம் முழுமையாகப் போதுமானதல்ல, அதை திருத்த வேண்டும், அதிலுள்ள பின்னடைவுகள் நேர் சீர் செய்யப்பட வேண்டும் என்பவை பற்றி எல்லாம் மிக விளக்கமாக 1997 ஜூலை 28ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற நவரட்ணராஜா நினைவுப் பேருரையில் அமைச்சர் பீரிஸ் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இப்போது இந்த சபையில் உறுப்பினராக இருக்கும் திஸ்ஸ விதாரண தலைமையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு அதுபற்றி ஆராயப்பட்டது

2009மே 26ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் உடன் சேர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கூட்டு அறிக்கை இது உள்ளாட்டு விவகாரம் அல்ல என்பதை தெளிவுபடுத்தப் போதுமானது

ஆக, ஜனாதிபதி ஜெயவர்த்தனா மாத்திரமல்ல, ஜனாதிபதி ராஜபக்ஷவும் கூட தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதையும் அது வெறுமனை உள்ளாட்டு விவகாரம் அல்ல என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு.

அதுமாத்திரமல்ல, அதன்பின்னர் இவ்விடயத்தை ஒட்டி மூன்று கூட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஒன்று -

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கும் சேர்ந்து வெளியிட்டது. இன்னொன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணாவும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸும் சேர்ந்து வெளியிட்டது.

இவையெல்லாம் 13 ஆவது திருத்தம் அதிகாரப்பதிவு மூலம் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையின் அபிலாஷைகளை தீர்ப்பதற்கான முயற்சிகள் என்பதை வெளிப்படுத்துபவை. அத்துடன் விடயம் முடிந்து விடவில்லை.

2012 இல் அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நகர்த்திய பிரேரணையோடு இந்த விடயம் பெருமளவில் சர்வதேச மயப்படுத்தப்பட்டு விட்டது. அதில் பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு பற்றி எல்லாம் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதை நாம் மறந்து விட முடியாது.

அதேசமயம் 2015 மார்ச் 13 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய இந்திய பிரதமர் மோடி ‘கூட்டுறவு சமஷ்டி’ பற்றியும், அதிகார பகிர்வுக்கு அதை ஒரு தீர்வாக நாம் அவதானிக்க வேண்டியமை பற்றியும் வலியுறுத்தியிருக்கிறார்.

இங்கு, இந்த அதிகாரப் பகிர்வு விவகாரம் பல தசாப்தங்களாக சர்வதேச மயப்பட்டு பின்னரும் இப்போது உள்ளாட்டில் இது பின்புறமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. ‘ஒரே நாடு; ஒரே சட்டம்’ என்ற கோட்பாட்டின் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரும் திட்டம் அடியோடு மறுக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது

அதனால்தான், 2012 ல் இருந்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் வலியுறுத்தப்படும் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுக்கும் தந்திரோபாயம் குறித்து நாங்கள் அமெரிக்காவுடன் விரிவாகப் பேச்சு நடத்தினோம்.

நாங்கள் இந்த நாட்டின் மக்கள். ஒரு தனியான மக்கள் கூட்டம் என்ற முறையில் சர்வதேச சட்டங்களின்படி சுயநிர்ணய உரித்துடையவர்கள் நாங்கள். அந்த உரித்தை உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் பிரயோகிப்பதற்கு நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கின்றோம். அதனை நாங்கள் மிகத் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூறி வந்துள்ளோம். ஐக்கியப்பட்ட, பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத இலங்கைக்குள் அந்த உள்ளக சுயநிர்ணய உரிமையை பிரயோகித்து, வாழ நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளோம். சர்வதேச சட்டங்களின்படி உள்ளக சுயநிர்ணய உரிமை கொண்ட மக்கள் கூட்டத்திற்கு அந்த உரிமை தொடர்ந்தும் மறுக்கப்படுமானால் அவர்கள் வெளிப்புற சுயநிர்ணய உரிமையை பிரயோகிக்க முடியும் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உள்ளக சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படமானால் நாங்கள் வெளிப்புற சுயநிர்ணய உரிமையை நாடுவோம். ஆனாலும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பதே எமது முதல் விருப்பமாக முன் வைத்து இருக்கிறோம்.

மூன்றாவது குடியரசு யாப்பை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. முதல் இரண்டு யாப்பு உருவாக்கத்திலும் தமிழ் மக்களின் கருத்துக்கள் உள்ளவாங்கப்படவில்லை. இப்போதும் கூட தமிழ் மக்கள் என்ற முறையில் இந்த நாட்டில் ஐக்கியமாக வாழ நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். ஆனால் அதற்கு எங்களுடைய உரிமைகள் - முக்கியமாக சுயநிர்ணய உரிமை - ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நாடுகளோடு தொடர்பு கொண்டு தங்களுடைய இந்நெடேசிய இனப்பிரச்சினைக்கு உதவும்படி கேட்டு உள்ளது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் வெளிப்படுத்தும் உண்மையான மனவிருப்பப்போல அரசாங்கமும் உண்மையான மனதோடு நெருங்கி வரவேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு

**யாழ்ப்பாணத்தை நேற்று சுற்றியடித்தார் சம்பிக்க!**

(இ.கலையமுதன்)

வடக்குக்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

நேற்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணத்தின் பஸ் நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியமையுடன் 43 படையணியின் துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்.

ஜாதிக் ஹெல் உறுமயவில் இருந்து

காண்பதற்காக நீங்கள் இந்தியாவுக்கு பல உறுதி மொழிகளை கொடுத்துள்ளீர்கள். ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கும், நாகரீகமான ஏனைய நாடுகளுக்கும் நீங்கள் உறுதி அளித்துள்ளீர்கள். அப்படி இருக்கும்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற பெயரில் அதிகாரப்பகிர்வுக்கு எதிராக நீங்கள் காய் நகர்த்துவது முற்றிலும் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

1956 இல் இருந்து தமிழ் மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புகளை, அபிலாஷைகளை தெளிவாக வெளிப்படுத்தி வருகிறார்கள். எங்கள் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் விதத்திலான அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். - என்றார்.

ஈரப்பொரியகுளம்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

காலையில் இருவர் சென்றிருந்தனர். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் தனக்கு இயலாமல் இருப்பதாகக் கூறி குளத்தில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

மற்றைய நபர் மீன்பிடித்து முடிந்ததும் குளத்தில் இருந்து வெளியே வந்து வீடு நோக்கிச் சென்றபோது கூட வந்தவர் குளத்து ஒழுங்கை ஒன்றில் மரணித்த நிலையில் காணப்பட்டார் என்று ஆரம்பக்கூட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா, கல்நாட்டியுள்ளும், மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய செல்வராசா ஜலகுலசராசா என்பேரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஈரப்பொரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (100)

இராமதாஸ்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

மேம்படுத்துவதில் முன்னின்று உழைத்த பொறியியலாளரான சமூகச் சிற்பி எஸ். இராமதாஸ் (வயது 65) நேற்றுமுன்தினம் கொழும்பில் காலமானார்.

இயூரோவில் குறாப்பிறுவனங்களின் தலைவரான இவர் தமிழர் தேசத்தில் பல கட்டுமானங்களை நிறுவுவதில் அளப்பரிய பங்களித்த தமிழ்த் தேசியவாதியுத்தத்துக்கு மத்தியிலும் மண்ணில் நின்று பிடித்தவர். யாழ். மாநகரசபை செயல்பகுதி பொறியியலாளராகவும் இருந்தவர்.

யாழ்ப்பாண வர்த்தக, கைத்தொழில் சங்கத்தின் ஆரம்பகாலத் தலைவரான அவர், யாழ்ப்பாணம் முகாமையாளர் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர். தெல்லிப்பறை மகாஜனாக்கல்லூரியின் பழைய மாணவரான பொறியியலாளர் இராமதாஸ் யாழ். பல்கலைக்கழக மூத்தவையின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

விலகிய பின்னர் சம்பிக்க ரணவக்க புத்தி ஜீவிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அமைப்பே 43 படையணி ஆகும்.

அத்துடன் தான் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் மேற்கொண்ட அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தமையுடன் நெடுந்தூர பஸ் நிலையம், யாழ்ப்பாணம் மாநகர சபை புதிய கட்டடம் போன்றவற்றைப் பார்வையிட்டு தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் நெடுந்தூர புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்ட பின்னரும் பாவனைக்கு வராமல் இருப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.

உரும்பிராய் விபத்தில்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

சேர்ந்த ஹயஸ் சாரதியைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர். அதனால் அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றபோது பெருமளவானோர் அங்கு கூடி அமைதியின்மையை ஏற்படுத்தி இருந்தனர். அதனால் பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அதனைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நபரின் சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்ததுடன், வாகன சாரதியைக் கைதுசெய்து, வாகனத்தையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

யாழில் கழுத்தில்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

நுழைந்து அங்கு நின்ற பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட முற்பட்டுள்ளார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் நின்றவர்கள் கடைக்குள் ஓடினார்கள். அதனைப் பார்த்த குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.

பின்னர் இதேபோல் சொக்கன் உணவகத்துக்குள்ளும் நுழைந்து கொள்ளையிட முற்பட்டபோது அவர் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குறித்த நபர் எந்த நேரமும் அழுக்கான உடையுடன் யாழ். நகர் வீதிகளில் நடந்து சென்றார் எனவும், மனநலம் பாதிக்கப்பட்டது போல் உலாவினார் எனவும் அவரை நேரில் கண்ட மக்கள் தெரிவித்தனர்.

முன்னாள் அரசியல்...

(முதலாம் பக்கத் தொடர்ச்சி...)

உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலம் பெற வருமாறு அழைப்பாணை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர் அன்று தன்னால் வரமுடியாதுள்ளது எனத் தெரிவித்து நேற்று வாக்குமூலம் வழங்குவதற்காகச் சென்றிருந்தார்.

அதனடிப்படையில் இல 149, பூட்டானி கெப்பிட்டல் கட்டிடம், கிருலப்பனை வீதி, பொல்லேன்கொட, நாரம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் 3 ஆம் மாடியில் விசாரணைகள் இடம்பெற்றன. இதன்போது சுமார் மூன்றரை மணிநேரம் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார். (100)

நாட்டை விட்டு இரகசியமாக வெளியேறிய பொலிஸ் அதிகாரி

குற்றவியல்புலனாய்வுதகவல்மீளாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் எந்தவிதமான அறிவிப்புமின்றி இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரி விடுமுறை அனுமதியை பெறாமல், தான் சுகவீனமாக இருக்கிறேன் என உயர் அதிகாரிக்கு அறிவித்து விட்டு வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக அவர் சேவையை கைவிட்டுச் சென்றுள்ளார் எனக் கருதி பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் -

பொலிஸ்துறை குற்றவியல் அறிக்கை பிரிவின் குற்றவியல் புலனாய்வு தகவல் மீளாய்வு அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசீலகர் ஒருவரே இவ்வாறு எவ்வித அனுமதியும் பெறாமல் இரகசியமாக வெளியேறியுள்ளார்.

இதன் காரணமாக முன்னறிவிப்பு எதனையும் செய்யாது கடமைக்கு திரும்பவில்லை என்ற குற்றச்சாட்டின் கீழ் சேவையில் இருந்து விலகி சென்று விட்டார் என கருதி பொலிஸ் தலைமையகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க முடியவில்லையா? நாம் மீட்டுத்தருகின்றோம்

ஆகாஸ் நகைமாடம்

யாழ்ப்பாணம், நெல்லியடி, பருத்தித்துறை, சாவகச்சேரி, கொடிகாமம், கிளிநொச்சி, மாணிப்பாய், சுன்னாகம், அச்சுவேலி, சங்கானை, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்ட அடகு நகைகளை நகைக்கேற்ப பெறுமதியைப் பார்த்து வங்கியிலேயே பணத்தைத் தந்து வாங்கப்படும்.

076 825 7716 - ஆகாஸ்

காலைக்கதிர் வார இதழ்
Kalaikkathir

புறநகர் வெள்கிறேனே.....!

✓ காலைக்கதிர் வார இதழின் நானும் சொல்கிறேனே என்னும் இந்தப் பகுதியில் நாங்கள் தரும் விடயத் தலைப்பினூடாக உங்களுக்கு அனுபவங்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

✓ சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதப்படும் விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு சிறப்பும் பரிசுகளுமுண்டு!



இந்த வாரத்துக்கான தலைப்பு

“என்னை உலக்கப்படுத்தியவை!”

உங்கள் எழுத்துக்களை எதிர்வரும் 08.12.2021 புதன்கிழமைக்கு முன்னர் பின்வரும் ஏதாவது ஒரு வழிமுறையினூடாக எமக்கு அனுப்பி வைக்கவும்

நானும் சொல்கிறேனே.....!

காலைக்கதிர் வார இதழ்

Address - No.551 A, Kasthuriyar Road, Jaffna

மின்னஞ்சல் - kalaikkathirweekly@gmail.com

Whatsapp & Viber - 076 443 8622

சமூகவலைத்தளங்கள் - kalaikkathir (காலைக்கதிர்)

அண்ணா விரைவும் பொதிகள் சேவை

கனடா & ஐநார்க்கே - Rs.1600
சுவிஸ் - Rs.1500
075 330 5500, 070 330 5500
076 122 1566

யாழ்ப்பாணம் - நல்லூர் - வட்டுக்கோட்டை - சங்கானை - சுன்னாகம் - ஆவரங்கால் - நெல்லியடி - கைதடி - சங்கத்தானை - பளை - கிளிநொச்சி - புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு - கனகராயங்குளம் - மல்லாவி - மன்னார் - வவுனியா - திருகோணமலை - மூலூர் - கொழும்பு

POST YOUR AD



உங்கள் விளம்பரங்களை இலவசமாகப் பதிவிட

Personal English Classes

K.Ganesh (BA.Pera)

Grade 10, GCE O/L Literature 2022, 2023

Grade 7 - GCE O/L, A/L, பட்டதாரிகள், தொழில்புரிவோர்

Spoken Grammar

கற்கமுடியும்.

077 766 8725

நீராவிடியடி, யாழ்ப்பாணம்.



வருட இறுதியை முன்னிட்டு விசேட விலைக் கழிவுகள்

HIK VISION

MEGA STORE

No.1 WorldWide CCTV and Video surveillance



உங்கள் வீடுகள், அலுவலகங்கள், வங்கிகள், கோயில்கள் மற்றும் பொது பராமரிப்பு நிலையங்களின் பாதுகாப்பினை, சிறந்த முறையில் காண்காணிப்பினை உறுதி செய்வதற்கு

குறித்த தவணையில் நம்பகத் தரமான முதற் தர சீ.சீ.ரீ.வி கமராக்கள் பொருத்தி தரப்படும்



+9475 886 0478

NO:164, PALALI ROAD, THIRUNELVELY, JAFFNA. Tel :021 2227126



Main Show Room in Northern Province

hikvisionmegastore@gmail.com

இல. 164, பாலாவி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

ஓவியர் (அமரர்) கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை வாழ்வும் பணிகளும் - காணொலி மெய்நிகரில் வெளியீடு



ஆஸ்திரேலியா, மெல்பனில் 1998 ஆம் ஆண்டு மறைந்த பிரபல ஓவியர் கார்த்திகேசு தம்பையா செல்வத்துரை அவர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் காணொலி ஆவணப்பதிவு இன்று 05 ஆம் திகதி (05-12-2021) ஞாயிற்றுக்கிழமை மெய்நிகரில் சம்பிரதாயபூர்வமாக வெளியிடப்படவிருக்கிறது.

ஆஸ்திரேலியா கன்பராவில் இயங்கும் தமிழ்க் களஞ்சியம் (Tamil Trove) அமைப்பினால் காலமும் கணங்களும் தொடரின் முதல் அங்கமாக இந்த ஆவணக் காணொலி வெளியீடு அமைகின்றது.

சிறந்த புகைப்படக் கலைஞருமான ஓவியர் செல்வத்துரை அவர்கள், இலங்கையில் புகழ்பெற்ற யோகர் சுவாமிகள், நவாலியூர் சோமசுந்தரப்புவர் ஆகியோருடனும் நெருக்கமாக உறவாடியவர். அத்துடன் அவர் தனது புகைப்படக் கருவியினால் இவர்களை எடுத்திருந்த படங்களே இன்றளவும் ஊடகப் பரப்பிலும் நூல்களிலும் பதிவாக வருகின்றன.

கொழும்பில் 1965 ஆம் ஆண்டு பல வாரங்கள் நடைபெற்ற உலக விஞ்ஞானக் கைத்தொழில் கண்காட்சியில், இலங்கைத் தொழிற்சாலைகள் அராங்கிலும் ஓவியர் செல்வத்துரை நாடெங்கும் சென்று எடுத்து சேகரித்த படங்களும் இடம்பெற்றன.

அக்காலத்தில் கொழும்பில் PLATE என்ற ஒளிப்படப் பிடிப்பு நிறுவனத்தில் அவர் பணியாற்றிய வேளையில், அங்கு எடுக்கப்பட்ட கறுப்பு - வெள்ளை படங்களை வண்ணத்திற்கு மாற்றி புகழ்பெற்றவர்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை யோகர் சுவாமிகளின் தீவிர பக்தரான செல்வத்துரை, அவரையும் தனது கமராவினால் படம் எடுத்தவர். குறிப்பிட்ட கறுப்பு - வெள்ளைப்படத்தையும் தூரிகையினால் வண்ணப் படமாக்கினார்.

அந்தப்படத்தை யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையின் நிறுவனர்களில் ஒருவரும் பின்னாளில் தேசிய கடதாசி ஆலைக்கூட்டுத்தொழிற் தலைவராகவும்

விளங்கிய (அமரர்) கே. சி. தங்கராசா அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

1946 ஆம் ஆண்டில் அகில இந்திய ரீதியில் நடைபெற்ற புடைவைடிசைன் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு சுமார் ஐந்தாயிரத்து எழுநூறு டிசைன்கள் வந்திருக்கின்றன. பின்னர் முதல் கட்டத் தேர்வுக் குரியதாக இரண்டாயிரத்து ஐநூறு டிசைன்கள் தெரிவாகியிருக்கின்றன. இதில் ஓவியர் அய்யாவின் ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.

1947 ஆம் ஆண்டில் லண்டனில் விக்ரோரியா அல்பர்ட் மியூசியத்தில் இடம்பெற்ற ஓவியக் கண்காட்சியில், இந்தியப்பிரிவினும் அவரது ஓவியங்கள் வைக்கப்பட்டன.

1956 இல் கொழும்பு கலாபவனத்தில் நடந்த ஓவியக் கண்காட்சியிலும் அவருடைய ஓவியத்துக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

எழுத்தாளர் (அமரர்) அருண். விஜயராணி, அரசியல் விமர்சகர் சட்டத்தரணி ரவீந்திரன் ஆகியோரின் தந்தையாரான ஓவியர் செல்வத்துரை அவர்கள், ஈழத்தின் மூத்த எழுத்தாளர் (அமரர்) முனியப்பதாசனின் தாய் மாமனாருமாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஓவியர் - புகைப்படக்கலைஞர் செல்வத்துரை பற்றிய ஆவணக் காணொலிக்கான பிரதியை எழுத்தாளர் லை. முருகபுதி எழுதியுள்ளார். அதற்கான குரல் வடிவம் திருமதி சரண்யா மனோசங்கர்.

கன்பரா திரு. தாமோ பிரமேந்திரன் ஆவணப்பதிவை மேற்கொண்டுள்ளார்.

வெளியீட்டு நேரம்:-
ஆஸ்திரேலியா இரவு 9.00 மணி
இலங்கை - இந்தியா மதியம் 3.30 மணி
இங்கிலாந்து - ஐரோப்பா முற்பகல் 11.00 மணி



கனடா - அமெரிக்கா காலை 5.00 மணி
மெய்நிகர் இணைப்பு: Zoom ID
Join Zoom Meeting
<https://us02web.zoom.us/j/85707406429?pwd=M0w2bm5MbDlyeThTdE VjbjNWUUpQT09>
Meeting ID: 857 0740 6429
Passcode: 348744



நவாலியூர் க. சோமசுந்தரப்புவவர்

காலமும் கணங்களும்

வாழ்வும் பணிகளும்
காணொலி வெளியீடு

ஓவியர் (அமரர்) கார்த்திகேசு
தம்பையா செல்வத்துரை

05-12-2021 ஞாயிற்றுக்கிழமை

இந்திய நேரம் காலை 3-30 | இலங்கை நேரம் மாலை 3-30 | கனடா நேரம் காலை 5-00 | இலண்டன் நேரம் ஒற்பகல் 11-00

அவுஸ்திரேலியா இரவு 9-00 மணி

Meeting ID: 857 0740 6429
Pass code: 348744

ஈழத்தின் மூத்த எழுத்தாளர்

(25ஆம் பக்கத் தொடர்ச்சி)

வெள்ளவந்தையில் இயங்கிய கணேசலிங்கனின் விஜயலக்ஷ்மி புத்தகசாலை 1983 ஆடிக்கலவரத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது. இலங்கையில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிய இந்த புத்தகசாலையை கொடியவர்களிடம் இழந்த போதிலும் - சென்னையில் புகலிடம் பெற்று, ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு அயராமை உழைத்தார்.

கொழும்பில் நீண்டகாலம் குமரன் மாத இதழை நடத்தினார். அவ்விதழ் - கலை, இலக்கிய, அரசியல், அறிவியல் ஏடாக வெளியானது. இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற கவிஞரான புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தில் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியதும் இந்த குமரன் இதழில்தான். ஹெலிக்கொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் - தான் குமரன் இதழ்களைத் தொடர்ந்து படித்தே அரசியல் அறிவு பெற்றார் என ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தின் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர் அ. ந. கந்தசாமி அந்திம காலத்தில் நோய் வாய்ப்பட்டிருந்த வேளையில் அவருக்கு அருகே இருந்து பலவிதத்திலும் பணிவிடை புரிந்த முன்மாதிரியாளர் இந்த கணேசலிங்கன்தான். அ.ந.கந்தசாமி எழுதிய வாழ்வுக்கு வழிகாட்டும் உளவியல் நூலான வெற்றியின் இரகசியங்கள் தமிழகத்தில் பாரி நிலையை வெளியீடாக வெளிவரக் காரணமாகவிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பக வெளியீடாக வந்த அ.ந.க.வின் மதமாற்றம் நாடகம் நூலாக வெளிவரவும் கணிசமான ஒத்துழைப்பு நல்கியமையோடு அந்நூலுக்கு நல்லதொரு முகவுரையினையும் எழுதியவர். அ.ந.க.வின் வெளிவராத நாவலான - செ.க.வின் வசமிருந்த - களனி வெள்ளம் 1983 ஆடிக்கலவரத்தில் செ.க.வின் எரிந்த உடமைகளுடன் எரிந்துபோனதாகவும் அறியப்படுகிறது. இலங்கையில் கார்லமார்க்ஸ் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட வேளையில் கணேசலிங்கன் வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒத்துழைப்பு களையும் நேரடியாக கண்டதோழர் என். சண்முகதாஸன் அவரை மனம் திறந்து

பாராட்டியுள்ளார். கணேசலிங்கன், பெண்ணடிமைத்தனத்திற்கு - திருக்குறள் விமோசனம் அளிக்கவில்லை என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பேராசிரியர்கள் க. கைலாசபதி, இந்திரபாலா உட்பட பல முன்னணி விமர்சகர்கள், ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை பதிப்பித்துமுள்ள கணேசலிங்கனின் மிகப் பெரிய பலம் - அவரிடம் இயல்பாகவே குடிக்கொண்டிருந்த அமைதியும் அடக்கமும் தான். ஒருவகையில் அவர் ஒரு நிறைகுடம். கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு, பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு - சிலவேளை ஒரே - ஈழத்து எழுத்தாளர் இவர் - என்று இலக்கு இதழ் செ. கணேசலிங்கனைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளது. எங்கள் முற்போக்கு இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரர் செ. கணேசலிங்கன் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.



- செல்லத்துரை ரவீந்திரன் -

இக்கட்டுரையாளர் செல்லத்துரை ரவீந்திரன் சிரேஷ்ட சட்டத்தரணி. ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இலங்கை புலம்பெயர் சட்டவாளர். இலங்கையில் சன்சோனிக் கமிஷன் விசாரணைகளில் தமிழர் தரப்பில் பிரதான பங்காற்றிய சட்டத்தரணி. தமிழ் புனர்வாழ்வுக் கழகத்தின் பிதாமகர்களுள் ஒருவர். தமிழரின் உரிமைப் போராட்டத்துடன் நெருக்கமாகச் செயற்பட்ட - செயற்படுகின்ற - புலமையாளர். 'இனப்படுகொலை', 'இனச்சுத்திகரிப்பு' ஆகிய பதங்கள் தொடர்பான சர்வதேச பரிமாணங்களை விளக்குகின்றது அவரது இந்தக் கட்டுரைத் தொடர். இந்தக் கட்டுரைத் தொடருக்கான ஆய்வுக் குறிப்புகளைத் தேடித் தந்துதவியவர் சட்டத்தரணி நிர்மலா பேர்னாட் யோசப். அவர் தற்போது மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான சர்வதேச பரிமாணங்கள் பற்றிய தமது முதுநிலைப்பட்ட ஆய்வை ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் ஒன்றில் மேற்கொண்டு வருகின்றார். அவர் முன்னர் இலங்கையில்தான் குறிப்பிடத்தக்கது.

அங்கம் - 211

547. எந்த சம்பவங்களை குறிப்பிடுகிறீர்கள்?

தீம்பு பேச்சுவார்த்தைகளில் பங்கு பற்றுவதற்காக எல்லா ஆயுதக்குழுக்களின் தலைவர்களும் தமிழ் நாட்டில் சந்தித்து அதனை எதிர்நோக்கும் அணுகு முறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அப்போது அமிர்தலிங்கத்தையும் அழைத்து கூட்டணியினருக்கு விடுதலை போராடிகளின் நிலைப்பாட்டை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு அழைப்புவிடும் போது அவர் புது டெல்லி போய்விட்டார் என அறிந்தார்கள். அப்பொழுது யோகேஸ்வரனை தொடர்பு கொண்டு அவர் சந்திப்புக்கு வருவாரா என கேட்ட போது திருகோணமலையிலிருந்து தங்குதலையும் அந்த சமயம் தன்னோடுநிற்பதால் அவரையும் கூட்டிச் செல்ல அனுமதி பெற்று இரண்டு பேரும் சந்திப்புக்குச் சென்றார்கள். அவர்கள் சந்திப்புக்குச் சென்றபோது அழைக்கப்பட்டிருந்த எல்லா இயக்கத்தின் தலைவர்களும் பாலசிங்கமும் இருந்தனர். பாலசிங்கம்தான் எல்லா இயக்கங்களினதும் பேச்சாளராக காணப்பட்டார். தெரிவிக்கப்பட்டதின் சாராம்சம்:- "விடுதலைப் போராடிகளே, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம்

இனப் படுகொலையுடல் தமிழ் மக்களின் அரசியலுடல்

பேசும் போது யோகேஸ்வரன் பேச்சுவார்த்தையின் போது நடந்த ஒரு சம்பவத்தையும் விவரித்தார். அப்பொழுது சென்னையில் மின்சாரம் அடிக்கடி தடைப்படும். அவர்கள் பேச்சுவார்த்தையில் இருந்த போது அது நடந்தது. விளக்குகளை எல்லாம் அணைத்து இருட்டானது. எல்லோருக்கும் ஏன் அப்பொழுது அது நடந்ததென தெரியாது. ஒரு வித பயம் சூழ்ந்து கொண்டது எல்லோரும் சலசலப்பின்றி இருந்தனர். சிறிது நேரத்தில் வெளிச்சம் வந்ததும் பிரபாகரன் சிறீ சபாரத்தினத்துக்கு பின்னாலும், பாலசிங்கம் பத்மநாபாவுக்கு பின்னாலும் அப்படி பலர் முன்னைய இடங்களிலிருந்து மாறி நின்றுருந்தார்கள். அந்தத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் யார் தங்களுக்கு ஆப்பு வைக்கக்கூடும் என்ற பயம் சந்தேகங்களுடனேயே இப்படி ஒற்றுமை என இயங்கி கொண்டிருந்தமையே தான் உணர்ந்து கொண்டார் என யோகேஸ்வரன் கூறினார்.



அன்ரன் பாலசிங்கம்

தமிழர் விடுதலை கூட்டணியில் அரசியல் ரீதியாக சுமூக உறவு வைத்திருக்கவில்லை. தேர்தல் நிலைவரங்களில் தன்னை ஓரங்கட்டி நடத்தப்படுவதாக எண்ணி வட்டுக்கோட்டை நியமனம் தரப்பட்ட போதும் ஏற்புதில் பின்வாங்கினார். நிச்சயமாக வெற்றி தரக்கூடியதான உடுப்பிட்டி தரப்படவில்லை என்ற கோபம் இருந்தது. அந்த ஆதங்கங்களை, ஏமாற்றங்களை, வேதனைகளை அவர் கொக்கடிச்சோலைப் படுகொலை கிருஷ்ணந்தி கொலை விசாரணைகளை கையாளும் போது இடை நேரங்களில் அவற்றை நடத்திய MIRJE கந்த சாமியுடன் கதைப்பது வழமை. அவற்றை சில சமயங்களில் மூவருமே பகிர்ந்து கொள்ளுவோம். இவற்றில் இதுவும் ஒன்று.

சன்சோனி ஆணைக்குழுவின் முன் தமிழ் மக்களுக்காக ஆதரவு கொடுத்து தோற்றுவித்த சட்டத்தரணிகள் குழுவில் பெயர் தந்து இயங்க மறுத்தவர்களில் ஒருவர் குமார். மற்றவர் சத்தியேந்திரா. இருவரும் கூட்டணியின் அரசியலை தாங்கள் ஏற்கவில்லை. அவர்கள் தூண்டும் வன்முறைகளை ஏற்பது கஷ்டம். இவர்

ருக்கு, தான் அதனைப் பற்றி ஜே.ஆரிடம் ஆலோசனை பெற்று பின் பேச்சுகேள்வன் என்பதுதான் அந்தப் புத்திமதி. அதன் பிரகாரம் ஜே.ஆர். அதை ஏற்க வேண்டாம் என்றும், தான் தமிழ் காங்கிரஸை மீளவும் புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்து தருவதற்கு உறுதி தந்தார் எனவும் சொல்லப்பட்டது. ஓடின அரசியல் நூல்கள் எங்கே, எப்படி என்பதை உணரலாம்.

கொக்கடிச்சோலை, கிருஷ்ணந்தி கொலை வழக்குகளில் குமார் உணர்ந்தவை அவரைக்கட்சி, நாடாளுமன்ற அரசியலில் இருந்து விலகி, பின் முழு அர்ப்பணிப்புக்கு விடுதலைக்காக உழைத்து மாமனிதர் களரவழும் பெற்று தந்தது.

சத்தியேந்திரா பிரபல சட்டத்தரணி நடேசனின் மகன். யாழ்ப்பாணப் பின்புலமானாலும் அவர் வளர்ந்தது, சட்டத்தரணியாக தொழில் செய்தது, அவரது மூலதனங்கள், உறவினரது பெரியளவான வியாபாரங்கள் எல்லாமே தென் இலங்கையைத் தளமாகக் கொண்டிருந்தன. பல சிங்கள மக்கள் பரப்புக்களோடு மிக இணக்கமாகப் பழகியவர் பழைய மந்திரி காமினி திஸநாயக்காவுடனிருந்த நட்பால் அவரது தேர்தல் அதிகாரியாக நுவரெலியா மாவட்டத்தில் பணியாற்றியவர். ஜே.ஆரின் அரசு அமைந்தால் உயர்நீதிமன்றின் நீதி யரசராகவோ அன்றில் அவரது தொழிற் சட்ட அறிவாற்றலில் தொழிற்சார் (labour ministry) மந்திரி சபையின் பிரதம காரிய தரிசி பதவியை ஏற்கக் கூடும் எனப் பலர் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள் அப்படியான பதவிகள் அவருக்குக் கிட்டவில்லை. ஏனெனில் நாடாளுமன்ற அங்கத்தினருக்கு பணியாற்றியவர்கள் எவரும் பெரும் பதவிகளுக்கு நியமனம் பெற முடியாது என்ற கொள்கையை ஜே.ஆர் கடைப்பிடித்து அப்படியானவர்களை வெட்டிவிட்டார்.

549. அந்த விரக்தியில் தான் சத்தியேந்திரா தமிழ்ப் பரப்புக்கு வந்தாரா?

அப்படியல்ல. அது, அவருக்கு களரவமாக இருந்திருக்குமொழிய தொழில் ரீதியான உழைப்புக்கு தேவையிருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை அவர் ஆதரிக்கவில்லை. இவற்றால் சன்சோனி ஆணைக்குழுவின் முன் ஆஜராவதற்கு ஒத்துக்கொள்ளவும் இல்லை. 1977 இன் கலவரத்தின் பின் "பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள்" என்ற சங்கம் உருவாகி அவர்களும் தங்களுக்கு நடந்தவை பற்றி சமர்ப்பணங்கள் செய்திருந்தார்கள். அவர்களில் பலர் அவர்களது வேலைத்தளங்களிலேயே கொல்லப்பட்டார்கள். வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். அவற்றைச் செய்தவர்கள் அவர்களது சுக ஊழியர்கள் அல்லது அவர்களது ஏற்பாட்டில் வேலைத்தலத்திற்கு கொண்டு வரப்பட்ட சிங்களக் காதையர்கள். அவர்களது பாதுகாப்புக்கு அரசாங்க வேலைத்தலங்கள் பொறுப்பேற்றிருக்க வேண்டும், சன்சோனி ஆணைக்குழு தவிர்த்து, இவர்களுக்கு அரசாங்கத்திடம் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற அபிப்பிராயம் காரியதரிசி ஐ.தி.சம்பந்தனுக்கும் மற்றோருக்கும் எழுந்த போது, அறிவுரைக்காக சத்தியேந்திராவை அணுக, அவற்றை வழக்குகளாகப் பேச வேண்டும் என அழுத்தம் (28 பக்கம் பார்க்க)



குமார் பொன்னம்பலம்

றால்தான் 1977 இன் கலவரங்கள் ஏற்பட்டன என்ற எண்ணப் போக்கில் இருந்தனர். குமாருக்கு வட்டுக்கோட்டை நியமனம் தரப்பட்ட போது அவர் தொலைபேசியில் அதுபற்றி அறிவுரை கேட்டது எஸ்.ஆர். கனகநாயகத்திடம்தான். அவர் தமிழ் காங்கிரஸ் ஜி.ஜியின் விசுவாசி. அரசியலில் குமாரின் வளர்ப்புத்தந்தை. கனகநாயகம் தற்பொழுது அமெரிக்கா சென்று வந்த கனகநாயகனின் தந்தை. அவர் குமா



நடேசன் சத்தியேந்திரா

செய்து, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அரசியல் தீர்வு பற்றிய தீர்மானங்களைச் சமர்ப்பிப்பார்கள். அவற்றிற்கு அனுசரணையாக கூட்டணியும் அமிர்தலிங்கமும் இருக்கலாம். மாறுபட்டுச் செயல்பட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டும்" என்பதுதான்.

யோகேஸ்வரனும் தங்குதலையும் கூட்டணி அங்கத்தினரின் அனுபவம், ஆளுமை, அவர்கள் இதுவரை புது டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இப்போதைய சந்திப்பில் அவர்கள் முதன்மை படுத்தப்பட வேண்டும், அதற்கு விடுதலைக் குழுக்கள் ஆதரவாகப் போக வேண்டும் எனப் பேசிப்பார்த்தனர். அவையெல்லாம் தூக்கி எறியப்பட்டு பாலசிங்கம் யோகேஸ்வரனிடம் "எங்களுக்கு அரசியல் பேச்சுவார்த்தைகள் நடத்தத் தெரியும் என்று அமிர்தலிங்கத்துக்கு சொல்லிவிடும்" என்றும், அவர்கள் இருவரும் வெளியேறும் போது ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் "நாங்கள் சொல்வதற்கு ஒத்துவராவிட்டால் அமிர்தலிங்கத்தை தீம்புவிடையே நிற்கச் சொல்லவும். அது அவருக்குப் பாதுகாப்பு" என அவர்களிடம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது

இதனைப் பின்னாளில் என்னுடன்

எமது நாட்டு மக்களின் உயிருக்கு ஒயி்க்ரோனால் ஆபத்து வரக்கூடாது!

விரைந்து நடவடிக்கைக்கு கோருகிறார் சஜித்

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஆனாலும் ஒயி்க்ரோனால் நாட்டுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாகாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸின் எண்ணக்கருவின் பிரகாரம் சசனாட அருணை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மீகஹஜதூர புராதன விகாரையில் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மானிக்கப்பட்ட ஞாயிறு போதனைகள் பாடசாலை கட்டடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. விகாரைக்குப் பொறுப்பான பிரதம தலைமை மத போதகர் அந்தரவெள நந்தரதன தேரர் உட்பட மகா சங்கத்தினர் நிகழ்விற்கு பிரசன்னமாக இருந்ததோடு, சூரியவெள அம்பலாந்தோட்டை அமைப்பாளர் டி.வி.கே.காமினியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் -

நாங்கள் நாடாளுமன்றத்தில் ஒயி்க்ரோன் கொவிட வகையைப் பற்றிப் பேசிய மறுநாள் அது நாட்டுக்குள் வந்து விட்டது. நாட்டுக்கு வரும் அனைத்து வெளிநாட்டவர்களும் தங்கள் தடுப்பூசி நிலையைப் பார்ப்பதற்கு விமான நிலையத்தில் அமையப்பெற்றுள்ள இரண்டு ஆய்வகங்களில் பார்ப்பதை மேற்கொள்வதை விடுத்து, அனைத்து நாட்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நாட்டுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அந்த முறை மேற்கொள்ளப்படவில்லை. இதற்குக் காரணம், வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்துவது நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும் நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்று இருந்த போதிலும், அவ்வாறு செய்த போதிலும் இந்த புதிய வகை கொவிட மூலம் இந்த நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்த முடியாது. நம்

நாட்டு மக்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டும்;

ஒயி்க்ரோன் வகையால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அப்போது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக் கருத்துக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இன்னும் தாமதமாகவில்லை. நாட்டுக்குள் நுழையும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதை கட்டாயமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் நிலைமையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தி குறைக்கலாம். அரசாங்கத்திடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், தீயிர் பிடிக்காமல், நாங்கள் சொல்லும் உண்மைகளையும் கேளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். கேட்பதில் தவறில்லை. கேட்டுநல்ல ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதில் தவறில்லை. நாம் அனைவரும் தவறு செய்கிறோம். ஒரு தரப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, ஆனால் தவறுகளுக்குப் பிறகு நாம் அந்தத் தவறைப் புரிந்துகொண்டு, அதனால் நாங்கள் மாறுகிறோம் என்று யாரும் வெட்கப்படக் கூடாது. இவ்வாறு செய்வதற்கான தன்னம்பிக்கை கூட இந்த அரசாங்கத்துக்கு இல்லை.

தற்போது நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டுக்கு என்ன நடக்கிறது. ஒரு புறம் எரிவாயு சிலிண்டர்கள் வாய்ப்புகள். மறுபுறம் மண்ணெண்ணெய்க்கான வரிசை. பெற்றோலுக்கான வரிசை. பால்மா, அரிசி, சீனி வாங்க தாய்மார்கள் மற்றொரு புறம் வரிசையில் நிற்கின்றனர். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களால் வாழ முடியாது. நாட்டின் உள்ளூர் வளங்கள் கொள்ளையர்களுக்கு விற்றப்பட்டுள்ளன. புகள்தனவியின் விற்பனை ஊடாக இந்த நாட்டில் எரிசக்தி பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது. இந்த நிலையில் இந்த நாடு முன்னோக்கி செல்ல முடியாது.



ஒரு நாடாக நாம் முன்னேறுவது இல்லை. இவ்வாறான நிலையில் நாட்டில் உடனடி மாற்றம் ஒன்று தேவை. இந்த மாற்றம் நாடாளுமன்றத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றமல்ல. சிலர் ஏற்கனவே திட்டங்களை உருவாக்கி தேசிய அரசாங்கங்களை அமைக்கும் நோக்கில் உள்ளனர். தேசிய அரசாங்கம் அமைவது என்பது நல்லது. தேசிய அரசாங்கங்களை உருவாக்குவது சொந்தப் பைகளுக்கு நல்லது. ஆனால் இந்த நாட்டுக்கு மக்கள் சார்ந்த மாற்றம் ஒன்றே தேவை என்று நான் நம்புகிறேன். அந்த மாற்றத்தை நாட்டு மக்கள் தான் ஏற்படுத்த வேண்டும். மக்கள் ஆணைக்கான நேரம் வந்துவிட்டது. நாட்டில் சிறந்த ஆட்சியை மேற்கொண்டு, முன் கொண்டு வர முடியாவிட்டால் அரசாங்கம் முடிவொன்றை எடுக்க வேண்டும் என நான் கூறுகின்றேன். இன்று எங்கும் நெருக்கடி உருவாகியுள்ளது. தீர்வுகளை வழங்குவதற்கே அரசாங்கம் என்ற ஒன்று உள்ளது. எந்த ஒரு பிரச்சினைக்கும் இந்த அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியால் இந்த நாட்டை பலப்படுத்த முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

குட்டையை குழப்பி நாட்டை குட்டிச் சுவராக்கி சட்டைப் பையை நிரப்புகின்றனர் அரசியல்வாதிகள்!



ஜி.ஜே.ரேசன் காட்டம்

அரசியல்வாதிகளில் இருவகையானவர்கள் உள்ளனர். சமூக பொருளாதார அடிப்படையிலும் இப்படியானவர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். முற்போக்குவாதிகள், பிற்போக்குவாதிகள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.ஜே.ரேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு -

முற்போக்குவாதிகள் என்பவர்கள் புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்கள். இவர்கள் இன, மத, மொழி, குல, நிற, பால், வர்க்க பிரதேச வேறுபாடுகளைக் கடந்து சமத்துவ சிந்தனையோடு செயற்படக் கூடியவர்கள்.

இவர்கள் பெரும்பாலும் நியாயமாகச் சிந்திக்கக் கூடியவர்களாக இருப்பர். பொதுவாக இடதுசாரிகளை, சோசலிச சமத்துவவாதிகளை முற்போக்குவாதிகள் என்று கூறுவார். இவர்கள் ஊழல், மோசல்கள், கையூட்டுகள் அற்றவர்களாகவும் வீண் விரயங்களை ஏற்படுத்தாதவர்களாகவும் செயற்படுவார்கள்.

அதேவேளை பிற்போக்குவாதிகள் என்பவர்கள் பழமைவாதிகள். அடிப்படைவாதிகள் என்றும் அழைக்கப்படுவர். இவர்களிடம் புரட்சிகரமான சிந்தனைகள் நடத்தைகள் இருப்பதில்லை.

இந்தப் பிற்போக்குவாதிகளில் அதிகமானவர்கள் தமது அரசியல் சமூகத் தேவைக்காக பல பிற்போக்கு வாதங்களை உருவாக்கி மக்களைப் பிரித்தாளுவர். குறிப்பாக அரசியல்வாதிகள் தமது அரசியல் தேவைகளுக்காக அரசியல் இலாபத்துக்காக இவற்றைப் பயன்படுத்துவர். அப்படியான பிற்போக்குவாதிகள் எவை என்பார்ப்போம்.

இனவாதம், மதவாதம், மொழிவாதம், நிறவாதம், குலவாதம்/ சாதிவாதம், வர்க்கவாதம், பிரதேசவாதம், பால்நிலைவாதம், பராயவாதம்/ இளைஞர் - முதுஞர்வாதம்.

இலங்கையைப் பொறுத்த மட்டில் இனவாதம், மதவாதம், மொழிவாதம் என்பன குறுகிய அரசியல் இலாபத்துக்காக 1920 இல் இருந்து இன்றுவரை அதிகளவில்

பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சுதந்திரத்தின் பின்னர், சிங்கள பெளத்த வாதங்கள் அரசியலில் அதிகம் இலாபமீட்டக் கூடிய அடிப்படைவாதங்களாகப் பிற்போக்குவாதிகள் அரசியல்வாதிகளால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் இனப்பகை, இனமுரண்பாடு, இனமோதல், இனவன்முறை என்பன இந்நாட்டில் காணப்படுகின்றன. இதன் உச்சமாக 30 ஆண்டுகள் இனப்போர் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நாடும் மக்களும் தோல்வியடைந்தாலும் இனவாதிகள், மதவாதிகள் தேர்தலில் வெற்றியடைகின்றனர். தமது அரசியல் வியாபாரத்தில் இலாபமும் அடைகின்றனர்.

தற்போது அரசியல் இலாபத்துக்காக சமூகத்தைப் பிரித்து அரசியல் இலாபங்கள் அடைவதற்காக - தேர்தல் வெற்றிகளைப் பெறுவதற்காக - பராயநிலைகளை அடிப்படையாகக் கொண்டு இளைஞர், முதியோர் என்ற பாகுபாடுகளை ஏற்படுத்தச் சிலர் முயற்சிக்கின்றார்கள்.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியது அவசியம். ஆனால் அந்த இளைஞர்கள் அந்தக் கட்சி இந்தக் கட்சி என்று தடுமாறுகின்றவர்களாகவோ சுயநலத்துக்காக இளைஞர்களைத் தவறான பாதைகளுக்கு இழுத்துச் செல்கின்றவர்களாகவோ இருக்கக் கூடாது.

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு தம்மை இளைஞர்கள் என்று விலாசப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர், உள்ளூராட்சி உறுப்பினர்கள் பதவிவெறியால் - பணமோகத்தால் - கட்சி தாவிடும் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுக்கட்சிகளில் போட்டியிட்டு மக்களால் படிப்பை பெற்றவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தும் உள்ளனர். புதியவர்கள் மட்டுமல்ல கடந்த காலத்தில் முதியவர்கள் சிலரும் கட்சி தாவிச் சென்றுள்ளனர்.

யாராக இருந்தாலும் கொள்கைப்பற்று, தளம்பல் நிலையின்மை, குறுகிய மனப்பாங்கு இன்மை, கட்சியைச் சிதைக்காத தன்மை, ஊழல் மோசலு அற்ற தன்மை, ஒற்றத்தன்மை அற்றவர்கள், அர்ப்பணிப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள், உளறுவாயற்ற நாக்காவலர்கள் தமிழ் தேசியப்பரப்பில் பணிகளாற்றத் தகுதி உள்ளவர்களாவர்.

குறுகிய அரசியல் தேவைக்காக குறுகிய வாதங்களைத் தேர்தல்களின் போது கட்சிக்குள் இருந்து கொண்டே இடத்திற்கேற்றவாறு விதைத்து வாக்குகளை அறுவடை செய்கின்றவர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு எதிர்மறையானவர்கள் ஆவர்.

கட்சிக்குள்ளே இருந்து கொண்டு வார்த்தைகள், நடைமுறைகளால் கட்சியைப் பலவீனப்படுத்துகின்றவர்களை ஆழமாக அவதானித்து அடையாளம் கண்டு கொள்ள

வேண்டும். மேலும் போதைநாட்டம், பேதைநாட்டம் உள்ளவர்களும் கட்சிகளின் நன்மதிப்பைச் சிதைத்து விடுவார்கள்.

இன்னும் சிலர் தமது வெற்றிக்காக மட்டும் வித்தியாசமான பாணியில் செயற்பட்டு, கட்சியின் வெற்றியைப் பின் நோக்கித் தள்ளிவிட்டு தாம் தனிப்பட்ட செல்வாக்கில் வென்றதாக இறுமாப்பாகப் பேசுவதும் உண்டு. அப்படியென்றால் இவர்கள் சுயேச்சைக் குழுவாகப் போட்டியிட்டு இதனை நிரூபித்துக் காட்டியிருக்கலாம்.

கட்சி தோற்றுவிட்டது, நான் வென்றுவிட்டேன் என்பது தன்னடக்கம் இல்லாத தமது வெற்றிக்காக உழைத்து வெற்றியடையாதவர்களையும், கட்சியையும் சிறுமைப்படுத்துகின்ற பக்குவமற்ற - பண்பற்ற - கருத்தாகவே அமையும்.

பிரதேசத்துக்கோர்வாதம் சாகியத்துக்கோர்வாதம் பராயத்துக்கோர்வாதம் போதையிலோர்வாதம் குறைந்தவயதில் ஒருவாதம் கூடிய வயதில் மறுவாதம் என்பதெல்லாம் அடிப்படையற்ற அரசியல் பிழைப்புவாதமாகவே அமையும். அர்த்தமான வாதங்களாக அமையா. குறுகிய காலத்தில் எல்லாம் வெளுத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலை...

(27ஆம் பக்கத் தொடர்ச்சி...)

கொடுத்தேன்.

அவற்றில் கிழக்கு மாகாணத்திலிருந்து கடதாசி ஆலைகளில் நடந்த கொடூரங்கள் மனதைப் பிழிவன. முதலில் தயக்கம் காட்டினாலும் வழக்குகளாக அவற்றைப் பார்த்து அறிவுரை தர ஒத்துக் கொண்டவர் சத்தியேந்திரா. அவற்றினைப் படித்த போது இனத்துக்கு நடந்த கொடூரங்களை உணர்ந்தார். அவற்றிலிருந்து எழுந்த பேச்சுக்களில்தான் அவரை நானும் சந்திரகாசனும் குட்டிமணி, தங்கத்துரை வழக்குச் சம்பந்தமாக அணுகினோம். வன்முறையில் நம்பிக்கை வைத்தவர்களுக்குத் தான் தோற்றுவதற்கு விரும்பவில்லையென்றாலும் பின்னர் சட்டத்தரணியாக தனக்கு ஒரு கொடுப்பனவு - 100 ரூபாய் - தரப்படும் என்ற ஏற்பாட்டில் இணங்கினார். அந்த ஈடுபாடு, அவர் இன உறவுகளை பற்றி அறிந்தது, உணர்ந்தது, பல அளப்பரிய பங்கு பற்றுவதை அவருக்குத் தந்தது. தறியில் எங்கோ தொடுக்கப்பட்ட நூல் குறுக்கும் மறுக்குமாக ஒடிமானம் காக்க முடிந்த சேலையாக இப்படித்தான் உருவாகியது இவர்கள் இருவரிடமும் அப்படிப் பலர்.

சுமந்திரன் கூட அப்படியான ஆரம்ப வாசல்களில்தான் இன ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும், அனுபவங்களையும் புரிந்து கொள்வதில் இருக்கிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை - அபிலாஷைகளை - தனக்கு தரப்பட்ட வழக்குகளாகக் கருதி தேட வேண்டிய தீர்வுகளாகவே அணுகுகிறார். அதில் உணர்ச்சிகளின் மோதல்களால் ஓங்காரம் கேட்கிறது.

(வளரும்...)